

அசுர காண்டம்	Asura Gaandam
6. மாயையுபதேசப் படலம்	6. Maayaiyubadhesap padalam
அன்னது சரதமே அறிதிர் ஆதலால் இன்னமும் மொழிசுவன் இயற்று நோன்பென முன்னுறு காசிப முனிவன் செப்பலும் நன்னய மாயவள் நகைத்துக் கூறுவாள். 1	annadhu saradhame aridhir aadhalaal innamum moziguvan iyatru nonbena munnuru kaasiba munivan seppalum nannaya maayaval nagaitthuk kooruvaal. 1
மறைதெரி முனிவநீ வாய்மை யாகிய உறுதியை மொழிந்தனை உயர்ந்த வீடுறும் அறிவுடை முனிவரர்க் கன்றி நாமருள் சிறுவருக் கித்திறஞ் செப்ப லாகுமோ.	muraitheri munivane vaaimai yaagiya urudhiyai mozindhanai uyarndha veedurum arivudai munivarark kandri naamarul sirivaruk kiththiraj seppa laagumo.
நன்பெருஞ் செல்வமும் நவையில் கொற்றமும் இன்பமும் அழிவிலா திருக்கும் ஆயுளும் மன்பெருஞ் சீர்த்தியும் மறுவில் வாழ்க்கையும் அன்புடை யினையவர் அடைதல் வேண்டுமால்.	nanperuj selvamum navaiyil kotramum inbamum azivilaa thirukkum aayulum manperuj seerththiyum maruvil vaazkkaiyum anbudai yinaiyavar adaidhal vendumaal.
காதலால் அவையெலாங் கடிதிற் பெற்றிட மாதவ முனிவர வகுத்தி யென்றலும் ஈதுகொ லோவுன தெண்ணம் நீயவர்க் காதகும் இயல்பினை அறைதி யென்னவே.	kaadhalaal avaiyelaang kadidhir petrída maadhava munivara vaguththi yendralum eedhuko lovuna dhennam neeyavark kaadhagum iyalbinai araidhi yennave.
மாயவள் தன்சிறார் வதனம் நோக்கியே தூயவிம் முனிவரன் சொற்ற துண்மையே ஆயினும் உங்களுக் காவ தன்றவை நீயிர்கள் கேண்மென நெறியிற் கூறுவாள்.	maayaval thansiraar vadhanam nokkiye thooyavim munivaran sotra thunmaiye aayinum ungaluk kaava thandravai neeyirgal kenmena neriyir kooruvaal.
மாற்படு புந்தியின் மறுவில் சேதனம் பாற்படும் உயிர்க்கெலாம் பவத்தின் மாண்பயன் நூற்படு கல்வியின் நுவல்வ ளத்தினின் மேற்படு கின்றதில் விழுமி தில்லையே.	maarpadu pundhiyin maruvil sedhanam paarpadam uyirkkelaam bavaththin maanpayan noorpadu kalviyin nuvalva laththinin merpadu gindrathil vizumi dhillaie.
திருமைகொள் வளனொடு தீதில் கல்வியாம் இருமையின் ஒன்றினை எய்தி டாதெனின் அருமைகொள் அவ்வுயிர் அதனின் ஆற்றவும் பெருமைய துடையது பேயின் தோற்றமே.	thirumaikol valanodu theedhil kalviyaam irumaiyin ondrinai eidhi daadhenin arumaikol avvuyir adhanin aatravum perumaiya dhudaiyadhu peyin thotrame.

<p>பிறந்தநல் லுயிர்க்கெலாம் பெருமை நல்கிய இறந்ததோர் பொருண்மைய திரண்டின் வன்மையும் அறிந்தவர் தெரிவரேல் அரிய கல்வியில் சிறந்தது திருவெனச் செப்ப லாகுமால்.</p>	<p>pirandhanal luyirkkelaam perumai nalgiya irandhadhor porunmaiya thirandin vanmaiyum arindhavar therivarel ariya kalviyil sirandhadhu thiruvonach cheppa laagumaal.</p>
<p>சொற்றரு கலையெலாந் தொடர்ந்து பற்பகல் கற்றவ ராயினுங் கழிநி ரப்பினால் அற்றவ ராவரே ஆக்க வேண்டிய பற்றலர் தம்மையும் பணிந்த நிற்பரால்.</p>	<p>sotraru kalaiyelaan thodarndhu parpagal katrava raayinung kazini rappinaal atrava raavare aakka vendiya patralar thammaiyum panindha nirparaal.</p>
<p>அளப்பருங் கல்வியும் ஆக்கம் யாவையுங் கொளப்படு தன்மையிற் குறைவு றாதவை வளர்த்தலின் மேதக வனப்புச் செய்தலிற் கிளத்திடின் மேலது கேடில் செல்வமே.</p>	<p>alapparung kalvium aakkam yaavaiyung kolappadu thanmaiyr kuraivu raadhavai valarththalin medhaga vanappuch seidhalir kilaththidin meladhu kedil selvame.</p>
<p>நூலுறு கல்வியை நுனித்து நாடியே வாலறி வெய்திய வரத்தி னோர்களும் மேலுறு திருவொடு மேவு றாரெனின் ஞாலமங் கவர்தமை நவையுள் வைக்குமால்.</p>	<p>nooluru kalviyai nuniththu naadiye vaalari veidhiya varaththi norgalum meluru thiruvodu mevum raarenin gnaalamang kavarthamai navaiyul vaikkumaal.</p>
<p>அளப்பரும் விஞ்சையே அன்றி மேன்மையும் உளப்படு தருமமும் உயர்ந்த சீர்த்தியுங் கொளப்படு கொற்றமும் பிறவுங் கூட்டலால் வளத்தினிற் சிறந்தது மற்றொன் றில்லையே.</p>	<p>alapparum vinjchaiye andri menmaiyum ulappadu dharumamum uyarndha seerththiyun kolappadu kotramum piravung koottalaal valaththinir sirandhadhu matron drillaiye.</p>
<p>ஆக்கமிங் கொருவரால் அணுக வேண்டுமேல் ஊக்கமுண் டாவரேல் உறுவர் அன்னது நீக்கமில் கொள்கையின் நிற்ப ரேயெனின் மேக்குறு பெருந்திரு விரைவின் மேவுமால்.</p>	<p>aakkaming goruvaraal anuga vendumel vookkamun daavarel vuruvar annadhu neekkamil kolgaiyin nirpa reyenin makkuru perundhiru viraivin mevumaal.</p>
<p>அவ்வளம் பலவகைத் தாகும் ஆங்கவை எவ்வரும் பெறுகிலர் இயல்பின் யாவையுஞ் செவ்விதியின் நீர்பெறச் சிந்தை செய்யுமின் உய்வது வேறிலை உறுதி யீதலால்.</p>	<p>avvalam palavagaith thaagum aangavai evvarum perugilar iyalbin yaavaiyuj sevidhiyin neerperach sindhai seiyumin vuivadhu verilai vurutthi yeedhalaal.</p>
<p>எங்கள்பால் நென்னலின் யாமந் தோன்றலால் துங்கமா நிருதர்தங் கதியில் துன்னினீர் உங்களுக் கொன்னலர் உம்பர் யாவருந் தங்கள்தம் முயற்சியால் தலைமை பெற்றுளார்.</p>	<p>engalpaal nennalin yaaman thondralaal thungamaa nirudharthan kadhiyil thunnineer ungaluk konnalar vumbar yaavarundh thangaltham muyarchiyaal thalaimai petrulaar.</p>

நீவிர்கள் அனையரின் நிவந்த கொள்கையர் ஆவிர்கள் போலுமால் ஆக்க மெய்துவான் மூவிரும் முயலுதிர் முயலும் பெற்றியை ஏவிருங் கேட்கயான் எடுத்துக் கூறுகேன்.	neevirgal anaiyarin nivandha kolgaiyar aavirgal polumaal aakka meidhuvaan moovirum muyaludhir muyalum petriyai yevirung ketkayaan eduththuk koorugen.
ஆனதோர் இத்திசை ஆலந் தீவெனத் தானறை கிற்பர்இத் தரைக்கு நேரதாய்ப் போனதோர் உத்தர பூமி யாயிடை தானவர் நோற்றிடத் தகுவ தென்பதே.	aanadhor iththisai aalan theevenath thaanarai kirparith tharaikku neradhaaip ponadhor uththara boomi yaayidai thaanavar notridath thaguva dhenbadhe.
அப்புவி யதனிடை ஆற்றற் கீறிலா இப்பரி சனமொடும் ஏகி யாயிடை ஒப்பறு குண்டமும் ஒழிந்த செய்கையும் மெய்ப்பட இயற்றுதிர் வேள்வி செய்யவே.	appuvi yadhanidai aattrar keerilaa ippari sanamodum yegi yaayidai opparu kundamum ozindha seigaiyum meippada iyatrudhir velvi seiyave.
காரிகொள் இந்தனங் கதழ விட்டுமுன் ஆரமல் மூட்டியே அழலின் பண்டமுஞ் சோரியும் ஊன்களும் பிறவுந் தூவியே வீரர்கள் புரிதிரால் வெய்ய வேள்வியே.	kaarikol indhanang kadhaza vittumun aarazal moottiye azalin pandamuj soriyum voongalum piravun thooviye veerargal puridhiraal veiya velviye.
செங்கண்மால் அயன்முதல் தேவர் யாவரும் எங்கணா யகனென இறைஞ்ச மேதகு கங்கைவார் சடைமுடிக்க கடவுட் போற்றியே பொங்குதீ வேள்வியைப் புரிதிர் பற்பகல். 20	senganmaal ayanmudhal dhevar yaavarum enganaa yaganena irainja medhagu gangaivaar sadaimudik kadavut potriye ponguthee velviyaip puridhir parpagal. 20
அம்மகம் புரிதிரேல் அருளின் முன்னுறீஇ மைம்மலி மிடறுடை வான நாயகன் மெய்ம்மையின் நிவிர்கள் வெ•கி யாங்கெலாம் இம்மையின் எய்துமா நினிது நல்குமால்.	ammagam puridhired arulin munnureeie maimmali midarudai vaana naayagan meimmaiyyin nivirgal vegiyaangelaam immaiyyin eidhumaa rinidhu nalgumaal.
மூண்டவிவ் வேள்வியை முயல மூவிரும் ஆண்டுசென் றுற்றுழி அன்ன தற்கவண் வேண்டிய பொருளெலாம் வேறு வேறதா ஈண்டுற வுதவுவன் ஏகு வீரென்றாள்.	moondaviv velviyai muyala moovirum aandusen drurtruzi anna thargavan vendiya porulelaam veru veradhaa eendura vudhavuvan yegu veerendraal.
தந்திர நெறிகளுந் தவறில் பான்மையும் மந்திர முறைகளும் மற்று முள்ளவும் இந்திர வளனும் இயல்பின் மூவர்க்கும் முந்திர வுதவிய முல்வி நல்கினாள்.	thandhira nerigalundh thavaril paanmaiyyum mandhira muraigalum matru mullavum indhira valanurum iyalbin moovarkkum mundhira vudhaviya mulvi nalginaal.

இன்னதோர் காலையில் ஈன்ற மாயவள் அன்னொடு தந்தையைத் தாழ்ந்து போற்றியே அன்னவர் விடுத்திட அவுணர் மேலையோன் பின்னவர் தம்மொடும் பெயர்வுற் றேகினான்	innadhor kaalaiyil eendra maayaval annodu thandhaiyaith thaazndhu potriye annavar viduththida avunar melaiyon pinnavar thammodumn peyarvur treginaan.
ஆகத் திருவிருத்தம் - 510	aagath thiruviruththam – 510

7. மாயை நீங்கு படலம்	7. Maayai neengu padalam
ஏகிய காலையில் இணையில் மாயவள் மோகமொ டயலுற முனியை நோக்கியே போகுவன் யானினிப் புதல்வர்ப் பேணுவான் நீகவ லேலென நிறுவிப் போயினாள்.	yegiya kaalaiyil inaiyil maayaval mogamo dayalura muniyai nokkiye poguvan yaaninip pudhalvarp penuvaan neegave lelana niruvip poiennaal.
போதலும் முனிவரன் புந்தி யுள்ளும் ஆதர வுந்திட அவள்பின் னேகியே ஏதில னாமென எனைவிட் டேகுதல் நீதிய தாகுமோ உரைத்தி நீன்றான்.	podhalum munivaran pundhi yullurum aadhara vundhida avalpin negiye yedhila naamena yenaivit tegudhal needhiya dhaagumo uraiththi neenindraan.
ஆயிழை புகலுவாள் அழுங்கல் மாதவ பேயினர் பொருட்டுனைச் சேர்ந்த தன்றியீண் டேயது நின்னுடன் இருக்க அன்றியான் மாயவன் அறிகென மறைந்து போயினாள்.	aayizai pugaluvaal azungal maadhava peyinar poruttunaich serndha thandriyeen deyadhu ninnudan irukka andriyaan maayavan arigena maraindhu poiennaal.
அருவினள் சேறலும் அற்புதத்தவன் வருபொருள் யாவையும் மறைந்து போயின வெருவரு முறைபுரி வேந்தை விட்டகல் திருவொடு பெயர்வதோர் செல்வம் போலவே.	aruvinal seralum arpudhaththavan varuporul yaavaiyum maraindhu poienna veruvaru muraiyuri vendhai vittagal thiruvodu peyarvadhore selvam polave.
மாணலன் எய்திய மாயை தன்ருக் காணலன் ஆகிய கமலத் தோன்மகன் பூணலன் தெளவினைப் பொருமி ஏங்கியே ஆணலன் அழிவுற அழுங்கி மாழ்குவான்.	maanalan eidhiya maayai thanruk kaanalan aagiya kamalath thonmagan poonalan theleevinaip porumi yengiye aanalan azivura azungi maazguvaan.
வாவியுந் தடங்களும் வரையும் எனவுந் தேவருங் காமுறச் செறிந்த அற்புதம் யாவையுங் காண்கிலான் இரங்கி நின்றனன் ஆவியில் குரம்பையன் ஆகு மென்னவே.	vaaviyun thadangalum varaiyum yenavun dhevarung kaamurach serindha arpudham yaavaiyung kaangilaan irangi nindranan aaviyil kurambaiyan aagu mennave.
மைந்தன துறுதுயர் மலரின் மேவிய தந்தைதன் உணர்வினால் தகவின் நாடியே அந்தர நெறியில்வந் தங்கண் மேவலும் எந்தைவந் தனன்கொலென் றெழுந்து தாழவே.	maindhana thuruthuyar malarin meviya thandhaithan unarvinaal thagavin naadiye andhara neriyilvan thangan mevalum endhaivan dhanankolen drezundhu thaazave.
ஆசிகள் செய்துநின் னரிய நோன்பொரீஇக் காசிப மெலிவது கழறு கென்றலும் பேசினன் நிகழ்ந்தன பிரமன் கேட்டுளங் கூசினன் அவன்மனங் கொள்ளத் தேற்றுவான்.	aasigal seidhunin nariya nonporeeik kaasiba melivadhu kazaru gendralum pesinan nigazndhana piraman kettulang koosinan avanmanag kollath thetruvaan.

<p>வேதமுங் கலைகளும் உணர்ந்து மேலதா மூதறி யிதிய முனிவ நீயொரு மாதுதன் பொருட்டினால் மையல் எய்தியே பேதுறு கிற்றியோ பேதை மாந்தர்போல்.</p>	<p>vedhamung kalaigalum unarndhu meladhaa moodhari yidhiya muniva neeyoru maadhuthan poruttinaal maiyal eidhiye pedhuru keetriyo pedhai maandharpol.</p>
<p>கண்டதோர் நறவமே கம மேயென எண்டரு தீப்பொரள் இருமைத் தென்பரால் உண்டுழி அரிக்குமொன் றுணர்வை யுள்ளமேற் கொண்டழி உயிரையுங் கொல்லு மொன்றரோ.</p>	<p>kandador naravame gama meyena endaru theepporal irumaith thenbaraal unduzi arikkumon drunarvai yullamer kondazi vuyiraiyung kollu mondraro.</p>
<p>உள்ளினுஞ் சுட்டிடும் உணருங் கேள்வியிற் கொள்ளினுஞ் சுட்டிடுங் குறுகி மற்றதைத் தள்ளினுஞ் சுட்டிடுந் தன்மை ஈதினால் கள்ளினுங் கொடியது காமத் தீயதே.</p>	<p>ullinuj suddidum unarung kelviyir kollinuj suddidung kurugi matradaith thallinuj suddidun thanmai eedhinaal kallinung kodiyaadhu kaamath theyadhe.</p>
<p>ஈட்டுறு பிறவியும் வினைகள் யாவையுங் காட்டிய தினையதோர் காம மாதலின் வாட்டமில் புந்தியான் மற்றந் நோயினை வீட்டினர் அல்லரோ வீடு சேர்ந்துளார்.</p>	<p>eetturu piraviyum vinaigal yaavaiyung kaattiya thinaiyadhor kaama maadhalin vaattamil pundhiyaan matrandh noyina veettinar allaro veedu serndhulaar.</p>
<p>நெஞ்சினும் நினைப்பரோ நினைந்து ளார்தமை எஞ்சிய துயரிடை ஈண்டை உய்த்துமேல் விஞ்சிய பவக்கடல் வீழ்த்தும் ஆதலால் நஞ்சினுந் தீயது நலமில் காமமே.</p>	<p>nenjinum ninapparo ninaindu laarthamai enjiya thuyaridai eendai uiththumel vinjiya pavakkadal veezththum aadhalaal nanjinun theyadhu nalamil kaamame.</p>
<p>ஆதலிற் காமமுற் றழுங்கல் நீபுணர் மாதரும் வஞ்சக மாயை யாகுமால் தீதிவண் இழைத்தனை தீரத் தொன்மைபோல் நீதவம் புரிகென நிறுவி ஏகினான்.</p>	<p>aadhilir kaamamur trazungal neepunar maadharum vanjaga maayai yaagumaal theedhivan izaiththanai theerath thonmaipol neethavam purigena niruvi yeginaan.</p>
<p>மாறகல் நான்முகன் வாய்மை தேர்தலுந் தேறினன் மையல்நோய் தீர்ந்து காசிபன் ஏறமர் கடவுளை இதயத் துன்னியே வீறொடு நோற்றனன் வினையின் நீங்குவான்.</p>	<p>maaragal naanmugan vaaimai therthalun therinan maiyalnoi theerndhu kaasiban yeramar kadavulai idhayath thunniye veerodu notranan vinaiyin neenguvaan.</p>
<p>ஆண்டவன் அகன்றிடும் அணங்கு தன்சிறார் மூண்டிடு தீமகம் முயலு மெல்லையில் வேண்டிய துதவுவான் விமலற் போற்றியே பூண்டனள் பெருந்தவம் புகரின் ஏவலால்.</p>	<p>aandavan agandridum anangu thansiraar moondidu theemagam muyalu mellaiyil vendiya thoodhavuvaan vimalar potriye poondanal perundhavam pugarin yevalaal.</p>

<p>காசிபன் மாயையைக் கலந்த வண்ணமும்  ஆசுறும் அவுணர்கள் வந்த வண்ணமும்  பேசினம் அங்கவர் பெற்ற பேற்றினை  ஈசன தருளினால் இனியி யம்புவாம்.      17</p>	<p>kaasiban maayaiyaik kalandha vannamum  aasurum avunargal vandha vannamum  pesinam angavar petra petrinai  eesana dharulinaal iniyi yambuvaam.    17</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 527</p>	<p>aagath thiruviruththam – 527</p>

8. அசுரர் யாகப் படலம்	8. Asurar yaagap padalam
அன்னைதன் ஏவலால் அழல்ம கஞ்செய ளுன்னின னாகியே ஒல்லை ஏகிய முன்னவன் இளைஞர்தம் முகத்தை நோக்கியே இன்னது கேண்மென இசைத்தல் மேயினான்.	annaithan yevalaal azalma kajseya lunnina naagiye ollai yegiya munnavan ilaijarthammugaththai nokkiye innadhu kenmena isaiththal meyinaan.
அடல்கெழு பெருமகம் அதனை ஆற்றவே வடதிசை செல்வுழி மல்கு தானையின் கடையொடு நெற்றியில் காவ லாகியே படருதி ராலெனச் சூரன் பன்னினான்.	adalkezu perumagam adhanai aatrave vadadhisai selvuzi malgu thaaniyin kadaiyodu netriyil kaava laagiye padarudhi raalenach sooran panninaan.
இனிதென அடிதொழு திளவல் தாரகன் அனிகம தீற்றினில் அடைவல் என்றனன் முனிதரு கோளரி முகத்து மொய்ப்பினான் தனியகல் நெற்றியிற் சார்வல் என்றனன்.	inidhena adithozu thilaval tharagan anigama theetrinil adaival endranan munitharu kolari mugaththu moimbinaan thaniyagal netriyir saarval endranan.
பின்னர் இருவரும் பேசி இத்திறம் முன்னவன் விடைகொடு முறையிற் போயினார் அன்னவர் பணியினால் ஆர்ப்புற் றேயெழீஇச் சென்னெறி படர்ந்தன சேனை வெள்டளமே.	pinnar iruvarum pesi iththiram munnavan vidaikodu muraiyir poienaar annavar paniyinaal aarppur treyeziich senneri padarndhana senai velalame.
வேறு	veru
தானவர் அனிக வெள்டளந் தரைமிசைப் பெயர்த லோடும் மானில மடந்தை ஆற்றாள் வருந்தினள் பணிக ளோடு கோனுமங் கயரா நின்றான் குலவரை கரிகள் மேரு ஆனவுஞ் சலித்த ஆதிக மடமும் அழுங்கிற் றன்றே.	thaanavar aniga velalan tharaimisaip peyardhalodum maanila madandhai aatraal varundhinal panigalodu konumang gayaraa nindraan kulavarai karigal meru aanavuj chaliththa aadhiga madamum azungir trandre.
மண்டுறு பூமி ஈட்டம் மலரயன் உலகந் தாவி விண்டல மீது போதல் மேதினி அசுர வெள்டளம் எண்டரு நிலைமைத் தன்றால் யான்பொறுக் கல்லேன் என்னாக் கொண்டல்வண் ணத்த நோடு கூறுவான் சேறல் போலும்.	manduru boomi eettam malarayan ulagan thaavi vindala meedhu podhal medhini asura velalam endaru nilaimaith thandraal yaanporuk kallen ennaak kondalvan naththa nodu kooruvaan seral polum.



<p>காமூறும் அவுணர் தானைக் கனைகழல் துழனி முன்னர் ஆழியங் கடலும் நேரா ஆர்த்திடுங் கொல்லோ என்னா ஊழுறு சினங்கொண் டென்ன உலப்பிலா அவுணர் தாளில் பூழிய தெழுந்து சென்று புணரிவாய் பொத்திற் றன்றே.</p>	<p>kaazurum avunar thaanaik kanaikazal thuzani munnar aaziyang kadalum neraa aarththidung kollo ennaa oozuru sinagkon denna ulappilaa avunar thaalil pooziya dhezundhu sendru punarivaai potththir trandre.</p>
<p>மரந்துகள் பட்ட மேரு வரயெனச் சிறந்த மெய்ப்பூ தரந்துகள் பட்ட யாதுந் தனதெனத் தாங்கு சேடன் உரந்துகள் பட்ட நேரும் உயிர்துகள் பட்ட தொன்னாட் புரந்துகள் பட்ட தேபோல் புவிதுகள் பட்ட தன்றே.</p>	<p>marandhugal patta meru varayenach sirandha meippoo tharandhugal patta yaadhun thanadhenath thaangu sedan urandhugal patta nerum uyirhugal patta thonnaat purandhugal patta dhepol puvidhugal patta dhandre.</p>
<p>ஆடலின் அவுண வெளடீளத் தரவமும் அனையர் செல்ல நீடிய பூழி தானும் நெறிப்பட வருத லோடும் நாடிய அமரர் அஞ்சி நடுக்குறா நமது வேதா வீடினன் கொல்லோ நீத்தம் விண்ணுறும் போலும் என்றார்.</p>	<p>aadalin avuna velalath tharavamum anaiyar sella neediya poozi tha anum nerippada varudha lodum naadiya amarar anji nadukkuraa namadhu vedhaa veedinan kollo neeththam vinnurum polum endraar.</p>
<p>மாசகல் திருவின் மிக்க மாயவன் முன்னந் தந்த தேசுறும் அவுண வெளடீளத் திசையெலாம் அயுதம் என்னும் யோசனை யெல்லை யாக உம்பரி னிடத்து மற்றைக் காசினி யிடத்து மாகிக் கலந்துடன் தழுவிச் சென்ற.</p>	<p>maasagal thiruv in mikka maayaval munnandh thandha dhesurum avuna velalan thisaiyelaam ayudham ennum yosanai yellai yaaga umbari nidaththu matraik kaasini yidaththu maagik kalandhudan thazuvich sendra.</p>
<p>அஞ்சினன் அமரர் வேந்தன் அயர்ந்தனன் அங்கிப் புத்தேள் எஞ்சினன் வன்மை கூற்றன் இனைந்தனன் நிருதி எய்த்தான் தஞ்சமில் வருணன் வாயுத் தளர்ந்தனன் தனதன் சோர்ந்தான் நெஞ்சழிந் தனன்ஈ சானன் நிருதர்பேர் அரவஞ்</p>	<p>anjinan amarar vendhan ayarndhanan angip puththel enjinan vanmai kootran inaindhanan nirudhi eiththaan thanjamil varunan vaayuth thalarndhanan</p>

<p>சூழ்.</p>	<p>thanadhan sorndhaan nejjazin thananee saanan nirudharper aravaj sooza.</p>
<p>வள்ளுறு மெயிற்றுச் செங்கண் வலிகெழும் அவுணர் தானை வெளடீளம தேகப் பூழி விரிந்தெழீஇ யாண்டும் போகிப் பொள்ளென மெய்யே தீண்டிப் புறத்தெழில் அழித்த வானோர் உள்ளுணர் வழித்த தன்றே அனையர்கள் ஆர்க்கும் ஓதை.</p>	<p>valluru meyitruch sengan valikezum avunar thaanai velalam thegap poozi virindheziie yaandum pogip pollena meiyē theendip puraththezil aziththa vaanor ullunar vaziththa dhandre anaiyargal aarkkum odhai.</p>
<p>பேருமில் வவுணர் தானைப் பெருக்கின தணியின் முன்னர் ஆரழல் வெருவு சீற்றத் தரிமுகன் செல்லக் கூழை தாரக விறலோன் செல்லத் தலையளி புரிந்து நாப்பட் சூரனென் றுரைக்கும் வெய்யோன் துண்ணென ஏகி னானால்.</p>	<p>perumiv vavunar thaanaip perukkina thaniyin munnar aarazal veruvu seetrath tharimugan sellak koozai thaaraga viralon sellath thalaiyali purindhu naappat sooranen druraikkum veiyon thunnena yegi naanaal.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>ஆன பொழுதத் தவர்க்கா ணியநினைந்து தானவர்கள் போற்றுந் தனிக்ரவன் தண்டரள மானமிசை யூர்ந்து வந்தணுகி வல்லவுணர் சேனையெனச் செல்லுந் திரைக்கடலைக் கண்ணுற்றான்.</p>	<p>aana pozudhath thavarkkaa niyaninaindhu thaanavargal potrun thanikkuravan thandarala maanamisai yoorndhu vandhanugi vallavunar senaiyenach sellun thiraikkadalaik kannutraan.</p>
<p>கண்ணின்ற வீரர் கடுப்பும் பெருமிடலும் உண்ணின்ற காழ்ப்பும் உரனுங் கொடுத்திறலும் எண்ணங்கொள் வேர்வும் இகலுந் தெரிவுற்றுத் துண்ணென்ன நெஞ்சம் புகரும் துளக்குற்றான்.</p>	<p>kannindra veerar kaduppum perumidalum unnindra kaazppum uranung kodundhiralum ennankol vervum igalun therivutruth thunnenna nenjam pugarum thulakkutraan.</p>

<p>கண்டேன் இவர்தங் கடுந்திறலின் ஆட்சிதனைப் பண்டே அவுணர் அளப்பிலரைப் பார்த்துணர்வேன் தண்டே னிதழியான் தன்னருளின் வண்ணமோ உண்டே இவருக் கொருவர்நிகர் உற்றாரே.</p>	<p>kanden ivarthang kadunthiralin aatchithanaip pande avunar alappilaraip paarththunarven thande nidhaziyaan thannarulin vannamo unde ivaruk karuvarnigar utraare.</p>
<p>வானோர் இறையுடனும் மாலுடனும் மற்றுள்ள ஏனோ ருடனும் இகலாடி வென்றிடுகை தானோர் பொருளோ தமையெதிர்ந்த மாற்றலர்தம் ஊனோ டுயிரை யொருங்குண்ணுந் தீயவர்க்கே.</p>	<p>vaanor iraiyudan maaludanum matrulla yeno rudanum igalaadi vendridugai thaanor porulo thamaiyedhirndha maatralartham voono duyirai yorungunnun theeyavarkke.</p>
<p>இன்னோர் தம் வன்மைக் கிறுதி யிலவேனும் முன்னேர் தமைப்போல் முயலுந் தவவலியும் பின்னோர் வரமும் பெரும்படையுங் கொண்டிலரால் அன்னோ இவர்க்குங் குறையுண்மை ஆகியதே.</p>	<p>innor tham vanmaik kirudhi yelavenum munner thamaippol muyalun thavavaliyum pinnor varamum perumpadayung kondilaraal anno ivarkkung kuraiyunmai aagiyadhe.</p>
<p>தண்டத் திறையைக் கடந்த தனியாற்றல் கொண்டுந் தவற்கே குறைகண் டிலம்ஏனை அண்டத் தவர்க்கும் அனைவர்க்கும் ஒவ்வொருறை உண்டத் தகைமை எவரும் உணர்குவரால்.</p>	<p>thandath thiraiyaik kadandha thaniyaatral kondur travarke kuraikan dilamyenai andath thavarkkum anaivarkkum ovvorkurai undath thagaimai yevarum unarguvaraal.</p>
<p>ஆதலின்இன் னோர்பால் அடைவுற் றிடும்வறுமை போதுசில நோன்பு புரியின் அகன்றிடுமால் ஈதுநிலைத் தன்றே இழிந்தோர் உயர்ந்திடுவர் காதி புதல்வன் இதற்குக் கரியன்றோ. 20</p>	<p>aadhalin in norpaal adaivur tridumvarumai podhusila nonbu puriyin agandridumaal eedhunilaith thandri izindhor uyarndhiduvar kaadhi pudhalvan idharkuk kariyandro. 20</p>
<p>என்னப் பலவும் இசைத்துநின்று தானவர்கள் மன்னர்க்கு மன்னாக வாழ்வெய்து சூரபன்மன் முன்னுற் றிடவும் முகமன் மொழிந்திடவும் உன்னுற் றனனால் உணர்வுசேர் காப்பியனே.</p>	<p>ennap palavum isaththunindru thaanavargal mannarkku mannaaga vaazveidhu soorabanman munnur tridavum mugaman mozindhidavum unnur trananaal unarvuser kaappiyane.</p>
<p>தீயின் திறமுருக்குஞ் சீற்றத் தவுணன்எதிர் போயங் குறவும் புகன்றிடவுந் தானரிதால் எயுந் தகுவுருடன் என்னுழையிற் சார்வதற்கோர் மாயங்கொள் விஞ்சை புரிவேன் எனமதித்தான்.</p>	<p>theyyin thiramurukkuj seerath thavunanedhir poyang kuravum pugandridavun thaandaridhaal yeyun thaguvarudan ennuzaiyir saarvadharkor maayangol vinjai puriven enamadhithhaan.</p>

<p>மண்ணில் உயிரை வசிகரிக்கும் மந்திரமொன் றெண்ணி விதிமுறையே நோக்கி யெதிர்சென்று நண்ணிய வெஞ்சேலை நரலைநடு வட்புக்கான் அண்ணல் அவுணற் கணித்தாய் அடைகுற்றான்.</p>	<p>mannil uyirai vasigarikkum mandhiramon drenni vidhimuraiye nokki yedhirsendru nanniya vejselai naralainadu vatpukkaan annal avunar kaniththai adaikutraan.</p>
<p>கள்ள மிகுமவுணர் சிந்தையெனுங் காழிரும்பா யுள்ள உருகி உரைகெழுமா யத்தீயின் எள்ள வருங்கறையும் ஏகிநயந் திட்டனவால் வெளடீளி மிகப்புணர்க்கின் அலையுரு நின்றிடுமோ.</p>	<p>kalla migumavunar sindhaiyenun kaazirumbaa yulla vurugi vuraikezumaa yaththeeyin ella varunkarayum yeginayan thittanavaal velali migappunarkkin alaiyuru nindridumo.</p>
<p>சூழிக் கடலின் துவன்றும்அவு ணப்படைஞர் காழற்ற புந்தியொடு கைதொழலும் கேசரிக்கும் பூழைக் கரன்றனக்கும் முன்னைப் புரவலன்முன் கேழுற்ற வாசி குரவன் கிளத்திடுவான்.</p>	<p>soozik kadal in thuvandrumavu nappadaijar kaazatra pundhiyodu kaithozalum kesarikkum poozaik karandranakkum munnaip puravalnmun kezutra vaasi kuravan kilaththiduvaa n.</p>
<p>வாலாதி மான்தேர் மகபதிக்கும் ஏனையர்க்கும் மேலாதி தானவர்கள் வெய்யதுயர் நோயகற்ற ஏலாதி யேகடுகம் என்றுரைக்கும் இன்மருந்து போலாதி யென்ன அவுணன் புகன்றிடுவான்.</p>	<p>vaalaadhi maanther magapadhikkum yenaiyarkkum melaadhi thaanavargal veiyathuyar noyagatra yelaadhi yegadugam endruraikkum inmarundhu polaadhi yenna avunan pugandriduvaa n.</p>
<p>காரையூர் கின்ற கடவுளர்கோன் வைகலுறும் ஊரையோ மேலை உலகுதனில் உள்ளாயோ பாரையோ கட்செவிகள் பாதலத்தை யோஎந்தாய் யாரைநீ தேற்றேன் இவனுற்ற வாறென்னோ.</p>	<p>kaaraiyur gindra kadavularkon vaigalurum vooraiyo melai ulaguthanil ullaayo paaraiyo katsevigal paadhalaththai yoendhaai yaarainee thetren ivanutra vaarenno.</p>
<p>உன்பால்என் நெஞ்சம் உருகும் அ*தன்றி என்பா னதும்உருகா நிற்கும் எனையறியா தன்பாகி நின்ற தருந்தவத்தை ஆற்றவனம் தன்பால் அணுகுதற்குத் தாளுமெழு கின்றிலவே.</p>	<p>unpaalen nenjam urugum agudhandri enbaa nadhumurugaa nirkum enaiyariyaa thanbaagi nindra tharundhavaththai aatravanam thanpaal anukudharkuth thaalumezu gindrilave.</p>
<p>நன்னேயம் பூண்டு நடந்தாய் உயிரெல்லாம் அன்னே யெனவந் தளிக்குந் தகையாயோ இன்னே யுனையெதிர்ந்தேன் யாக்கை மிகவருந்தி முன்னே தமிழேன் புரிந்ததவம் மொய்ப்பன்றோ.</p>	<p>nanneyam poondu nadandhaai uyirellaam anne yenavan dhalikkun thagaiyaayo inne yunaiyedhirmdhen yaakkai migavarundhi munne thamiyen purindhavam moimbandro.</p>

<p>வேறு</p>	<p>veru</p>
<p>என்றலுங் கவிஞன் கேளா இருவிசும் பாற்றிற் செல்வேன் உன்றனி மரபிற் கெல்லாம் ஒருபெருங் குரவ னானேன் நன்றிகொள் புகரோன் என்னும் நாமமுற் றுடையோன் நின்பாற் சென்றனன் உறுதி யொன்று தெளபுத்திடல் வேண்டி யென்றான்.</p>	<p>endralung kavijan kelaa iruvisum paatrir selven undrani marabir kellaam oruperun kurava naanen nindrikol pugaron ennum naamamur tridaiyon ninpaar sendranan urudhi yondru thelatthidal vendi yendraan.</p>
<p>அவுணர்கள் முதலா யுள்ளோன் ஆங்கது வினவி யாற்ற உவகைய னாகி எந்தாய் உய்ந்தனன் இவண்யான் என்னாக் கவிஞனை அணுகி நின்று கைதொழுஉப் பரவ லோடுஞ் சிவனருள் நெறியால் அன்னோன் இத்திறஞ் செப்ப லுற்றான்.</p>	<p>avunargal mudhalaa yullon angadhu vinavi yaatra uvagaiya naagi endhaai uindhanan ivanyaan ennaak kavignanai anugi nindru kaithozuvup parava loduj sivanarul neriyaal annon iththiraj seppa lutraan.</p>
<p>நூறொடர் கேள்வி சான்றோய் நோற்றுநீ இருக்கு மெல்லை உறுசெய் கிற்பர் ஒன்னார் உணையவை குறுகா வண்ணங் கூறுதுந் திறனொன் நென்னாக் கூற்றுவந் கடந்த மேலோன் மாறினமந் திரம தொன்று மரபுளி வழாமல் ஈந்தான்.</p>	<p>noorodar kelvi saandraai notrunee irukku mellai urusei girpar onnaar unaiyavai kurugaa vannang koo Ruthun thiranon drennaak kootruvar kadandha melon maarinman dhirama dhondru marabuli vazaamal eendhaan.</p>
<p>மொய்கெழு கூற்றை வென்ற முதல்வன்மந் திரத்தை நல்கி வைகலும் இதனை யுன்னி மனத்தொடு புலனொன் றாக்கிப் பொய்கொலை களவு காமம் புன்மைகள் உறாமே போற்றிச் செய்குதி தவத்தை யென்னாச் செவியறி வுறுத்தல் செய்தான்.</p>	<p>moikezu kootrai vendra mudhalvanman dhiraththai nalgi vaigalum idhanai yunni manaththodu pulanon draakkip poikolai kalavu kaamam punmaigal vuraame potrich seigudhi thavaththai yennaach seviyari vuruththal seidhaan.</p>

<p>அப்பரி சனைத்துந் தேரா அவனடி வணங்கி எந்தாய் இப்பணி புரிவன் என்ன எல்லைதீர் ஆசி கூறி மெய்ப்புகர் மீண்டு சென்றான் மேதகும் அவுணர் சூழ ஒப்பரு மாயை செம்மல் வடபுலத் தொல்லை போனான்</p>	<p>appari sanaththun theeraa avanadi vanangi endhaai ippani purivan enna ellaitheer aasi koori meippugar meendu sendraan medhagum avunar sooza opparu maayai semmal vadapulath thollai ponaan.</p>
<p>வழிமுறை பயக்க நோற்கும் வடபுலந் தன்னி லேகிப் பழுமர வனத்தில் ஆகோர் பாங்கரில் குறுகிச் சூரன் அழல்கெழு மகத்தை யாற்ற அயுதயோ சனையுள் வைத்துச் செழுமதி லதுசூழ் பான்மை செய்திடச் சிந்தை செய்தான். 35</p>	<p>vazimurai payakka norkum vadapulan thanni legip pazumara vanaththil aagor paangaril kurugich sooran azalkezu magaththai yaatra ayudhaya sanaiyul vaiththuch sezumadhi ladhusooz paanmai seidhidach sindhai seidhaan. 35</p>
<p>அடல்கெழு தானை யாகும் அவுணர்தங் குழுவைக் கூவிப் படிதனில் அடுக்கல் யாவும் பறித்தனர் கொணர் வித்து வடவரை நிவப்பிற் சூழ வாரியாப் புரிவித் தாங்கே நடுநெடு வாயில் போக்கி ஞாயிலும் இயற்று வித்தான். 36</p>	<p>adalkezu thaanaai yaagum avunarthan kuzuvaik koovip padidhanil adukkal yaavum pariththanai konara viththu vadavarai nivappir sooza vaariyaap parivith thaange nadunedu vaayil pokki gnaayilum iyatru viththaan. 36</p>
<p>நூற்படு செவ்வி நாடி நொய்தென அங்கட் செய்த மாற்பெரு மதிலைச் சூழ வரம்பறு தானை தன்னை ஏற்புடை அரண மாக இயற்றுவித் தியாருஞ் செல்ல நாற்பெருந் திசையி னூடு நலனுற வாய்தல் செய்தான்.</p>	<p>noorpadu sevvi naadi noidhena angat seidha maarperu madhilaich sooza varamparu thaanaai thannai yerpudai arana maaga iyatruvith thiyaaruj sella naarperun dhisaiyi noodu nalanura vaaidhal seidhaan.</p>

<p>பூமியும் வானும் ஒன்றப் பொருப்பினாற் புரியப் பட்டு நாமியம் புரிதா நின்ற நாமநீள் காப்பும் அப்பால் ஏழறும் அவுண வெளடீளத் தெடுத்திடும் எயிலுஞ் சேர்ந்து நேமியங் கிரியுஞ் சூழ்ந்த நிசியுநேர்ந் திருந்த வன்றே.</p>	<p>boomiyum vaanum ondrap poruppinaar puriyap pattu naamiyam puridhaa nindra naamaneel kaappum appaal yemurum avuna velalath theduththidum yeyiluj serndhu nemiyan kiriyuj soozndha nisyunern dhirundha vandre.</p>
<p>ஞாயிலின் வேலி மான நகங்களால் அடுக்கல் செய்த பாயிரு நொச்சி தன்னிற் படைகுலாம் புரிசை தன்னில் வாயில்க டோறும் போற்ற மந்திர முறையாற் கூவி நேயமொ டடுபோர் மாதை நிறுவினன் நிகரி லாதான்.</p>	<p>gnaayilin veli maana nagangalaal adukkal seidha paayiru nochchi thannir padaikulaam purisai thannil vaayilga dorum potra mandhira muraiyaar koovi neyamo dadupor maadhai niruvinan nigari laadhaan.</p>
<p>ஆளரி முகத்தன் முன்னோன் அடுக்கலாற் படையாற் செய்த நீளிகல் வாரி முன்னர் நெறிகொள்மந் திரத்தாற் கூவிக் கூளிகள் தொகையும் மோட்டுக் குணங்கரின் தொகையுஞ் சீற்றக் காளிகள் தொகையுஞ் சூழ்போய்க் காப்புற நிறுவி விட்டான். 40</p>	<p>aalari mugaththan munnon adukkalaar padaiyaar seidha neelikal vaari munnar nerikolman dhiraththaar koovik kooligal thogaiyum mottuk kunangarin thokaiyuj seetrak kaaligal thogaiyuj soozpoik kaappura niruvi vittaam. 40</p>
<p>கயிரவ மனைய செங்கட் காளிகள் முதலோர் தம்மைச் செயிரற நிறுவிப் பின்னர்ச் சீர்கொள்மந் திரத்தாற் பன்னி அயிரற நெடிது போற்றி அவுணர்கோன் அங்கண் வந்த வயிரவ கணத்தை வேள்வி காத்திட வணங்கி வைத்தான்.</p>	<p>kayirava manaiya sengat kaaligal mudhalor thammaich seyirara niruvip pinnarch seerkolman dhiraththaar panni ayirara nedidhu potri avunarkon angan vandha vayirava ganaththai velvi kaaththida vanangi vaithaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

<p>தள்ளரி தாகிய காப்பிவை செய்திடு தனிவீரன் உள்ளுற ஆயிர வாயிர யோசனை யுறுநீளங் கொள்வதொ ராமமு மாயிட வோரோம குண்டந்தான் நள்ளிடை யேபுரி வித்தனன் மாமகம் நலமாக.</p>	<p>thallari dhaagiya kaappivai seidhidu thaniveeran ullura aayira vaayira yosanai yuruneelang kolvadho raazamu maayida voroma kundandhaan nallidai yepuri viththanan maamagam nalamaaga.</p>
<p>ஆதித னக்கனல் வேள்வி இயற்றிட அடுசூரன் வேதித னைப்புரி வித்திடு காலையில் வியன்ஞாலம் பாதகர் எம்மை வருத்தினர் என்று பதைப்புற்றுப் பேதுற வெய்தி இரங்கி ஒடுங்கினள் பெயர்வில்லாள்.</p>	<p>aadhidha nakkanal velvi iyatrada adusooran vedhidha naippuri viththidu kaalaiyil viyanjaalam paadhagar emmai varuththinar endru padhaipputrup pedhura veidhi irangi odunginal peyavillaal.</p>
<p>ஆழம தாயிரம் யோசனை யாவவண் அகழ்செய்கை ஊமுற நாடிய சேடனும் ஆயிடை உறைவோருங் கீழுறு வார்இவண் எய்துவர் தானவர் கிளையென்னாத் தாமுற வேகினர் முன்னுறு தொன்னிலை தனைநீங்கி.</p>	<p>aazama dhaayiram yosanai yaavavan agazaseigai voozura naadiya sedanum aayidai uraivorung keezuru vaarivan endhuvar thaanavar kilaiyennaath thaazura veginar munnuru thonnilai thanaineengi.</p>
<p>ஆழ்ந்திட அம்மக வேதியி யற்றலும் அதுபோழ்தில் தாழ்ந்திடு நீத்தமெ முந்திட நாடிய தனிவேந்தன் சூழந்தனர் நுங்களை உண்குவர் மீதெழல் துணிபன்றே போழ்ந்தனை பாதல மேகென அவ்வழி போகிற்றால்.</p>	<p>aazndhida ammaga vedhiyi yatralum adhupozdhil thaazndhidu neeththame zundhida naadiya thanivandhan soozndhanar nungalai vunguvar meedhezal thunipandre pozndhanai paadhala megene avvazi pogirtraal.</p>
<p>போதலும் அப்புனல் அவ்வழி கீழிடை போகின்ற பாதலம் ஈறெனும் ஏழ்நிலை யோரது பாராநின் றீதிவண் வந்துள தென்னென அற்புத வியல்எய்தாப் பேதுறு கின்றனர் தீங்கிது வென்று பிடித்தாராய்.</p>	<p>podhalum appunal avvazi keezidai pogindra paadhalam eerenum yeznilai yoradhu paaraanin dreedhivan vandhula thennena arpudha viyaleidhaap pedhuru gindranar theengidhu vendru pidiththaraai.</p>



<p>சீறரி மாமுகன் முன்னவ னாகிய  திறன்மேலோன்  மாறகல் குண்டம திவ்வகை நாப்பண்  வகுப்பித்தே  நூறுடன் எட்டது சூழ்தர ஆக்குபு நுவல்வேதி  வேறுமொ ராயிர வெட்டவை சுற்ற  விதிப்பித்தான்.</p>	<p>seerari maamugan munnava naagiya  thiranmelon  maaragal kundama dhivvagai naappan  vaguppiththe  noorudan ettadhu soozthara aakkubu  nuvalvedhi  verumo raayira vettavai sutra vidhippiththaan.</p>
<p>மூவகை வேதியும் ஆனபின் வேள்வியை  இயல்வானய்  ஆவதொர் பல்பொருள் வேண்டி நினைந்தனன்  அருள்யாயைப்  பாவனை பண்ணலும் அங்கது கண்டனள்  பரிவெய்தித்  தேவர்கள் தேவன தின்னரு ளால்இவை  சேர்விப்பாள்.</p>	<p>moovagai vedhium aanapin velviyai iyalvaanai  aavador palporul vendi ninaindhanan  arulyaayaip  paavanai pannalum angadhu kandanal  pariveidhith  dhevargal dhevana thinnaru laalivai servippaal.</p>
<p>சீயம் வயப்புலி யாளியொ டெண்கு  திறற்கைம்மாப்  பாய்பரி செச்சைகள் ஆதிய வாகிய பன்மாவின்  தூய புழுக்கலின் ஊனவி நேமி தொகுப்பித்தாள்  ஆய வுடற்குரு திக்கடல் தன்னையும்  அமர்வித்தாள்.</p>	<p>seeyam vayappuli yaaliyo dengu  thirarkaimmaap  paaipari sechchaigal aadhiya vaagiya  panmaavin  thooya puzukkalin oonavi nemi thoguppiththaal  aaya vudarguru thikkadal thannaiyum  amarviththaal.</p>
<p>பழிதரும் எண்ணெயெ னுங்கடல் ஓரிடை  பயில்வித்தாள்  இழுதெனும் வாரிதி தானுமொர் சாரில்  இருப்பித்தாள்  தொழுதகு பால்தயிர் நேமியும் ஓரிடை  தொகுவித்தாள்  வழிதரு மட்டெனும் வேலையும் ஓரிடை  வருவித்தாள். 50</p>	<p>pazitharum enneya nunkadal ooridai  payilvithaal  izudhenum vaaridhi thaanumor saaril  iruppiththaal  thozudhagu paalthayir nemiyum ooridai  thoguviththaal  vazitharu mattenum velaiyum ooridai  varuvithaal. 50</p>
<p>ஐயவி காருறு தீங்கறி யேமுதல் அழல்காலும்  வெய்யன பல்வளன் யாவையும் ஓர்புடை  மிகுவித்தாள்  நெய்யுறு முண்டியின் மால்வரை யோர்புடை  நிறைவித்தாள்  மையறு தொல்பசு யாவையும் ஓர்புடை  வருவித்தாள்.</p>	<p>aiyavi kaaruru theengari yemudhal azalkaalum  veiyana palvalan yaavaiyum orpudai  miguviththaal  neyuru mundiyin maalvarai yorpudai  niraviththaal  maiyaaru tholpasu yaavaiyum orpudai</p>

	varuvithhaal.
<p>அரும்பெறல் நாயக மாகிய வேதியின் அகல்நாப்பண் வரும்பரி சால்நிறு வற்றிட மேலுயர் வடிவாகிப் பெரும்புவி உண்டுமிழ் கண்ண பிராந்துயில் பெற்றித்தாய் உரம்பெறு வச்சிர கம்பம தொன்றினை உய்த்திட்டாள்.</p>	<p>arumperal naayga maagiya vedhiyin agalnaappan varumpari saarniru vutrida meluyar vadivaagip perumbuvi undumiz kanna piraanthuyil petriththai uramperu vachchira kambama thondrinai uiththitaal.</p>
<p>தெரிதரு செந்நெலின் வால்அரி யோர்புடை செறிவித்தாள் அரிசனம் நீவிய தண்டுல மோர்புடை அமைவித்தாள் மருமலர் மாண்மத மாதிய ஓர்புடை வருவித்தாள் சுருவையும் நீடுத ருப்பையும் ஓர்புடை தொகுவித்தாள்.</p>	<p>theritharu sennelin vaalari yorpudai serivithhaal arisanam neeviya thandula morpudai amaivithhaal marumalar maanmadha maadhiya orpudai varuvithhaal suruvaiyum needudha ruppaiyum orpudai thoguvithhaal.</p>
<p>ஆலமு யிர்க்கும் வரம்பில தாருவின் அணிகொம்பர் வாலிதின் மெய்ச்சமி தைக்குல மாமென வரையேபோல் சாலமி குத்தனள் ஓர்புடை வேள்வி தனக்கென்றோர் பாலின்நி ரைத்தனள் கொள்கல மாகிய படியெல்லாம்.</p>	<p>aalamu yirkkum varambila thaaruvin anikonbar vaalidhin meichchami thakkula maamena varaiyepol saalami guththanal orpudai velvi thanakkendor paalinni raiththanal kolgala maagiya padiyellaam.</p>
<p>பொன்னின் அகந்தொறும் வெளர்ளி முளைத்திடு பொருளேபோல் செந்நெலின் உற்றிடு தீம்பொறி யோர்புடை செறிவித்தே துன்னிய வெண்முதி ரைக்குல மோர்புடை தூர்த்திட்டாள் பின்னரும் வேண்டுவ யாவையும் நல்கினள் பெருமாயை.</p>	<p>ponnin aganthorum velali mulaiththidu porulepol sennelin utridu theempori yorpudai seriviththe thunniya venmadhi raikkula morpudai thoorththitaal pinnarum venduva yaavaiyum nalginal perumaayai.</p>

<p>மூவகை யாயிர யோசனை எல்லையின் முருண்வேள்விக் காவன நல்கினள் போதலும் யாய்செய லதுநோக்கி ஓவிது யாரின் முடிந்திடும் வேண்டுவ உய்த்தாளே ஏவரு மெண்ணஇவ் வேள்வியி யற்றுவன் இனியென்றான்.</p>	<p>moovagai yaayira yosanai ellaiyin murunvelvik kaavana nalginal podhalum yaaiseya ladhunokki oovidhu yaarin mudindhidum venduva uiththaale yevaru menna iv velviyi yatruvan iniyendraan.</p>
<p>ஊன்புகு பல்வகை ஆவியும் ஈண்டிய வுலகெல்லாந் தான்புகு தன்விறல் காட்டிய நாட்டிய தாணுப்போல் மேன்புகு சூரன் நடுத்திகழ் வேதியின் மிகுநாப்பண் வான்புகு வச்சிர கம்பம் நிறீஇயினன் வலிதன்னால்.</p>	<p>oonpugu paolvagai aaviyum eendiya vulagellaan thaanpugu thanviral kaattiya naattiya thaanuppol menpugu sooran naduththigaz vedhiyin migunaappan vaanpugu vachchira kambam nireeieyinan valithannaal.</p>
<p>வச்சிர கம்பம் நிறீஇயின பின்னர் மகம்போற்றும் நொச்சியின் நாற்றிசை வாயில் தொறுந்தொறும் நொய்திற்போய் அச்சுறு வீர மடந்தையை உன்னி அருச்சித்துச் செச்சைக ளாதிய ஊன்பலி நல்குபு செல்கின்றான்.</p>	<p>vachchira kambam nireeieyina pinnar magampotrum nochchiyin naatrisai vaayil thorunthorum noidhirpoi achchuru veera madandhaiyai unni aruchchiththuch sechchaiga laadhiya oonpali nalgupu selgindraan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>செல்லுஞ் சூரன் நொச்சியின் நாப்பட் செறிகின்ற கல்லென் வெஞ்சொற் பூதர் தொகைக்குங் கணமென்றே சொல்லும் பேயின் பல்குழு வுக்குஞ் சோர்வின்றி ஒல்லும் பான்மை ஊன்பலி யாவையும் உதவுற்றான்.</p>	<p>selluj sooran nochchiyin naappat serigindra kallen vejsor boodhar thogaikkung ganamendre sollum peyin palkuzu vukkuj sorvindri ollum paanmai oonpali yaavaiyum udhavutraan.</p>
<p>சீற்றத் துப்பிற் காளிக ளுக்குந் தென்பாலின் கூற்றைக் காயும் வயிரவர் தங்கள் குழுவுக்கும் ஏற்றத் தோடும் அர்ச்சனை செய்தே யினிதாகப் போற்றிப் போற்றி ஊன்பலி வேண்டுந புரிகுற்றான்.</p>	<p>seetrath thuppir kaaliga lakkundh thenpaalin kootraik kaayum vayiravar thangal kuzuvukkum yetrath thodum archchanai seidhe yinidhaagap potrip potri oonpali venduna purigutraan.</p>

<p>குழாம் எட்டே யாயிர வேதி தொறுநாப்பட் காழார் நஞ்சின் இந்தனம் இட்டுக் கனல்முட்டித் தாழா மேதன் தம்பிய ரோடுந் தகுசூரன் ஊழால் நாடுந் றானவி வர்க்க முறநேர்ந்தான்.</p>	<p>kuzaam ette yaayira vedhi thorunaappat kaazaar nanjin indhanam ittuk kanalmoottith thaazaa medhan thambiya rodun thagusooran oozal naadur troonavi varkka muranerndhaan.</p>
<p>நேருந் தோறும் எந்தைதன் நாம நெறிசெப்பிச் சேரும் அன்பா லன்ன தவன்பாற் செலவுய்த்துச் சூரன் பின்னர் இம்மகம் ஆற்றுந் தொழில்வல்லோன் ஆரென் றுன்னித் தாரக ணைப்பார்த் றைகின்றான்.</p>	<p>nerun dhorum endhaithan naama neriseppich serum anbaa lanna dhavanpaar selavuiththuch sooran pinnar immagam aatron thozil vallon aaren runnith thaaraga naippaarth thuraigindraan.</p>
<p>ஏற்றஞ் சேரிவ் வேதிகள் தோறும் இறைதாழா தூற்றங் கொண்டே ஏகினை வேள்வி யுலவாமல் ஆற்றுந் தன்மை வல்லவன் நீயே அதுவல்லே போற்றிங் கென்னாக் கூறி நிறுத்திப் போகுற்றான்.</p>	<p>yetrāj seriv vedhigal dhporum iraitthaazaa thoottran konde yeginai velvi yulavaamal aatron thanmai vallavan neeye adhuvalle potring gennaak koori niruththip pogutraan.</p>
<p>அப்பா லேகி நூறுடன் எட்டாம் அகல்வேதி துப்பா லெய்தி முன்னவை யேபோல் தொடர்வேள்வி தப்பா தாற்றிச் சீய முகத்தோன் றனைநோக்கி இப்பா லுற்றிம் மாமகம் ஆற்றாய் இனிதென்றான்.</p>	<p>appaa legi noorudan ettaam agalvedhi thuppaalaidhi munnavai yepol thodarvelvi thappaa thaatrich seeya mugaththon dranainokki ippaa lutrim maamagam aatraai inidhendraan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>தெரிய இன்னணஞ் செப்பி அவுணர்கோன் அரியின் மாமுகத் தானை அவண்நீஇப் பெரிது நள்ளுறு பெற்றியிற் செய்ததன் உரிய வேதியின் ஒல்லையின் மேவினான்.</p>	<p>theriya innanaj seppi avunarkon ariyin maamugath thaana avannireep peridhu nalluru petriyir seidhadhan uriya vedhiyin ollaiyin mevinaan.</p>
<p>வேதி யெய்தி விதியுளி அர்ச்சனை யாது மோர்குறை இன்றியி யற்றியே மாதொர் பங்குடை வள்ளலை உன்னியோர் ஏதில் வேள்வி இயற்றுதல் மேவினான்.</p>	<p>vedhi yeidhi vidhiyuli archchanai yaadhu morkurai indriyi yatriye maadhor pangudai vallalai unniyor yedhil velvi iyatrudhal mevinaan.</p>
<p>நஞ்சு பில்கு நவையுடைத் தாருவின் விஞ்சு சாகை வியன்துணி யாவையும் புஞ்சு மோடு பொருக்கென வேதியில் துஞ்சி டும்வகை சூரனுந் தூவினான்.</p>	<p>najchu bilgu navaiyudaith thaaruvin vijchu saagai viyanthuni yaavaiyum pujcha modu porukkena vedhiyil thujchi dumvagai sooranun thoovinaan.</p>

ஆல மாகி அமர்தரு விந்ஞெலி கோலின் ஆக்கிய கொந்தழ லிட்டுமுன் ஏல மூட்டி இழுதெனு மாமழை சீல மந்திரத் தோடு சிதறினான்.	aala maagi amartharu vijjeli kolin aakkiya thondhaza littumun yela mootti izudhenu maamazai seela mandhirath thodu sidharinaan.
அன்ன தற்பினர் அம்பொற் குழசிகள் துன்னு கின்ற துணிபடும் ஊன்தொகை வன்னி யின்கண் மரபின்நின் றுய்த்தனன் செந்நி றக்குரு திக்கடல் சிந்தியே.	anna dharpinar ambor kuzasigal thunnu gindra thunipadum oonthogai vanni yinkan marabinnin truththanan senni raguru thikkadal sindhiye.
செய்ய தோர்மகச் செந்தழல் மீமிசைத் துய்ய ஓதனஞ் சொன்முறை தூர்த்தனன் நெய்யும் எண்ணெயும் நீடிய சோரியும் வெய்ய பாலுந் ததியும் விடுத்துமேல்.	seiya dhormagach sendhazal meemisaith thuiya odhanaj sonmurai thoorththanan neyum enneyum neediya soriyum veiya paalun thadhiyum viduththumel.
மேன சாலியின் வெண்பொரி யின்குவை ஆன நல்கி அழிதரும் ஈற்றினில் வானு லாய மறிகட லாமெனத் தேனும் ஆலியுந் தீமிசைச் சிந்தியே.	mena saaliyin venpori yinkuvai aana nalgi azitharum eetrinil vaanu laaya marigada laamenath thenum aaliyun dheemisaich sindhiye.
தோரை ஐவனஞ் சூழ்தடத் துற்றநீ வாரம் ஏனல் இறுங்கொடு மற்றவும் மூரி யெளடஞ் மதிரையின் வர்க்கமுஞ் சேர வுய்த்தனன் நெய்க்கடல் சிந்தினான்.	thorai aivanaj soozhadath thutranee vaaram yenal irunkodu matravum moori yelalu madhiraiyin varkkamuj sera vuiththanan neikkadal sindhinaan.
கொடிய ஐயவி கூர்கறி யாதியாப் படியில் வெய்ய பலபொருள் யாவையும் நெடிதும் ஓச்சினன் நேயம தாகிய கடலை வன்னி கவிழ்த்தன னென்பவே.	kodiya aiyavi koorkari yaadhiyaap padiyil veiya palaporul yaavaiyum nedidhum ochchinan neyama dhaagiya kadalai vanni kavizththana nenbave.
இன்ன பல்வகை யாவும் இயல்பினாற் பொன்னு லாஞ்சடைப் புண்ணியன் றன்னையே முன்னி வேள்வி முயன்றனன் ஞாலமேல் துன்னு சீர்த்தியன் சூரபன் மாவென்பான்.	inna palvagai yaavum iyalbinaar ponnu laajchadaip punniyan drannaiye munni velvi muyandranan gnaalamel thunnu seerththiyan sooraban maavenbaan.
வேறு	veru
சூர னாமவன் அவ்வழிப் பெருவளஞ் சுட்டி வீர வேள்வியை வேட்டலுஞ் செந்தழல் விரைவின் ஆரும் அச்சுற வெழுந்தும்ச் சென்றன் அடுத்தீப் பாரை நுங்கிவா னுலகெலாம் உணவெழும் பரிசின்.	soora naamavan avvazip peruvalaj suttii veera velviyai vettaluj sendhazal viraivin aarum achchura vezundhumeech sendrana adudheep

	paarai nungivaa nulagelaam unavezum parisin.
வானம் புக்கது மாதிரம் புக்கது மலரோன் தானம் புக்கதெவ் வுலகமும் புக்கது தரைக்கீழ் ஏனம் புக்குமுன் நாடருங் கழலினாற் கியற்றுங் கானம் புக்கதோர் வேள்வியின் எழுங்கொழுங் கனலே.	vaanam pukkadhu maadhiraam pukkadhu malaram thaanam pukkadhev vulagamum pukkadhu tharakkeez yenam pukkumun naadarung kazalinaar kiyatrung gaanam pukkadhor velviyin yezungozung kanale.
பானு விற்பதஞ் சுட்டது பனிமதி பதமும் மீனெ னும்படி நின்றவர் பதங்களும் மேலோர் போன மேக்குயர் பதங்களுஞ் சுட்டது புலவோர் கோனு றும்பதஞ் சுட்டது வேள்வியிற் கொடுத்தீ.	paanu vinpadhaj suddadhu panimadhi padhamum meene numpadi nindravar padhangalum melor pona mekkuyar padhangaluj suddadhu pulavor konu rumpadhaj suddadhu velviyir kodundhee.
செற்று வாவுசன் பதந்தனைச் சுட்டபின் சேன்போய் மற்றை மேவர் பதமெலாஞ் சுட்டது மருங்கில் சுற்று பாலர்தம் புரங்களுஞ் சுட்டது சூரன் அற்ற மில்வகை ஆற்றிய வேள்வியுள் அனலே.	setru vaavasan padhandhanaich suddapin senpoi matrai mevar padhamelaaj suddadhu marungil sutru paalartham purangaluj suddadhu sooran atra milvagai aatriya velviyul anale.
காலம் எண்ணில தவம்புரி காசிப முனிவன் பாலன் ஈண்டையில் வலியினோர் மகமது பயில் ஏல நீடுதீ யுலகெலாம் முருக்கிய தென்னில் மேல வன்செயும் பரிசெலாம் யாவரே விதிப்பார்.	kaalam ennila thavampuri kaasiba munivan paalan eendaiyil valiyinor magamadhu payila yela needudhee yulagelaam murukkiya thennil mela vanseyum pariselaam yaavare vidhippaar.
கார்ம றைத்தன கதிர்மதி மறைத்தன கரியோன் ஊர்ம றைத்தன அயன்பதம் மறைத்தன உலவா நீர்ம றைத்தன நெருப்பையும் மறைத்தன நீடும் பார் மறைத்தன இடையிடை யெழும்புகைப் படலை.	kaarma raiththana kadhirmadhi maraththana kariyon oorma raiththana ayanpadham maraiththana ulavaa neerma raiththana neruppaiyum maraththana needum paar maraiththana idaiyidai yezumbugaip padalai.

<p>சொற்ற வேதிஇவ் வியற்கையால் எரிந்தது சூரன் பிறறை யோர்கள் தம் எட்டுநூ றாயிரபேதம் உற்ற வேதிகள் யாவையும் எரிந்தன ஒருங்கே முற்றும் வன்னிகள் இறுதிநாள் உலகின்மொய்த் தெனவே.</p>	<p>sotra vedhiiv viyargaiyaal erindhadhu sooran pitrai yorgal tham ettunoo raayirabedham utra vedhigal yaavaiyum erindhana orunge mutrum vannigal irudhinaal ulagin moith thenave.</p>
<p>வேள்வி இத்திறஞ் சூர்புரி தன்மையை விரைவில் கேள்வி யாலுணர் இந்திரன் அச்செயற் கேடு சூழ நாடினன் முடிப்பருந் தன்மையில் துளங்கி ஆழ்வ தோர்துயர்க் கடலிடை அழுந்தினன் அயர்ந்தே.</p>	<p>velvi iththiraj soorpuri thanmaiyai viraivil kelvi yaalunar indhiraan achseyar kedu sooza naadinan mudipparun dhanmaiyl thulangi aazva dhorthuyark kadalidai azundhinan ayardhe.</p>
<p>சூன்மு கக்கொண்டல் மேனியும் முனிவரர் தொகையும் நான்மு கத்தனுஞ் சூரபன் மன்செயல் நாடிப் பான்மை மற்றிது யாவரே புரிவர்இப் பதகன் மேன்மை பெற்றிட முயன்றனன் கொல்லென வெருண்டார்.</p>	<p>soonmu gakkondal meniyum munivarar thogaiyum naanmu gaththanuj sooraban manseyal naadip paanmai matridhu yaavare purivarip padhagan menmai petruda muyandranan kollena verundaar.</p>
<p>இந்த வண்ணத்தின் ஒருபதி னாயிரம் யாண்டு முந்து சூர்தன திளைஞரோ டருமகம் முயல் அந்தி வார்சடைக் கண்ணுதல் நின்மலன் அவன்பால் வந்தி லானது தேர்ந்தனன் நிருதர்கோன் மாதோ.</p>	<p>indha vannaththin orubadhi naayiram yaandu mundhu soordhana thilaijaro darumagam muyala andhi vaarsadaik kannudhal ninmalan avanpaal vandhi laanadhu dherndhanan nirudharkon maadho.</p>
<p>கண்ணு தற்பரன் அருள்செயாத் தன்மையை கருத்தில் எண்ணி இச்செயற் குறுவனோ சிவனென இசையாப் பண்ணு மத்தொழி பின்னவர் தங்கன்பாற் பணித்து விண்ண கத்தின்மீச் சென்றனன் கடவுளர் வெருவ.</p>	<p>kannu tharparan arulseyaath thanmaiyai karuththil enni ichcheyar kuruvano sivanena isaiyaap pannu maththozi pinnavar thangalpaar paniththu vinna gaththinmeech sendranan kadavular veruva.</p>
<p>வான கத்திடை நிற்புறு சூரபன் மாவாந் தான வர்க்கிறை வாள்கொடே ஈர்ந்துதன் மெய்யின் ஊன னைத்தையும் அங்கிமேல் அவியென ஓச்சிச் சோனை யொத்ததன் குருதியை இழுதெனச் சொரிந்தான்.</p>	<p>vaana gaththidai nirpuru sooraban maavaan dhaana varckirai vaalkode eerndhuthan meiyin oona naitthaiyum angimel aviyaena ochchich chonai yoththadhan kurudhiyai izudhenach sorindhaan.</p>

<p>சோரி நெய்யவா ஊன்களே அவியவாச் சூரன் வீர மாமகம் புரிவுழித் தனதுமெய்ம் மிசையூன் ஈர ஈரவே முன்னையின் வளர்தலும் இதுகண் டாரும் அச்சுறத் தெழித்தனன் விம்மித மானான்.</p>	<p>sori neiyavaa voongale aviyavaach sooran veera maamagam purivuzith thanadhumeim meesaiyoon eera eerave munnaiyin valardhalum idhukan daarum achchurath thezindhanaan vimmidha maanaan.</p>
<p>சிந்தை யிற்பெரு மகிழ்ச்சிய னாகியிச் செய்கை எந்தை யற்புறு நிலையதோ வெனமனத் தெண்ணா மந்த ரப்புய நிருதர்கோன் பின்னும்அம் மரபால் அந்த ரத்திடைத் தசைப்பெரு வேள்வியை அயர்ந்தான்.</p>	<p>sindhai yirperu magizchchiya naagiyich seigai endhai yarpuru nilaiyadho venamanath thennaa mandha rappuya nirudharkon pinnumam marabaal andha raththidaith thasaipperu veliyai ayarndhaan.</p>
<p>ஆண்டொ ராயிரம் இம்மகம் அந்தரத் தியற்ற நீண்ட மாலுடன் நான்முகன் தேடரும் நிமலன் ஆண்டும் வந்திலன் சூரன்அத் தன்மைகண் டழுங்கி மாண்டு போவதே இனிக்கட னெனமனம் வலித்தான்.</p>	<p>aando raayiram immagam andharath thiyatra neenda maaludan naanmugan thedarum nimalan aandum vandhilan sooranath thanmaikan dazungi maandu povadhe inikkada nenamanam valiththaan.</p>
<p>உன்னி இத்திறஞ் சூரபன் மாவெனும் ஒருவன் வன்னி சுற்றிய ஆதிசூண் டத்திடை வதிந்து செந்நி றத்ததாய் ஆணையால் அங்கியிற் சிதையாக் கொன்னு னைத்தலை வச்சிர கம்பமேற் குதித்தான். 90</p>	<p>unni iththiraj sooraban maavenum oruvan vanni sutriya aadhikun daththidai vadhindhu senni raththadhaai aanaiyaal angiyir sidhaiyaak konnu naitthalai vachchira gambamer kudhiththaan. 90</p>
<p>கடிதின் உச்சிநின் றுருவியே வச்சிர கம்பத் தடித னிற்சென்று சூரபன் மாவெனும் அவுணன் படிவ முற்றுநுண் துகளுற உளம்பதை பதைத்து முடிய மற்றது கண்டனன் மடங்கல்மா முகத்தோன்.</p>	<p>kadidhin uchchinin druruviye vachchira kambath thadidha nirsendru sooraban maavenum avunan padiva mutrunun thugalura valambadhai padhaiththu mudiya matradhu kandanana madangalmaa mugaththon.</p>



<p>கண்ட காலையின் உளம்பதை பதைத்தது கண்கள் மண்டு சோரிநீர் கான்றன கரங்களும் வாயுங் குண்ட வேள்வியில் தொழில்மறந் திட்டன குறிப்போர் உண்டு போலுமென் றையுற ஒதுங்கிய துயிரே.</p>	<p>kanda kaalaiyin ulambadhai padhaththadhu kangal mandu sorineer kaandrana karangalum vaayung kunda velviyil thozilmaran dhittana kurippor undu polunmen draiyura odhungiya thuyire.</p>
<p>துயர்ப்பெ ருங்கடல் நடுவுற ஆழ்ந்துதொல் லுணர்ச்சி அயர்த்து மால்வரை யாமென மறிந்தனன் அறிவு பெயர்த்தும் வந்துழிப் பதைபதைத் தலமந்து பெரிதும் உயிர்த்து வாய்திறந் தன்னவன் புலம்புதல் உற்றான்.</p>	<p>thuyarppe rungadal naduvura aazndhuthol lunarchchi ayarththu maalvarai yaamena marindhanan arivu peyarththum vandhuzip padhaipadhaith thalamandhu peridhum uyirththu vaathiran thannavan pulambudhal utraan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>மாயை தரும்புதல்வா மாதவஞ்செய் காசிபற்கு நேய முருகா நிருதர் குலத்திறைவா காயமுடன் நின்னையான் காணேனால் எங்கொளித்தாய் தீய மகம்பலநாட் செய்துபெற்ற பேறிதுவோ.</p>	<p>maayai tharumpudhalvaa maadavajsei kaasibarku neya murugaa nirudhar kulaththiravava kaayamudan ninnaiyaan kaanenaal enkoliththai theeya magampalanaat seidhupetra peridhuvo.</p>
<p>தாயுந் தலையளிக்குந் தந்தையுநி தானவரை ஆயுந் தலைவனும்நீ ஆவியும்நீ என்றிருந்தோய் நீயங் கதனை நினையா திறந்தனையே மாயுஞ் சிறியோர்க்கு மற்றிங்கோர் பற்றுண்டோ.</p>	<p>thaayun thalaiyalikkun thandhaiyune dhaanavarai aayun thalaivanumnee aaviyumnee endrirundhoi neeyang gadhanai ninaiyaa thirandhanaiye maayuj siriyorkku matringor patrundo.</p>
<p>வீரனே தானவர்க்குள் மிக்கோனே மிக்கபுகழ்ச் சூரனே நின்றோல் தொடங்கிஇந்த வேள்விதனை ஆரனே கம்வைகல் ஆற்றினார் ஆற்றியநீ ஈரநே யங்கொள்ளா தெம்மைஅகன் றேகிணையே.</p>	<p>veerane thaanavarkkul mikkone mikkapugazch soorane ninpol thodangiindha velvidhanai aarane kamvaigal aatrinar aatriyane eerane yangkollaa themmaigan dreginaie.</p>

<p>நின்கண் அருளில்லா நீர்மையுண ராய்பன்னாட் புன்கண் உறுவாய் புரமுன்று முன்னெரித்த வன்க ணரைக்குறித்தே மாமகஞ்செய் தாய்அதற்கோ உன்கண் உளதாம் உயிர்தனையுங் கொண்டனரே.</p>	<p>ninkan arulillaa neermayuna raaipannaat punkan uruvaai puramoondru munneriththa vanga naraikkuriththe maamagajsei thaaiaadhariko unkan uladhaam uyirthanaiyung kondanare.</p>
<p>உன்போல் உயிர்விட் டுயர்மகஞ்செய் தோரும்அரன் தன்போல் அருளாத் தகைமையரும் ஆங்கவைகண் டென்போல் உயிர்கொண் டிருந்தோரும் இல்இவருள் வன்போ டியமனத்து வன்கண்ணர் ஆர்ஐயா.</p>	<p>unpol uyirvit tuyarmagajsei thorumaran thanpol arulaath thagaimaiyarum aangavaikan denpol uyirkon dirundhorum ilivarul vanbo diyamanaththu vankannar aaraiyaa.</p>
<p>ஈசன் அருளால் எரிவேள் வியைஓம்பிப் பேசாய வன்மைதனைப் பெற்று நமதுயிரும் ஆசில் வளனும் அகற்றுவரென் றேயயாந்த வாசவனும் இன்றோ மனக்கவலை தீர்ந்ததுவே.</p>	<p>eesan arulaal yerivel viyaiombip pesaaya vanmaidhanaip petru namadhuyirum aasil valanum agatruvaren dreyayaandha vaasavanum indro manakkavalai theerndhadhuvē.</p>
<p>எல்லாரும் போற்ற எரிவேள் வியைஓம்பிப் பல்லா யிரநாட் பழகி எமக்குமிது சொல்லா திறந்தாய் துணைவராய் நம்முடனே செல்லார் இவரென்று சிந்தைதனிற் கொண்டனையோ. 100</p>	<p>ellaarum potra yerivel viyaiombip pallaa yiranaat pazagi emakkumidhu sollaa thirandhaai thunaivaraai nammudane sellaar ivarendru sindhaidhanir kondanaiyo. 100</p>
<p>ஈண்டாருங் காண எரியினிடைத் தம்பமிசை வீண்டாய் உயிர்போய் விளிந்தாய் மிகும்வன்கண் பூண்டாய்நின் மெய்யும் ஒளந்தாய் புலம்புமியாம் மாண்டாலும் உன்றன் மதிவதனங் காண்போமோ.</p>	<p>eendaarung kaana yeriyinidaith thambamisai veendaai uyirpoi vilindhaai migumvankan poondaainin meiyum olaththai pulambumiyaam maandaalum undran madhivadhanang kaanbomo.</p>
<p>என்றின் னனசொற் றிரங்கி அரிமுகத்தோன் முன்றன்னை நல்கி முலையளிக்குந் தாய்காணாக் கன்றென்ன வீழ்ந்தழுங்கக் கண்டதனைத் தாரகனுங் குன்றென்னத் தன்கை குலைத்தரற்றி வீழ்ந்தனனே.</p>	<p>endrin nanasor drirangi arimugaththon mundrannai nalgi mulaiyalikkundh thaaikaanaak kandrenna veezndhazungak kandadhanaiith thaaraganung kundrennath thankai kulaiiththaratri veezndhanane.</p>

<p>வீழ்ந்தான் உயிர்த்தான்அவ் வேள்விக் களமுற்றுஞ் சூழ்ந்தான் புரண்டான் துளைக்கையி னால்திலத்தைப் போழ்ந்தா னெனவே புடைத்தான் துயர்க்கடலுள் ஆழ்ந்தான்விண் ணஞ்ச அரற்றினான் தாரகனே.</p>	<p>veezndhaan uyirthhaanav velvik kalamutruj soozndhaan purandaan thulaikkaiyi naalnilaththaip pozndhaa nenave pudaitthaan thuyarkkadalul aazndhaa nvin najcha aratrinaan thaaragane.</p>
<p>சிங்க முகனுந் திறல்கெழுவு தாரகனுந் தங்கண் முதல்வன் தவறுற் றதுநோக்கி அங்கண் அரற்ற அதுகண்ட தானவர்கள் பொங்குங் கடல்போல் பொருமிப் புலம்பினரே.</p>	<p>singa muganun thiralgezuvu thaaraganun thangan mudhalvan thavarur tradhunokki angan aratra adhukanda thaanavargal pongun kadalpol porumip pulambinare.</p>
<p>தாரகனுஞ் சீயத் தனிவீ ரனும்அவுணர் ஆரும் நெடிதே அரற்றும் ஒலிகேளாச் சீரில் வியனுலகில் தேவர்கோன் தன்னொற்றால் சூரன் மகத்தீயில் துஞ்ச செயல்உணர்ந்தான்.</p>	<p>thaaraganuj seeyath thanivee ranumavunar aarum nedidhe aratrum olikelaach seeril viyanulagil dhevarkon thannotraal sooran magaththeeyil thunju seyalunarndhaan.</p>
<p>தண்டார் அகலச் சதமகத்தோன் தானவர்கோன் விண்டா னெனவே விளம்புமொழி கேளா அண்டா மகிழ்ச்சியெனும் ஆர்கலியிற் பேரமுதம் உண்டா னெனவேதன் உள்ளங் குளிர்ந்தனனே.</p>	<p>thandaar agalach chadhamagaththon thaanavarkon vindaa nenave vilambumozi kelaa andaa magizchchiyenum aarkaliyir peramudham undaa nenavedhan ullang kulirndhanane.</p>
<p>சிந்தை குளிர்ந்து செறியுமுரோ மஞ்சிலிர்த்து முந்து துயர முழுதுந் தொலைத்தெழுந்து வந்து புடைசூழும் வானோ ருடன்கடவுள் தந்தி மிசையெய்தித் தனதுலகம் நீங்கினனே.</p>	<p>sindhai kulirndhu seriyumuro majchilirththu mundhu thuyara muzudhun tholaitthhezundhu vandhu pudaisoozum vaano rudankadavul thandhi misaiyeidhith thanadhulagam neenginane.</p>
<p>பொன்னுகம் நீங்கிப் புரைதீர் மதிக்கடவுள் தன்னுலகம் நீங்கித் தபனன் பதங்கடந்து துன்னும் அவுணர் துயரஞ் செயல்காண்பான் மின்னுலவு மேக வியன்பதத்தில் வந்தனனே.</p>	<p>ponnugam neengip puraitheer madhikkadavul thannulagam neengith thabanan padhangadandhu thunnum avunar thuyaraj seyalkaanbaan minnulavu mega viyanpadhaththil vandhanane.</p>
<p>விண்ணாடர் தங்களுடன் வேள்விக் கிறைவிசும்பின் நண்ணா மகிழா நகையாத்தன் நற்றவத்தை எண்ணா வியவா இரங்கும் அவுணர்தமைக் கண்ணார நோக்கிக் களிப்புற்று நின்றனனே.</p>	<p>vinnaadar thangaludan velvik kiraivisumbin nannaa magizaa nagaiyaaththan natravaththai ennaa viyavaa irangum avunarthamaik kannaara nokkik kalipputru nindranane.</p>

<p>நின்றதொரு காலை நிருத ருடன்அரற்றித் துன்றுதுயர் மூழ்கிச் சோர்கின்ற சீயமுகன் நன்றெனுயிர் போக நானிருப்ப தேயிங்ஙன் என்று கடிதுமனத் தெண்ணி எழுந்தனனே.</p>	<p>nindrathoru kaalai nirudha rudan aratrith thundruthuyar moozgich sorgindra seeyamugan nandrenuyir poga naaniruppa theyingan endru kadidhumanath thenni yezundhanane.</p>
<p>அன்ன திறல்அவுணன் ஆயிரமென் றுள்ளஅகன் சென்னிபல வுந்தனது செங்கைவா ளால்ஈர்ந்து முன்னம் முதல்வன் முயன்ற பெருவேள்வி வன்னி அதனுள் மறம்பேசி இட்டனனே.</p>	<p>anna thiral avunan aayiramen drullaagan sennipala vundhanadhu sengaivaa laaleerndhu munnam mudhalvan muyandra peruvelvi vanni adhanul marampesi ittanale.</p>
<p>ஈர்ந்து தலைகள் எரியில் இருமுன்னர்ச் சேர்ந்த வனையான் சிரங்கள் அவைமுழுதும் பேர்ந்தும் அரிந்து பிறங்கு தழலினிடை நேர்ந்து தனிநின்றான் நிருதர்க் கிறையோனே.</p>	<p>eerndhu thalaigal yeriyil idumunnarch serndha vanaiyaan sirangal avaimuzudhum perndhum arindhu pirangu thazalinidai nerndhu thaninindraan nirudhark kiraiyone.</p>
<p>முன்னோன் எழுந்து முயலுஞ் செயல்நோக்கிப் பின்னோன் தனது பெருஞ்சிரமுந் தான்கொய்து மன்னோன் மகமியற்றும் வான்தழலி னுள்ளிட்டான் அன்னோ வெனவே அவுணர் குழுஇரங்க.</p>	<p>munnon yezundhu muyaluj seyalnokkip pinnon thanadhu perujsiramun dhaankoidhu mannon magamiyatrum vaanthazali nullittaan anno venave avunar kuzuiranga.</p>
<p>சென்னி தலையரிந்து செந்தழலின் நாப்பணிடு முன்ன மதுபோல வேறே முளைத்தெழலும் பின்னும் அனையான்அப் பெற்றிதனை யேபுரிய அன்ப படிகண்ட அவுணர் தமிழ்சிலரே.</p>	<p>senni thalaiyarindhu sendhazalin naappanidu munna madhupola vere mulaiththezalum pinnum anaiyaanap petridhanai yepuriya anna padikanda avunar thamirsilare.</p>
<p>தங்கள் சிரமுந் தனிவாளி னால்துணியா அங்கி மிசையிட்டும் அதன்கண் உறவீழ்ந்தும் அங்கி உயிரதனை மாற்றிடலுஞ் சூரன்போல் சிங்க முகனும்எரி செல்லத் துணிந்தனனே.</p>	<p>thangal siramun dhanivaali naalthuniyaa angi misaiyittum adhankan uraveezndhum angi uyiradhanai maatridaluj sooranpol singa muganumyeri sellath thunindhanane.</p>
<p>மோனத்தின்* வேள்வி முயன்றதொரு முன்னவன்போல் வானத் தெழுவான் வலித்துனங் கொண்டிலுங் கானக் கடுக்கை கலைமதிசேர் செய்யசடை ஞானப் பொடி** புனையும் நாதனது கண்டனனே.  (* மோனம் - மொளனம். ** ஞானப்பொடி - விபூதி. )</p>	<p>monaththin* velvi muyandrathoru munnavanpol vaanath thezuvaan valiththunang kondidalung kaanak kadukkai kalaimadhiser seiyasada gnaanap podi** punaiyum naadhanadhu kandanane.  (* monam – mounam, ** gnaanappodi – veebodhi)</p>

ஆகத் திருவிருத்தம் - 643

aagath thiruviruththam – 643

9. வ ர ம் பெ ரு ப ட ல ம்	9. Varamperu padalam
கண்ட கறைமிடற்றுக் கண்ணுதலோன் சுந்தரனை விண்டு முதலோர் வியப்பவே வெண்ணையிலாட் கொண்ட தொருபனவக் கோலந் தனைத்தரித்துத் தண்டும் ஒருவகை தனில்ஊன்றி வந்தனனே.	kanda karaimidatruk kannudhalon sundharanai vindu mudhalor viyappave vennaiyilaat konda thorubanavak kolan dhanaitthariththuth thandum oruvagai dhaniloondri vandhanane.
அங்கண் மகவேதி அணித்தாக வேகுறுகிச் சிங்க முகனைச் சிவபெருமான் கண்ணுற்றே இங்கு மிகநீ ரெவரும் இரங்குகின்றீர் நுங்கள் பரிசு நுவலு மெனமொழிந்தான்.	angan magavadhi aniththaaga vegurugich singa muganaich sivaperumaan kannut্রে ingu miganee revarum irangukindreer nungal parisu nuvalu menamozindhaan.
எந்தை பெருமான் இயம்ப அதுநாடித் தந்தை யனையார் தமிழேந் துயர்கண்டு வந்து வினவுகின்றார் மற்றிங் கிவர் அருள்சேர் சிந்தை யினரென்று சீயமுகன் உன்னினனே.	endhai perumaan iyamba adhunaadith thandhai yanaiyaar thamiyen thuyarkandu vandhu vinavugindraar matring givar arulser sindhai yinarendru seeyamugan unninane.
உன்னி அமலன் உகன மலர்ப்பதமேல் சென்னி பலவுஞ் செறியப் பணிந்தெழுந்தமே இன்னல் வருவாயும் எமது வரன்முறையும் பன்னி யிடுவ னெனவே பகர்கின்றான்.	unni amalan ugala malarppadhamel senni palavuj seriyap panindhezundhem innal varuvaayum emadhu varanmuraiyum panni yiduva nenave pagargindraan.
வேறு	veru
தந்தை யாவான் காசிபனே தாயும் மாயை தானென்பான் மைந்தர் யாங்கள் ஒருமூவர் மக்கள் பின்னும் பலருண்டால் எந்தம் அன்னை பணிதன்னா லியாங்கள் ஈசன் றனக்காக இந்த வனத்தில் மூவருமீவ் வேள்வி தன்னை இயற்றினமே.	thandhai yaavaan kaasibane thaayum maayai thaanenbaan maindhar yaangal orumoovar makkal pinnum palarundaal endham annai panithannaa liyaangal eesan dran akkaaga indha vanaththila moovarumiv velvi thannai iyatriname.

<p>அங்கப் பரிசே யாண்டுபல அகல மகத்தை ஆற்றிடவுங் கங்கைச் சடையோன் முன்னின்று கருணை சிறிதுஞ் செய்திலனால் எங்கட் கெல்லாம் முன்னவனாம் இகல்வெஞ் சூர னதுநாடி மங்குற் செறியும் வானிற்போய் வாளால் தசையீர்ந் திட்டனனே.</p>	<p>angap parise yaandupala agala magaththai aatridavung gangaich sadaiyon munnindru karunai siridhuj seidhilanaal engat kellaam munnavanaam igalvej soora nadhunaadi mangur seriyum vaanirpoi vaalaal thasaiyeern dhittanane.</p>
<p>மின்போல் இலங்கும் வாளாற்றன் மெய்யிற் றசைகள் ஈர்ந்துளத்தில் துன்போர் இறையும் இல்லாத சூரன் மகத்தீ மிசையிடலும் முன்போல் தன்னூன் வளர்ந்திடவே பின்னும் அதே முயன்றதற்பின் தன்போல் ஓளர்வச் சிரகம்பத் தலைவீழ்ந் துருவித் தழல்புக்கான்.</p>	<p>minpol ilangum vaalaartran meiyir drasaigal eerndhulaththil thunbor iraiyum illaadha sooran magaththee misaiyidalum munpol thannoon valarndhidave pinnum agudhe muyandradharpin thanpol olarvach siragambath thalaiveezn dhuruvith thazalpukkaan.</p>
<p>புக்கு முன்னோன் ஈறாகிப் போந்த காலை யாங்கண்டு மிக்க மனத்தில் துயர்கொண்டு வெருவிப் புலம்பி எமதுயிரும் ஒக்க விடவே நினைந்தேமால் உம்மைக் கண்டோ ரிறைதாழத்தோம் தக்க திதுநம் வரன்முறையுந் தமிழேந் துயரு மெனமொழிந்தான்.</p>	<p>pukku munnon eeraagip pondha kaalai yaangandu mikika manaththil thuyarkondu veruvip pulambi emadhuyirum okka vidave ninaindhemaaal ummaik kando riraitaazaththom thakka thidhunam varanmuraiyun thamiyen thuyaru menamozindhaan.</p>
<p>மொழிந்த காலை அங்கண்நின்ற முக்கண் இறையும் முன்னோன்போல் ஒழிந்து நீரும் மாயாதே உமது சூரன் தனையின்னே அழிந்த தீயுள்நின் றெழுவித் தருள்செய் கின்றாம் அதுகாண்டிர் கழிந்த சோகம் விடுதிரெனாக் கங்கை தன்னை நினைந்தனனே.</p>	<p>mozindha kaalai angannindra mukkan irainum munnonpol ozindhu neerum maayaadhe umadhu sooran thanaiyinne azindha theeyulnin drezuvith tharulsei gindraam adhukaandir kazindha sogam vidudhirenaak gangai thannai ninaindhanene.</p>

<p>முன்னாள் அம்மை அங்குலியின் முளைத்த கங்கை தனிலெங்கோன் மின்னார் சடையிற் கரந்தனவே யன்றி மகவான் விரிஞ்சன்மால் என்னா நின்ற மும்மையினோர் இருக்கை தோறும் அளித்தவற்றுட் பொன்னாட் டிருந்த நதிதன்னைப் புந்தி மீதில் உன்னினனே. 10</p>	<p>munnaal ammai anguliyin mulaittha gangai thanilengon minnaar sadaiyir karandhanave yandri magavaan virijchanmaal ennaa nindra mummaiynor irukkai dhorum aliththavatrut ponnaat tirundha nadhidhannaip pundhi meedhil unninane. 10</p>
<p>மாயோன் தன்பால் முற்கொண்ட வலிசேர் தண்ட மேந்திவரு தூயோன் உன்ன அக்கங்கை துண்ணென் றுணர்ந்து துளங்கி விண்ணோர் ஆயோர் எவரும் வெருக்கொள்ள அளப்பில் முகங்கொண் டார்த்தெழுந்து சேயோ ரெல்லாம் அணித்தாகத் திசையோர் அஞ்சச் சென்றதுவே.</p>	<p>maayon thanpaal murkonda valiser thanda mendhivaru thooyon unna akkangai thunnen drunarndhu thulangi vinnor aayor evarum verukkolla alappil mugankon daarthhezundhu seyo rellaam aniththaagath thisaiyor ajchach sendradhuvē.</p>
<p>மேலா கியவிண் ணுலகனைத்தும் விரைவிற் கடந்து மேதியின் பாலாய் எங்கள் பிரான்பதங்கள் பணிந்து பணியாற் படர்ச்செந்தீ ஏலா நின்ற நடுக்குண்டத் திடையே புகலும் எறிகடல்வாய் ஆலா லம்வந் துதித்ததென அவுணர் கோமா னார்த்தெழுந்தான்.</p>	<p>melaa giyavin nulaganaitthum viraivir kadandhu medhiniyin paalaa ingal piraanpadhangal panindhu paniyaar padalsendhee yela nindra nadukkundath thidaiye pugalum yerikadalvaai aalaa lamvan dhudhithahena avunar komaa naarthhezundhaan.</p>
<p>தொன்மை போல வேதியினிற் சூர பன்மாத் தோன்றலுமத் தன்மை கண்ட அரிமுகனுந் தார கப்பேர் வீரனுமாய் இன்மை கொண்டோர் பெருவளம்பெற் றென்ன மகிழ்வுந் றெல்லையிலா வன்மை யெய்திக் கடிதோடி மன்னன் பதமேல் வணங்கினரே.</p>	<p>thonmai pola vehiyinir soora panmaath thondralumath thanmai kanda arimuganun dhaara gapper veerenumaai inmai kondor peruvalamper trenna magizvur drellaiyilaa vanmai yeidhik kadithodi mannan padhamel vananginare.</p>



<p>தங்கோன் தன்னைப் பின்னோர்கள் தாழுஞ் செயலைத் தானவர்கண்  டெங்கோன் வந்தான் வந்தானென் றெவருங் கேட்ப எடுத்தியம்பிப்  பொங்கோ தஞ்சேர் கடன்மதியப் புத்தேள் வரவு கண்டதென  அங்கோ தையினால் வாழியவென்றவனைப் போற்றி ஆர்த்தனரே.</p>	<p>thangon thannaip pinnorgal thaazuj seyalaith  thaanavarkan  dengon vandhaan vandhaanen drevarung  ketpa yeduththiyambip  pongo thajser kadanmadhiyap putthel varavu  kandadhena  azngo dhaiyinaal vaaziyavendravanaip potri  aarththanare.</p>
<p>எண்மேற் கொண்ட நிருதர்குழாம் ஏத்த எரிநின் றெழுசூரன்  மண்மேற் கொண்ட திறங்காணூஉ வானோர் தொகையும் மகபதியும்  விண்மேற் கொண்ட புயல்கண்ட வியன்கோ கிலம்போல் வெருவித்தம்  முண்மேற் கொண்ட செல்லலொடும் ஓடித் தம்மூர் உற்றனரே.</p>	<p>enmer konda nirudharkuzaam yeththa yerinin  drezusooran  manmer konda thirangaanoovu vaanor  thogaiyum magapadhiyum  vinmer konda puyalkanda viyanko gilampol  veruviththam  munmer konda sellalodum odith thammoor  utranare.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>அரந்தைதனை இகந்தஇரு துணைவர்களும் பாங்கருற அவுணர் சேனை,  பரந்துபல வாழ்த்தெடுப்பச் சூரபன்மன் திகழ் வேலைப்படியும் வானும்,  நிரந்தபுனர் கங்கைதனை வருவித்து மறையவன்போல் நின்ற எம்மான்,  கரந்துதனை உணர்கின்ற உருவினோடு தோன்றினனால ககன மீதே.</p>	<p>arandhaidhanai igandhairu thunaivargalum  paangarura avunar senai,  parandhupala vaazththeduppach soorabanman  thigaz velaippadiyum vaanum,  nirandhapunar kangaidhanai varuviththu  maraiyavanpol nindra emmaan,  karandhudhanai unargindra uruvinodu  thondrinanaala gagana meedhe.</p>
<p>நாரிபா கமும்இமையா முக்கண்ணுந் திருப்புயங்கள் நான்குமாகி,  மூரிமால் விடைமேல்கொண் டெம்பெருமான் மேவுதலும் உன்னி நோக்கிப்,  பாரின்மீ மிசைவீழ்ந்து பணிந்தெழுந்து பலமுறையும் பரவிப் போற்றிச்,  சூரனா ராதபெரு மகிழ்சிறந்து துணைவரொடுந் தொழுது நின்றான்.</p>	<p>naaripaa gamumimaiyaa mukkannudh  thiruppuyangal naangumaagi,  moorimaal vidaimelkon demperumaan  mevudhalum unni nokkip,  paarinmee misaiveezndhu panindhezundhu  palamuraiyum paravip potrich,  sooranaa raadhaperu magizasirandhu  thunaivarodun thozudhu nindraan.</p>

<p>நின்றுபுகழ் சூரபன்மன் முகநோக்கி நமையுன்னி நெடிது காலம், வன்றிறன்மா மகமாற்றி எய்த்தனையால் வேண்டுவதென் வகுத்தி யென்னப், பொன்றிகழு மலர்க்கமலப் பொகுட்டுறைவோன் முதலியபுத் தேளிர் யாரும், இன்றெமது தலைமையெலாம் போயிற்றா லென இதங்க இதனைச் சொல்வான்.</p>	<p>nindrupugaz soorabanman muganokki namaiyunni nedidhu kaalam, vandriranmaa magamaatri yeiththanaiyaal venduvadhen vaguththi yennap, pondrigazu malarkkamalap pogutturaivon mudhaliyaputh thelir yaarum, indremadhu thalaimaiyelaam poyitraa lena idhanga idhanaich solvaan.</p>
<p>கொன்னாரும் புவிப்பாலாய்ப் பலபுவனங் கொண்டவண்டக் குழுவுக் கெல்லாம், மன்னாகி யுறல்வேண்டும் அவைகாக்குந் தனியாழி வரலும் வேண்டும், உன்னாமுன் அவையனைத்துஞ் செல்லுவதற் கூர்திகளும் உதவல் வேண்டும், எந்நாளும் அழியாமல் இருக்கின்ற மேனியுமெற் கீதல் வேண்டும்.</p>	<p>konnaarum puvippaalaaip palabuvanang kondavandak kuzuvuk kellaam, mannaagi yuralvendum avaigaakkun thaniyaazi varalum vendum, unnaamun avaiyanaththuj selluvadhar koordhigalum udhaval vendum, ennaalum aziyaamal irukkindra meniyumer geethal vendum.</p>
<p>அலையாழி மிசைத்துயில்கூர் பண்ணவனே முதலோர்கள் அமர்செய் தாலும், உலையாது கடந்திடுபேர் ஆற்றலொடும் பலபலடையும் உதவல் வேண்டும், தொலையாமே எஞ்ஞான்றும் இருந்திடலும் வேண்டுமெனச் சூரன் வேண்டக், கலையார்வெண் மதிமிலைச்சுஞ் செஞ்சடிலத் தனிக்கடவுள் கருணை செய்வான்</p>	<p>alaiyaazi misaiththuyilkoor pannavane mudhalorgal amarsei dhaalum, ulaiyaadhu kadandhiduper aatralodum palapaladaiyum udhaval vendum, tholaiyaame yejjaandrum irundhidalum vendumenach sooran vendak, kalaiyaarven madhimilachchuj sejchadilath thanikkadavul karunai seivaan.</p>
<p>மண்டனக்கா யிரகோடி அண்டங்க ளுளவாகு மற்ற வற்றுள், அண்டமோ ராயிரத்தெட் டுகநூற்றெட் டாங்கவென அருளால் நல்கி, எண் டொகைபெற் றிடுகின்ற அவ்வண்டப் பரப்பெங்கும் ஏகும் வண்ணம், திண்டிறல்பெற் றிடுகின்ற இந்திரஞா லமதென்னுந் தேரும் நல்கி.</p>	<p>mandanakkaa yirakodi andanga lulavaagu matra vatrul, andamo raayiraththet tuganootret taalgavane arulaal nalgi, en dogaipet tridugindra avvandap parappengum yegum vannam, thindiralper tridugindra indhiragnaa lamadhennun therum nalgi.</p>

<p>எண்ணுபல புவனங்கள் கொண்டஅண்டத் தொகைதன்னை யென்றும் போற்றக், கண்ணனது நேமியினும் வலிபெறுமோர் அடலாழி கடிதின் நல்கி, அண்ணலுறு சினவேற்றுக் கோளரியூர் தியும்நல்கி அகிலத்துள்ள, விண்ணவர்கள் யாவருக்கும் அன்றுமுதன் முதல்வனாம் மேன்மை நல்கி.</p>	<p>ennupala buvanangal kondaandath thogaithannai yendrum potrak, kannanadhu nemiyinum valiperumor adalaazi kadidhin nalgi, annaluru sinavetruk kolariyoor dhiyum nalgi agilaththulla, vinnavargal yaavarukkum andrumudhan mudhalvanaam menmai nalgi.</p>
<p>மேற்றிகழும் வானவரைத் தானவரை ஏனவரை வெற்றி கொள்ளும் ஆற்றலொடு பெருந்திறலும் பாசுபத மாப்படையே ஆதி யாகித் தோற்றமுறு கின்றதெய்வப் படையனைத்தும் எந்நாளுந் தொலைந்தி டாமல் ஏற்றமிகும் வச்சிரமா கியமணிமே னியுமுதவி இதற்குப் பின்னர்.</p>	<p>metrigazum vaanavaraith thaanavarai yenavarai vetri kollum aatralodu perundhiralum paasupadha maappadaie aadhi yaagith thotramuru gindradheivap padaiyanaitthum ennaalun tholaindhi daamal yetramigum vachchiramaa giyamanime niyumudhavai idharkup pinnar.</p>
<p>ஆறுசேர் கங்கைதனை விண்ணுலகு தனிலேவி அக்கங் கைக்குங் கூறுசேர் பெருவேள்விச் செந்தழற்குந் தோற்றமெய்திக் குலவும் வண்ணம் வீறுசேர் பெருங்கடல்போல் ஒருபதினா யிரகோடி வெள்ள மாகுந் தாறுபாய் கரிதிண்டேர் வயப்புரவி அவுணரெனுந் தானை நல்கி.</p>	<p>aaruser kangaidhanai vinnulagu thanilevi akkang kaikkung kooruser peruvelvich sendhazarkun thotra meidhik kulavum vannam veeruser perunkadalpol orupadhinaa yirakodi velala maagun thaarupai karidhinder vayappuravi avunarenun dhaanai nalgi.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>துன்னுறு பெரும்புகழ்ச் சூர பன்மனுக் கின்னதோ ரருள்புரிந் திட்ட வெல்லையில் அன்னவற் கிளைஞர்வந் தடிப ணிந்தெழத் தன்னிகர் இல்லதோர் தலைவன் கூறுவான்.</p>	<p>thunnuru perumpugazch soora panmanuk kinnadho rarulpurin dhitta vellaiyil annavar kilaijarvan dhadipa nindhezuth thannigar illadhor thalaivan kooruvaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>சூரன் என்பவன் தோளிணை போலவே வீரம் எய்தி விளங்கிருந் றெட்டுகஞ் சீரின் மேவுதிர் தேவர்கள் யாரையும் போரில் வென்று புறந்தரக் காண்டிரால்.</p>	<p>sooran enbavan tholinai polave veeram eidhi vilanginoor trettugaj seerin mevudhir dhevargal yaaraiyum poril vendru purandharak kaandiraal.</p>

<p>தேவர் யாவருஞ் சென்று தொழப்படு மூவ ராகி மொழிந்திடு நுங்களைத் தாவி லாதநஞ் சத்தியொன் றேயலால் ஏவர் வெல்பவர் என்று விளம்பிமேல்.</p>	<p>dhevar yaavaruj sendru thozappadu moova raagi mozindhidu nungalaith thaavi laadhanaj chaththiyon dreyalaal yepar velbavar endru vilambimel.</p>
<p>ஈறு றாத விரதமுந் தன்பெயர் கூறு தெய்வப் படையுங் கொடுத்திடா வேறு வேறு மிகவருள் செய்துமேல் ஆறு சேர்சடை ஆண்டகை ஏகினான்.</p>	<p>eeru raadha viradhamun thanpeyar kooru dheivap padaiyung koduththidaa veru veru migavarul seidhumel aaru serchchadai aandagai yeginaan.</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 671</p>	<p>aagath thiruviruththam – 671</p>

<p>10. சுக்கிரனுபதேசப்படலம்</p>	<p>10. sukkiranubadhesap padalam</p>
<p>அற்றா கின்ற வேலையின் முன்னோர் அரணம்போற் சுற்றா நிற்குந் தானவர் தங்கோன் தொலைவில்சீர் பெற்றான் என்னுந் தன்மையை உன்னிப் பெருவன்மை உற்றா ரொல்லென் றார்த்தனர் ஆற்ற உவப்புற்றார்.</p>	<p>atraa gindra velaiyin munnor aranampor sutraa nirkun dhaanavar thangon tholaiwilseer petraan ennundh thanmaiyai unnip peruvanmai utraa rollen draarththanar atra uvapputraar.</p>
<p>ஊழியில் வேதன் கண்டியில் வேலை உலகஞ்சூழ் ஆழிக ளேழும் ஆணையின் நிறறல் அதுநீங்கி மாழைகொள் மேருச் சுற்றிய தென்ன மகத்தெல்லை சூழறல் நீங்கிச் சூர்முதல் தன்பால் துன்னுற்றார்.</p>	<p>uziyil vedhan kanduyil velai ulagajsooz aaziga lezum aanaiyin nitral adhuneengi maazaikol meruch sutriya dhenna magaththellai soozaral neengich soormudhal thanpaal thunnutraar.</p>
<p>கண்டார் ஆர்த்தார் கான்மிசை வீழ்ந்தான் கமழ்வேரி கொண்டார் ஒத்தார் கைத்தொழு கின்றார் குப்புற்றார் அண்டா ஓகை பெற்றனர் தொன்னாள் அயர்வெல்லாம் விண்டார் வெஞ்சூர் தன்புடை யாகி விரவுற்றார்.</p>	<p>kandaar aarthhaar kaanmisai veezndhaan kamazveri kondaar oththaar kaithozu gindraar kupputraar andaa ogai petranar thonnaal ayarvellaam vindaar vejsoor thanpudai yaagi viravutraar.</p>
<p>முன்னா குற்றோ ரிற்சிலர் தம்மை முகநோக்கி இந்நாள் காறும் நீர்வலி யீர்கொ லெனவோதி மன்னா குற்றோன் நல்லருள் செய்ய மகிழ்வெய்தி அன்னார் யாரும் இன்னதொர் மாற்றம் அறைகுற்றார்.</p>	<p>munnaa kutro rirsilar thammai mukanokki innaal kaarum neervali yeerko lenavodhi mannaa kutron nallarul seiya magizaveidhi annaar yaarum innadhor maatram araigutraar.</p>

<p>தீயுண் டாகுங் கண்ணுதல் கொண்ட சிவனுண்டு நீயுண் டெங்கட் கோர்குறை யுண்டோ நிலையாகி எயுஞ் செல்வஞ் சீரொடு பெற்றோம் இடரற்றோம் தாயுண் டாயின் மைந்தர் தமக்கோர் தளர்வுண்டா</p>	<p>theyyun daagun kannudhal konda sivanundu neeyun dengat korkurai yundo nilaiyaagi yeyuj selvaj seerodu petrom idartrom thaayun daayin maindhar thamakkor thalarvundaa.</p>
<p>என்பார் தம்பால் அன்பின னாகி இறைபின்னோர் தன்பா லாக நிற்புழி இந்தத் தகுவன்றான் வன்பா லானான் செய்வதென் என்னா வானோர்கள் துன்பாய் அச்சுற் றேங்கினர் ஆவி தொலைவார்போல்.</p>	<p>enbaar thambaal anbina naagi iraipinnor thanbaa laaga nirpuzi indhath thaguvandraan vanbaa laanaan seivadhen ennaa vaanorgal thunbaai achchur drenginar aavi tholaivaarpol.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>சேனை நள்ளிடைச் சீர்கெழு வன்மையான் மேன தன்மை விருப்பினிற் கண்ணுறீஇ மான மேற்சென்று மன்னொடுந் தானவர் சோனை மாரியில் தூமலர் தூவினார்.</p>	<p>senai nallidaich seerkezu vanmaiyaan mena thanmai viruppinir kannureeie maana mersendru mannodun thaanavar sonai maariyil thoomalar thoovinaar.</p>
<p>தூசு வீசினர் சூர்முதல் வாழ்யென் றாசி கூறினர் ஆடினர் பாடினர் பேச லாத பெருமகிழ் வெய்தினார் வாச வன்றன் மனத்துயர் நோக்கினார்.</p>	<p>thoosu veesinar soormudhal vaazayen draasi koorinar aadinar paadinar pesa laadha perumagiz veidhinaar vaasa vandran manaththuyar nokkinaar.</p>
<p>அண்ண லார்அரு ளால்அழல் வேதியின் கண்ணில் வந்த கணிப்பில் படைக்கெலாம் எண்ணி லோரை இறையவர் ஆக்கினான் நண்ணி நாளும் நவையறப் போற்றவே.</p>	<p>anna laararu laalazal vedhiyin kannil vandha kanippil padaikkelaam enni lorai iraiyavar aakkinaan nanni naalum navaiyarp potrave.</p>
<p>கண்ண கன்புயக் காவலன் தானைகள் மண்ணும் வானமும் மாதிர வெல்லையுந் தண்ண றச்செலத் தம்பியர் தம்மொடும் எண்ணி வேள்வி இருங்களம் நீங்கினான். 10</p>	<p>kanna kanpuyak kaavalan thaanaigal mannum vaanamum maadhira vellaiyun thanna rachselath thambiyar thammodum enni velvi irungalam neenginaan. 10</p>
<p>நீங்கி மீண்டு நெடுந்தவத் தந்தைதன் பாங்கர் எய்திப் பணிந்து பரமனால் வாங்க லுற்ற வரத்தயல் கூறியே யாங்கள் செய்வகை என்னினி யென்னவே.</p>	<p>neengi meendu nedundhavath thandhaithan paangar eidhip panindhu paramanaal vaanga lutra varaththayal kooriye yaangal seivagai ennini yennave.</p>

தந்தை கேட்டுச் சதமகன் வாழ்வினுக் கந்த மாகிய தோவண்ட ருக்கிடர் வந்த தோவெம் மறைநெறி போனதோ எந்தை யார்அருள் இத்திற மோவெனா.	thandhai kettuch sadhamagan vaazvinuk kandha maagiya thovanda rukkidar vandha dhovem maraineri ponadho endhai yaarul iththira movenaa.
உன்னி யுள்ளத் துணர்வுறு காசிபன் தன்னின் வந்த தனயரை நோக்கியே முன்னி நுங்கண் முதற்குருப் பார்க்கவன் அன்ன வன்கண் அடைகுதிர் அன்பினீர்.	unni yullath thunarvuru kaasiban thannin vandha thanayarai nokkiye munni nungan mudharkurup paarkkavan anna vankan adaikudhir anbineer.
அடைதி ரேயெனின் அன்னவன் உங்களுக் கிடைய றாவகை இத்திரு மல்குற நடைகொள் புந்தி நவின்றிடும் நன்றெனா விடைபு ரிந்து விடுத்தனன் மேலையோன்.	adaithi reyenin annavan ungaluk kidaiya raavagai iththiru malgura nadaikol pundhi navindridum nandrenaa vidaipu rindhu viduththan an melaiyon.
விட்ட காலை விடைகொண்டு வெய்யவன் மட்டி லாத வயப்படை யோடெழா இட்ட மான இயற்புக ரோனிடங் கிட்டி னானது கேட்டனன் ஆங்கவன்.	vitta kaalai vidaikundu veyyavan matti laadha vayappadai yodezaa itta maana iyarpuga ronidan kitti naanadhu kettanan aangavan.
கேட்டு ணர்ந்திடு கேழ்கிளர் தேசிகள் வாட்ட நீங்கி மகிழ்நறை மாந்தியே வேட்ட மெய்தி விரைந்துதன் சீடர்தங் கூட்ட மோடெதிர் கொண்டு குறுகவே.	kettu narndhidu kezgilar dhesigan vaatta neengi magiznarai maandhiye vetta meidhi virandhuthan seedarthan kootta modedhir kondu kurugave.
கண்ட சூரன் கதுமெனத் தன்பெருந் தண்ட முன்சென்று தம்பியர் தம்மொடு மண்டு காதலின் மன்னிய தேசிகள் புண்ட ரீகமென் பொன்னடி தாழந்தெழ.	kanda sooran kadhumenath thanperun thanda munsendru thambiyar thammodu mandu kaadhalin manniya dhesigan punda reegamen ponnadi thaazandheza.
நன்று வாழிய நாளுமென் றாசிகள் நின்று கூறி நிருதர்க் கிறைவனைத் தன்று ணைக்கரத் தால்தழு விப்புக் என்றும் வாழ்தன் னிருக்கைகொண் டேகினான்.	nandru vaaziya naalumen draasigal nindru koori nirudhark kiraivanaith thandru naikkarath thaalthazu vippugar endrum vaazthan nirukkaikon deginaan.
ஏகு மெல்லை இளவற் கிளவலை வாகு சேர்ந்தநம் மாப்படை போற்றென யூக மோடு நிநீஇயுர வோனொடும் போகல் மேயினன் புந்தியில் சூரனே.	yegu mellai ilavar kilavalai vaagu sendhanam maappadai potrena yuga modu neereiyura vonodum pogal meyanan pundhiyil soorane.
ஆரு யிர்த்துணை யான அரிமுகன் வார முற்றுடன் வந்திட வந்திடுஞ் சூர பன்மனைச் சக்கிரன் தன்னிடஞ்	aaru yirththunai yaana arimugan vaara mutrudan vandhida vandhiduj

சேர வய்த்துச் செயன்முறை நாடியே. 20	soora panmanaich sukkiran thannidaj sera vuiththuch seyanmurai naadiye. 20
ஆச னங்கொடுத் தங்கண் இருத்தியே நேச நெஞ்சொடு நீடவும் நல்லன பேசி நீர்வரும் பெற்றியென் னோவெனாத் தேசி கன்கொலச் செம்மல் உரைசெய்வான்.	aasa nankoduth thangan iruththiye nesa nejjodu needavum nallana pesi neervarum petriyen novenaath thesi kankolach semmal uraiseivaan.
ஓங்கு வேள்வி உலப்பறச் செய்ததும் ஆங்க னம்வந் தரனருள் செய்ததும் தாங்க ரும்வளந் தந்ததுங் காசிபன் பாங்கர் வந்த பரிசும் பகர்ந்துமேல்.	ongu velvi ulagapparach seidhadhum aanga namvan dharanarul seidhadhum thaanga rumvalan thandhadhung kaasiban paangar vandha parisum pagarndhumel.
தாதை கூறிய தன்மையும் முற்றுற ஓதி யாமினி ஊக்கி யியற்றிடும் நீதி யாது நிகழ்த்துதி நீயெனத் தீது சால்மனத் தேசிகன் கூறுவான்.	thaadhai kooriya thanmaiyum mutrura oodhi yaamini ookki yiyatridum needhi yaadhu nigazththudhi neeyenath theedhu saalmanath dhesigan kooruvaan.
பாச மேன்றும் பசுவென்றும் மேதகும் ஈச னென்றும் இசைப்பர் தளையெனப் பேசல் மித்தை பிறிதிலை ஆவியுந் தேச மேவு சிவனுமொன் றாகுமே.	paasa memdrum pasuvendrum medhagum eesa nendrum isaippar thalaiyenap pesal miththai piridhilai aaviyun dhesu mevu sivanumon draagume.
தீய நல்லன வேயெனச் செய்வினை ஆயி ரண்டென்பர் அன்னவற் றேதுவால் கூயு மால்பிறப் பென்பர்இன் பக்கடல் தோயும் என்பர் துயருறு மென்பரால்.	theeya nallana veyanach seivina aayi randenbar annavar dredhuvaal kooyu maalpirap penbarin pakkadal thoyum enbar thuyaruru menbaraal.
ஒருமை யேயன்றி ஊழின் முறைவிராய் இருமை யுந்துய்க்கும் என்பர்அவ் வெல்லையில் அரிய தொல்வினை யானவை ஈட்டுமேல் வருவ தற்கென்பர் மன்னுயிர் யாவையும்.	orumai yeyandri oozin muraiviraai irumai yundhuikkum enbarav vellaiyil ariya tholvinai yaanavai eettumel varuva tharkenbar mannuyir yaavaiyum.
ஈட்டு கின்ற இருவினை யாற்றலான் மீட்டு மீட்டும் விரைவின் உதித்திடும் பாட்டின் மேவும் பரிசுணர்ந் தன்னவை கூட்டு மென்பர் குறிப்பரி தாஞ்சிவன்.	eettu gindra iruvina yaatrалаan meettu meettum viraivin udhiththidum paattin mevum parisunarn dhannavai koottu menbar kurippari thaajsivan.
சொற்ற ஆதியுந் தோமுறு வான்றனை உற்ற ஆவியும் ஒன்றல ஒன்றெனில் குற்ற மாகும்அக் கோமுதற் கென்பரால் மற்ற தற்கு வரன்முறை கேட்டிநீ.	sotra aadiyun thomuru vaandralai utra aaviyum ondrala ondrail kuttra maagumak komudhar kenbaraal matra dharku varanmurai kettinee.



<p>ஆதி யந்தமின் றாகி அமலமாஞ் சோதி யாயமர் தொல்சிவன் ஆடலின் காத லாகிக் கருதுதல் மாயையாற் பூதல் யாவும் பிறவும் புரிவனால்.</p>	<p>aadhi yandhamin draagi amalamaaj sodhi yaayamar tholsivan aadalin kaadha laagik karudhudhal maayaiyaar poodhal yaavum piravum purivanaal.</p>
<p>இடங்கொள் மாயையின் யாக்கைக ளாயின அடங்க வுநல்கி அன்னவற் றாடுதான் கடங்கொள் வானிற் கலந்துமற் றவ்வுடல் மடங்கு மெல்லையின் மன்னுவன் தொன்மைபோல்.</p>	<p>idangol maayaiyin yaakkaiga laayina adanga vumnalgi annavar troodudhaan kadangol vaanir kalandhumar travvudal madangu mellaiyin mannuvan thonmaipol.</p>
<p>இத்தி றத்தின்எஞ் ஞான்றும்அவ் வெல்லைதீர் நித்தன் ஆடல் நிலைமை புரிந்திடும் மித்தை யாகும் வினைகளும் யாவையும் முத்தி தானு முயல்வதும் அன்னதே.</p>	<p>iththi raththinej jaandrumav vellaitheer niththan aadal nilaimai purindhidum miththai yaagum vinaigalum yaavaiyum muththi thaanu muyalvadhun annadhe.</p>
<p>பொய்ய தாகும் பொறிபுலம் என்றிடின் மெய்ய தோவவை காணும் விழுப்பொருள் மையில் புந்தியும் வாக்கும் வடிவமுஞ் செய்ய நின்ற செயல்களும் அன்னதே.</p>	<p>poiya dhaagum poripulam endridin meiya thovavai kaanum vizupporul maiyl pundhiyum vaakkum vadivamuj seiya nindra seyalgalum annadhe.</p>
<p>அன்ன செய்கைகள் அன்மைய தாகுமேற் பின்னர் அங்கதன் பெற்றியின் வந்திடும் இன்னல் இன்பம் இரண்டுமெய் யாகுமோ சொன்ன முன்னைத் துணிபின வாகுமே.</p>	<p>anna seigaigal anmaiya dhaagumer pinna angadhan petriyin vandhidum innal inbam irandumei yaagumo sonna munnaith thunipina vaagume.</p>
<p>மித்தை தன்னையும் மெய்யெனக் கொள்ளினும் அத்த குந்துய ரானதும் இன்பமும் நித்த மாகும் நிமலனை எய்துமோ பொத்தி லான பொதியுடற் காகுமே.</p>	<p>miththai thannaiyum meiyenak kollinum aththa kundhuya raanadhun inbamum niththa maagum nimalanai eidhumo poththi laana podhiyudar kaagume.</p>
<p>தோன்று கின்றதும் துண்ணென மாய்வதும் என்று செய்வினை யாவதுஞ் செய்வதும் ஆன்ற தற்பரற் கில்லை அனையதை ஊன்றி நாடின உடற்குறு பெற்றியே.</p>	<p>thondru gindradhum thunnena maaivadhun yendru seivinai yaavadhuj seivadhun aandra tharparar killai anaiyadhai oondri naadin udarkuru petriye.</p>
<p>போவ தும்வரு கின்றதும் பொற்புடன் ஆவ தும்பின் அழிவதுஞ் செய்வினை ஏவ தும்மெண்ணி லாத கடந்தொறும் மேவு கின்றதொர் விண்ணினுக் காகுமோ.</p>	<p>pova dhumvaru gindradhum porpudan aava dhumbin azivadhuj seivinai yeva dhummenni laadha kadanthorum mevu gindradhor vinninuk kaagumo.</p>
<p>அன்ன போல்எங்கும் ஆவியொன் றாகியே துன்னி நின்றிடு தொல்பரன் வேறுபா டென்ன தும்மில்ன் என்றுமொர் பெற்றியான் மன்னும் அங்கது வாய்மையென் றோர்திநீ.</p>	<p>anna polengum aaviyon draagiye thunni nindridu tholparan verupaa denna thummilan endrumor petriyaan mannum angadhu vaaimaiyen drorthinee.</p>

தஞ்ச மாகும் தருமநன் றாலென நெஞ்ச கத்து நினைந்து புரிவதும் விஞ்ச கின்ற வியனபவந் தீதென அஞ்ச கின்றது மாம்அறி வின்மையே.	thanja maagum tharumanan draalena nenja gaththu ninaindu purivadhum vinju gindra viyanabavan theedhena anju gindrathu maamari vinmaiye.
யாது யாதுவந் தெய்திய தன்னதைத் தீது நன்றெனச் சிந்தைகொள் ளாதவை ஆதி மாயையென் றாய்ந்தவை ஆற்றுதல் நீதி யான நெறிமைய தாகுமே.	yaadhu yaadhuvan dheidhiya thannadhaith theedhu nandrenach sindhaikol laadhavai aadhi maayaiyen draaindhavai aatrudhal needhi yaana nerimaiya dhaagume.
தருமஞ் செய்க தவறுள பாவமாங் கருமஞ் செய்யற்க என்பர் கருத்திலார் இருமை தன்னையும் யாவர்செய் தாலுமேல் வருவ தொன்றிலை மாயம்வித் தாகுமோ. 40	dharumaj seiga thavarula paavamaang karumaj seiyarka enbar karuththilaar irumai thannaiyum yaavarsei thaalumel varuva thondrilai maayamvith thaagumo. 40
கனவின் எல்லையில் காமுறு நீரவும் இணைய வந்தவும் ஏனை இயற்கையும் நனவு வந்துழி நாங்கண்ட தில்லையால் அணைய வாம்இவண் ஆற்றுஞ் செயலெலாம்.	kanavin ellaiyil kaamuru neeravum inaiya vandhavum yenai iyarkaiyum nanavu vandhuzi naanganda dhillaiaal anaiya vaamivan aatruj seyalelaam.
இம்மை யாற்றும் இருவினை யின்பயன் அம்மை எய்தின்அன் றோவடை யப்படும் பொய்ம்மை யேயது பொய்யிற் பிறப்பது மெய்ம்மை யாகும் தோசுடர் வேலினோய்.	immai yaatrum iruvina yinpayan ammai eidhinan drovadai yappadum poimmai yeyadhu poiyr pirappadhu meimmai yaaguma dhosudar velinoi.
நெறிய தாகுமிந் நீர்மையெ லாம்பிறர் அறிவ ரேயெனின் அன்னதொர் வேலையே பெறுவர் யாமுறும் பெற்றியெ லாமவை உறுதி யுண்டெனின் உண்மைய தாகுமே.	neriya thaagumin neermaiye laambirar ariva reyenin annadhor velaiye peruvar yaamurum petriye laamavai urudhi yundenin unmaiya dhaagume.
சிறிய ரென்றுஞ் சிலரைச் சிலரைமேல் நெறிய ரென்றும் நினைவது நீர்மையோ இறுதி யில்லுயிர் யாவுமொன் றேயெனா அறிதல் வேண்டும* துண்மைய தாகுமே.	siriya rendruj silaraich silaraimel neriya rendrum ninaivadhu neermaiyo irudhi yilluyir yaavumon dreyenaa aridhal venduma dhunmaiya dhaagume.
உண்மை யேயிவை ஓதியி னர்உணர் நுண்மை யாம்இனி நுங்களுக் காகிய வண்மை யுந்தொல் வழக்கமும் மற்றவுந் திண்மை யோடுரை செய்திடக் கேட்டிநீ.	unmai yeyivai odhiyi narunar nunmai yaamini nungaluk kaagiya vanmai yundhol vazakkamum matravun thinmai yodurai seidhidak kettinee.
தேவர் தம்மினுஞ் சீதர னாதியோர் ஏவர் தம்மினும் ஏற்றம தாகிய கோவி யற்கையுங் கொற்றமும் ஆணையும் ஓவில் செல்வமும் உன்னிடை யுற்றவே.	dhevar thamminuj seedhara naadhiyor yavar thamminum yetrama dhaagiya kovi yarkaiyung kotramum aanaiyum ovil selvamum unnidai yutrave.

வேறு	veru
உற்றதோர் மேன்மை நாடி உன்னைநீ பிரம மென்றே தெற்றெனத் தெளந்தி * மற்றத் திசைமுகன் முதலோர் தம்மைப் பற்றலை மேலோ ரென்று பணியலை இமையோர் உங்கள் செற்றலர் அவரை வல்வே செறுமதி திருவுஞ் சிந்தி.	utrathor menmai naadi unnainee piramamendre thedrenath thowdhi* matrath dhisaimugan mudhalor thammaip patralai melo rendru paniyalai imaiyor ungal setralar avarai valle serumadhi thiruvuj sindhi.
இந்திர னென்போன் வானோர்க் கிறையவன் அவனென்னல் அந்தமில் அவுணர் தங்கள் ஆருயிர் கொண்டான் அன்னான் உய்ந்தனன் போகா வண்ணம் ஒல்லையில் அவனைப் பற்றி மைந்துறு நிகளஞ் சேர்த்தி வன்சிறை புரிதி மாதோ.	indhira nenbon vaanork kiraiyavan avanenennal andhamil avunar thangal aaruyir kondaan annaan uindhanan pogaa vannam ollaiyil avanaip patri maindhuru nigalaj serththi vansirai puridhi maadho.
சிறையினை இழைத்துச் செய்யுந் தீயன பலவுஞ் செய்து மறைபுகல் முனிவர் தம்மை வானவர் தம்மைத் திக்கின் இறையவர் தம்மை நாளும் ஏவல்கொண் டிடுதி அன்னார் உறைதரு பதங்க ளெல்லாம் உதவுதி அவுணர்க் கம்மா.	siraiyinaizaitthuch seiyun theyana palavuj seidhu maraipugal munivar thammai vaanavar thammaith thikkin iraiyavar thammai naalum yevalkon diduhi annaar uraitharu padhanga lellaam udhavudhi avunark kammaa.
கொலையொடு களவு காமங் குறித்திடும் வஞ்ச மெல்லாம் நிலையெனப் புரிதி யற்றால் நினக்குமேல் வருந்தீ தொன்றும் இலையவை செய்தி டாயேல் இறைவநீ விரும்பிற் றெல்லாம் உலகிடை ஒருங்கு நண்ணா உனக்கெவர் வெருவும் நீரார்.	kolaiyodu kalavu kaamang kuriththidum vanja mellaam nilaiyenap puridhi yatraal ninakkumel varundhee dhondrum ilayavai seidhi daayel iravaneer virumbir trellaam ulagidai orungu nannaa unakkevar veruvum neeraar.

<p>வண்டுழாய் மிலைச்சுஞ் சென்னி மால்விடைப் பாகன் தந்த அண்டமா யிரமே லெட்டும் அனிகமோ டின்னே ஏகிக் கண்டுகண் டவண்நீ செய்யுங் கடன்முறை இறைமை யாற்றி எண்டிசை புகழ் மீண்டே ஈண்டுவீற் றிருத்தி யென்றான். 51</p>	<p>vanduzaai milachchuj senni maalvidaip paagan thandha andamaa yirame lettum anigamo dinne yegik kandukan davannee seiyung kadanmurai iraimai yaatri endisai pugaza meende eenduveer triruththi yendraan. 51</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 722</p>	<p>aagath thiruviruththam - 722</p>

<p>11. அண்டகோசப்படலம்</p>	<p>11. Andakosap padalam</p>
<p>தீயதோரினைய மாற்றஞ் ரெப்பலும் இதுநன் றெந்தை ஏயின பணியில் நிற்பன் இறையவன் எனக்குத் தந்த ஆயிரத் தெட்டென் றோதும் அண்டங்கள் நிலைமை யாவும் நீயுரை யென்ன ஆசான் நிருபனுக் குரைக்க லுற்றான். 1</p>	<p>theyyadho rinaiya maatraj reppalum idhunan drendhai yeyina paniyil nirpan iraiyavan enakkuth thandha aayirath thetten drodhum andangal nilaimai yaavum neeyirai yenna aasaan nirubanuk kuraikka lutraan. 1</p>
<p>மேலுள பொருளுந் தத்தம் விளைவது நிற்க இப்பால் மூலமாம் பகுதி தன்னின் முளைத்திடும் புந்தி புந்தி ஏலுறும் அகந்தை ஒன்றின் எய்தும்ஐம் புலனும் ஆங்கே வாலிய ககனந் தொட்டு மாநிலங் காறும் வந்த.</p>	<p>melula porulun thaththam vilaivadhu nirka ippaal moolamaam pagudhi thannin mulaiththidum pundhi pundhi yelurum agandhai ondrin eidhumaim puloanum aange vaaliya gaganan thottu maanilang kaarum vandha.</p>
<p>அப்பெரும் புவிக்குத் தான்ஓர் ஆயிர கோடி யண்டம் ஒப்பில வென்ன உண்டால் ஒன்றினுக் கொன்று மேலாச் செப்புறு நிலைமைத் தன்று தெரிந்திடிற் பரந்து வைகும் வைப்பென லாகும் அன்ன மற்றவை அம்பொன் வண்ணம்.</p>	<p>apperum puvikkuth thaanori aayira kodi yandam oppila venna undaal ondrinuk kondru melaach seppuru nilaimaith thandru therindhidir parandhu vaigum vaippena laagum anna matravai ambon vannam.</p>
<p>அங்கண்மா ஞாலத் தண்டம் ஆயிர கோடி தன்னில் இங்குநீ பெற்ற அண்டம் ஆயிரத் தெட்டி னுள்ளந் துங்கமாம் அண்ட மொன்றின் இயற்கையைச் சொல்லு கின்றேன் செங்கைசேர் நெல்லி யென்னச் சிந்தையிற் காண்டி யன்றே.</p>	<p>anganmaa gnaalath thandam aayira kodi thannil ingunee petra andam aayirath thetti nullundh thungamaam anda mondriin iyarkaiyaich sollu gindren sengaiser nelli yennach sindhaiyir kaandi yandre.</p>

<p>கதிரெழு துகள்எண் மூன்று கசாக்கிர கந்தான் ஆகும்  இதுதொகை இருநான் குற்ற திலீக்கையவ் விலீக்கை யெட்டால்  உதிதரும் யூகை யன்ன யூகையெட்டியவை யென்ப  அதினிரு நான்கு கொண்ட தங்குலத் தளவை யாமே.</p>	<p>kadhirezu dhuganen moondru kasaakkira kandhaan aagum  idhuthogai irunaan kutra thileekkaiyav vileekkai yettaal  udhitharum yoogai yanna yoogaiyet tiyavai yenba  adhiniru naangu konda thangulath thalavai yaame.</p>
<p>அங்குலம் அறுநான் கெய்தின் அதுகரம் கரமோர் நான்கு  தங்குதல் தனுவென் றாகும் தனுவிரண் டதுஓர் தண்டம்  இங்குறு தண்ட மான இராயிரங் குரோசத் தெல்லை  பங்கமில் குரோசம் நான்கோ ரியோசனைப் பால தாமே.</p>	<p>aangulam arunaan geidhin adhukaram karamor naangu  thangudhal thanuven draagum thanuviran dadhuori thandam  inguru thanda maana irayirang kurosath thellai  pangamil kurosam naanko riyosanaip paala dhaame.</p>
<p>அந்தயோ சனையின் எல்லை ஐம்பதிற் றிரண்டு கோடி  வந்ததிவ் வண்டத் திற்கும் மாயிரும் பரவை வைப்பும்  முந்திய நிவப்பு மாகும் மொழிந்திடும் அண்டங் கட்கும்  இந்தவா றளவைத் தென்றே எண்ணுதி இலைகொள் வேலோய்.</p>	<p>andhaya sanaiyin ellai aimbadhir trirandu kodi vandhadhiv vandath thirkum maayirum paravai vaippum  mundhiya nivappu maagum mozindhidum andang katkum  indhavaa ralavaith thendre ennudhi ilaikol veloi.</p>
<p>ஒன்புவ னிக்குக் கீழாம் யோசனை ஐம்பான் கோடி  திண்புவி தனக்கு மேலாய்ச் சேர்தரும் அளவும் அ*தே  மண்புகழ் மேரு வுக்கு மாதிரம் அவையோ ரெட்டும்  என்படும் ஐம்பான் கோடி கடாகத்தின் எல்லை யோடும்.</p>	<p>onbuva nikkuk keezaam yosanai aimbaan kodi thinbuvi thanakku melaaiich sertharum alavum agudhe  manpugaz meru vukku maadhiraam avaiyo rendum  enpadum imbaan kodi kadaagaththin ellai yodum.</p>
<p>அண்டமார் கடமோர் கோடி அதற்குமீ தினிலோர் கோடி  திண்டிறல் காலச் செந்தீ யுருந்திரர் செம்பொற் கோயில்  ஒண்டழற் கற்றை யுள்ள தொருபது கோடி மீக்கட்  கொண்டெழு தூம வெல்லை குணிக்கின்ஐங் கோடி யாமே.</p>	<p>andamaar kadamor kodi adharkumee thinilor kodi  thindiral kaalach sendhee yurundhirar sempor koyil  ondazar katrai yulla thorubadhu kodi meekkat kondezu thooma vellai kuikkin aing kodi yaame.</p>

<p>அரித்தவி சுயர்ச்சி ஆங்கோர் ஆயிரம் அளவைத் தாகும் பரத்தலும் அதற்கி ரட்டி படர்தரு காலச் செந்தீ உருத்திரர் அழலின் மேனி யோசனை அயுத மாகுந் திருத்தகு பலகை வாள்வில் செஞ்சர மேந்திச் சேர்வார். 10</p>	<p>arithavi suyarchchi aangor aayiram alavaith thaagum paraththalum adharki ratti padartharu kaalach sendhee uruththirar azalin meni yosanai ayudha maagun thiruththagu palagai vaalvil sejsara mendhich servaar. 10</p>
<p>ஓங்கிய காலச் செந்தீ யுருத்திரர் தம்மைப் போல்வார் ஆங்கொரு பதின்மர் சூழ்வர் அன்னவர் ஏவல் ஆற்றிப் பாங்குற வொருபான் கோடிப் பரிசன மேவும் அன்னோர் பூங்கழல் வழுத்தி ஆதி கமடம்அப் புவனம் வைகும்.</p>	<p>ongiya kaalach sendhee yuruththirar thammaip polvaar aangoru padhinmar soozvar annavar yeval aatrip paangura vorupaan kodip parisana mevum annor poongazal vazuththi aadhi kamadamap puvanam vaigum.</p>
<p>அன்னதோர் புவன மீக்கண் அடுக்குறு நிலைய வாகித் துன்னுறு நாலேழ் கோடி தொகைப்படு நிரயத் தெல்லை உன்னத மான கோடி ஒன்றொழி முப்பான் மேலும் பன்னிரண் டிலக்கம் அண்டத் தளவுறும் பரப்பு மன்னோ.</p>	<p>annadhor buvana meekkan adukkuru nilaiya vaagith thunnuru naalez kodi thogaippadi nirayath thellai unnadha maana kodi ondrozi muppan melum panniran dilakkam andath thalavurum parappu manno.</p>
<p>உற்றிடு நிரய மீதில் ஒன்றிலா இலக்கம் நூறு பெற்றிடு முயர்வு தன்னிற் பிறங்குமோர் புவனம் கீழ்மண் பற்றிய இரும்பு நாப்பண் பச்சிமம் பசும்பொற் சோதி மற்றதன் மேல்பா கத்தில் வதிவர்கூர் மாண்டர் என்போர்.</p>	<p>utridu niraya meedhil ondrilaa ilakkam nooru petridu muyarvu thannir pirangumor buvanam keezman patriya irumbu naappan pachchimam pasumpor sodhi matradhan melbaa gaththil vadhivarkoor maandar enbor.</p>
<p>காழக முகத்தா கூர்வாய்க் கணிச்சியம் படைசேர் கையர் ஊழியங் கனலை அன்ன உருவினர் திரியுங் கண்ணர் மாழையம் பீட மீக்கண் வைகுகூர் மாண்டர் தம்பால் சூழுருத் திரராய் உள்ளோர் தொகுதியை அளக்கொ ணாதால்.</p>	<p>kaazaga muaththaa koorvaaik kanichchiyam padaiser kaiyar kooziyang kanalai anna uruvinar thiriyun kannar maazaiyam peeda mikkan vaigukoor maandar thambaal soozuruth thiraraai ullor thogudiyai alakko</p>

	naadhaal.
<p>அப்புல னத்து மீதே அந்தரம் இலக்க மொன்பான் செப்புவர் அதனுக் கும்பர் சிறந்தபா தலங்கள் என்ப ஒப்பறு பிலமொன் றற்கே ஒன்புதி லக்க மாக இப்படி அறுபான் மூன்றாம் இலக்கமேழ் பிலத்தின் எல்லை.</p>	<p>appuva naththu meedhe andharam ilakka monbaan seppuvar adhanuk kumbar sirandhapaa dhalangal enba opparu pilamon drarke onbadhilakka maaga ippadi arupaan moondraam ilakkameaz pilaththin ellai.</p>
<p>பரத்தினி லுறுங்க னிட்ட பாதலம் எட்டி லக்கம் அரத்தினுக் ககற்சி வெவ்வே றயுதமாம் அவைமுப் பாகம் உரத்தகும் அவுணர் கீழ்பால் ஒளர்ளையிற் றுரகர் நாப்பன் திருத்தகும் அரக்கர் மேல்பால் சிறந்துவீற் றிருந்து வாழ்வோர்.</p>	<p>parathhini lurunga nitta paadhalam etti lakkam araththinuk kagarchi vevve rayudhamaam avaimup paagam uraththagum avunar keezpaal olaleyir truragar naappan thiruththagum arakkar melpaal sirandhuveer trirundhu vaazvor.</p>
<p>இதன்மிசை இலக்க மொன்பான் ஆடகர் இரக்கை யாகும் இதன்மிசை வெளஊர் கோடி இலக்கமும் இருப துண்டால் இதன்மிசைக் களிறு பாந்தள் எட்டுடன் சேடன் ஏந்தும் இதன்மிசைப் புவியின் ஈட்டம் என்புதி லக்க மாமே.</p>	<p>idhanmisai ilakka monbaan aadagar irakkai yaagum idhanmisai velaori kodi ilakkamum irubadhundaal idhanmisaik kaliru paandhal ettudan sedan yendhum idhanmisaip puviyin eettam enbadhilakka maame.</p>
<p>ஈடுறு பிலங்கட் கெல்லாம் இறைவராய்ப் பாது காப்போர் ஆடகர் தாமே நாகர் அவுணர்வாள் அரக்கர் அன்னார் தாடொழு சனங்கள் அண்ட கடமுதல் தரையீ றாகக் கோடியோர் ஐம்பான் ஆகுங் குணித்தனை கோடி யன்றே.</p>	<p>eeduru pilangat kellaam iraivaraaip paadhu kaappor aadagar thaame naagar avunarvaal arakkar annaar thaadozu sanangal anda kadamudhal tharaiyee raagak kodyor aimbaan aagung kuniththanai kodi yandre.</p>
<p>பலவகைப் பிலங்கட் கெல்லாம் பரமதாய் உற்ற தொல்பார் உலகினுள் விரிவும் அங்கண் உள்ளவும் உரைப்பன் கேட்டி குலவிய சம்பு சாகங் குசைகிர வஞ்சம் கோதில் இலவுகோ மேத கம்புட் கரம்இவை ஏழு தீவே.</p>	<p>palavagaip pilangat kellaam paramadhaai utra tholpaar ulaginul virivum angan ullavum uraippan ketti kulaviya sambu saagan kusaigira vunjam kodhil</p>



	ilavuko medha kambut karamivai yezu theeve.
<p>பரவுமில் வுலகில் உப்புப் பால்தயிர் நெய்யே கன்னல்</p> <p>இரதமா மதுநீ ராகும் எழுகடல் ஏழு தீவும் வரன்முறை விரவிச் சூழும் மற்றதற் கப்பால் சொன்னத்</p> <p>தரையது சூழ்ந்து நிற்கும் சக்கர வாளச் சையம்</p>	<p>paravumiv vulagil uppup paalthayir neiyekannal</p> <p>iradhamaa madhuneeragum yezukadal yezutheevum</p> <p>varanmurai viravich soozum matradhar kappaal sonnath</p> <p>tharaiyadhu soozndhu nirkum sakkara vaalach seiyam.</p>
<p>அன்னதற் கப்பால் வேலைக் கரசனாம் புறத்தி லாழி</p> <p>பின்னது தனக்கும் அப்பால் பேரிருள் சேர்ந்த ஞாலம்</p> <p>மன்னவ காண்டி அப்பால் வலிகெழும் அண்டத் தோடு</p> <p>துன்னுமிப் பொருள்கள் யாவுஞ் சூழ்ந்துகொண் டிருக்கு மன்றே.</p>	<p>annadhar kappaal velaik karasanaam puraththilaazi</p> <p>pinnadhu thanakkum appaal perirul serndhaghaal</p> <p>mannava kaandi appaal valigezum andaththodu</p> <p>thunnumip porulgal yaavuj soozndhukon dirukku mandre.</p>
<p>எல்லைதீர் முன்னைத் தீவோ ரிலக்கமாங் கடலும் அற்றே</p> <p>அல்லன தீவும் நேமி அதற்கதற் கிரட்டி யாகச் சொல்லினர் ஆங்ஙன் கண்ட தொகையிரு கோடி அன்றி</p> <p>நல்லதோர் ஐம்பான் மேலும் நான்கெனும் இலக்க மாமே.</p>	<p>ellaitheer munnaith theevo rilakkamaan kadalum atre</p> <p>allana theevum nemi adharkadhar kiratti yaagach</p> <p>sollinar aangan kanda thogaiyiru kodi andri nalladhor aimbaan melum naangenum ilakka maame.</p>
<p>ஐயிரு கோடி சொன்னத் தணிதலம் அதுசூழ் நேமிச்</p> <p>சையமோர் அயுத மாகும் சார்தரு புறத்தின் நேமி எய்திய கோடி மேலும் இருபதோ டிலக்க மேழாம்</p> <p>மையிருள் சேர்ந்த பாரின் எல்லைமேல் வகுப்பன் மன்னோ.</p>	<p>aiyiru kodi sonnath thanidhalam adhusooz nemich</p> <p>saiyamor ayudha maagum saartharu puraththin nemi</p> <p>eidhiya kodi melum irubadho dilakka mezaam maiyirul serndha paarin ellaimel vaguppan manno.</p>

<p>ஆரிருள் உலகம் முப்பான் அஞ்செனுங் கோடி மேலும் ஓரொரு பத்தொன் பானூ றுற்றநான் கயுதமாகும் பேரிருள் சூழ்ந்த அண்டப் பித்திகைக் கனமோர் கோடி பாரிடை யகலந் தேரில் பாதியோர் ஐம்பான் கோடி.</p>	<p>aarirul ulagam muppaan anjenung kodi melum oororu paththon paanoo tranaan gayudhamaagum perirul soozndha andap piththigaik kanamor kodi paaridai yagalan theril paadhiyor aimbaan kodi.</p>
<p>நடைதரு தொன்னூ லாற்றான் நாம்புகல் கணிதந் தன்னை உடையதோர் திசையே இவ்வ றொழிந்தமா திரத்தும் வைக்கின் வடகொடு தென்றி கீழ்மேல் மற்றுள கோண முற்றும் நொடிதரிற் கோடி கோடி நூறுயோ சனைய தாமே.</p>	<p>nadaitharu thonnoo laatraan naambukal kanidhan thannai udaiyadhore dhisaiye ivva rozindhamaa thiraththum vikkin vadakodu thendri keezmel matrula kona mutrum noditharir kodi kodi nooruyo sanaiya dhaame.</p>
<p>முள்ளுடை மூல மான முண்டகத் தவிசின் மேய வள்ளறன் வலது மொய்ப்பான் வந்தசா யம்பு மைந்தன் அள்ளிலை வேற்கை நம்பி அன்புடை விரதன் ஞாலம் உள்ளதோ ரெல்லை முற்றும் ஒருதனிக் குடையுள் வைத்தான்.</p>	<p>mulludai moola maana mundagath thavisin meya vallaran valadhu moimbaan vandhasaa yambu maindhan allilai verkai nambi anbudai viradhan gnaalam ulladho rellai mutrum oruthanik kudaiyul vaiththaan.</p>
<p>அங்கவன் தனது மைந்தர் அங்கிதீ ரன்மே தாதி துங்கமாம் வபுட்டி னோடு சோதிட்டுத் துதிமான் தொல்சீர் தங்குமவ் வியனே மிக்க சவனனாம் எழுவர் தாமும் பங்குகொண் டேழு தீவும் பாதுகாத் தரசு செய்தார்.</p>	<p>angavan thanadhu maindhar angitheer ranme thaadhi thungamaam vaputti nodu sodhittuth thudhimaan tholseer thangumav viyane mikka savananaam yezuvar thaamum pangukon dezu theevum paadhukaath tharasu seidhaar.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

<p>சீரியசம் புத்தீபம் புரந்த அங்கி தீரன்என்போன் தான் அருளுஞ் சிறுவ ராயோர், பாரதன்கிம் புருடன்அரி கேது மாலன் பத்திரா சுவனன்இளா விருத னென்போன், ஏருடைய இரமியன்நல் லேமப் பேரோன் இயற்குருவாம் ஒன்பதின்மர் இவர்கள் பேரால், ஓரொருவர்க் கொவ்வொன்றா நாவற் றீவை ஒன்பதுகண் டமதாக்கி உதவி னானால்.</p>	<p>seeriyasam puththeebam purandha angi theeran enbon thaan aruluj siriva raayor, baaradhangim purudanari kedhu maalan paththiraa suvananilaa virudha nenbon, yerudaiya iramiyannal lemap peron iyarkuruvaam onbadhinmar ivargal peraal, ororuvark kovvondraa naavar treevai onbadhukan damadhaakki udhavi naanaal.</p>
<p>விண்ணுயர்சம் புத்தீவின் நடுவு நின்ற மேருவரை செங்கமலப் பொகுட்டுப் போல, நண்ணுமதற் கியோசனைஉன் னாதம்எண் பத்து சென்னி யகலம் முப்பா னிராயிரமாம் பராரையெல்லை அதனிற் பாதி, வண்ணமிகு மேகலைமூன் றதனுள் உச்சி வாய்த்திடுமே கலையினிற்பல் சிகர மல்கும்.</p>	<p>vinnuyarsam puththeevin naduvu nindra meruvarai sengamalap poguttup pola, nannu madhar kiyosanaian nadhamyen paththu senni yagalam muppaa nirayiramaam paraarayellai adhanir paadhi, vannamigu magalaimoon dradhanul uchchi vaaitthidume kalaiyinirpal sigara malgum.</p>
<p>மேருவரை அதற்குநடுப் பிரமன் மூதூர் மிக்கமனோ வதிஅதற்கு மேலைத் திக்கின், நாரணன்வாழ் வைகுண்டம் வடகீழ் பாலின் நாதனமர் சோதிட்கம் திசைக ளெட்டுஞ், சீரியவிந் திரன்முதலாம் எண்மர் தேயந் தெற்குமுதல் வடக்களவு மருங்கு தன்னில், நேரிய தோர் தேசமது செவ்வே போகும் நெடும்பூழை யொன்றுளது நினைக மாதோ.</p>	<p>meruvarai adharkunadup piraman moodhoor mikkamano vadhiadharku melaith thikkin, naarananvaaz vaigundam vadakeez paalin naadhanamar sodhitkam dhisaika lettuj, seeriyavin dhiranmudhalaam enbar theyan therkumudhal vadakkalavu marungu thannil, neriya dhor dhesamadhu sevve pogum nedumpoozai yondruladhu ninaiga maadho.</p>
<p>அந்தவரைக் கீழ்த்திசைமந் தரமாம் வெண்மை அதன்தெற்குக் கந்தமா தனம்பொன் மேல்பால், சுந்தரமாம் விபுலம்நீ லம்வ டக்குச் சுபார்குவம்மா துளைப்போது கடம்பு சம்பு, நந்தியதோர் போதிஆல் குணபா லாதி நாற்றிசையில் வரைமீது நிற்கும் நாவல், முந்துமிரண் டாயிரயோ சனையாம் ஏனை முத்தருவும் இतिற்பாதி மொழியும் எல்லை.</p>	<p>andhavarai keezththisaiman dharamaam venmai adhantherkuk kandhamaa dhanampon melpaal, sundharamaam vibulamnee lamva dakkuch subaarsuvammaa thulaippodhu kadambu sambu, nandhiyadhor podhiaal kunapaa laadhi naatrisaiyil varai meedhu nirkum naaval, mundhu miran daayirayo sanaiyaam yenai muththaruvum idhirpaadhi moziyum ellai.</p>

<p>அத்தகைய கீழ்த்திசையில் அருணம் மேல்பால் அசிதோதம் தென்றிசைமா னதமே யல்லா, உத்தரத்தின் மாமடுநீர் நிலையாய் மேவும் உய்யானஞ் சயித்திரதங் குணக்கு வைகும், வைத்தபெரு நந்தனந்தக் கிணத்தில் ஓங்கும் வைப்பிரசங் குடக்கமரும் வடாது பாங்கின், மெத்துதிரு தாக்கியம்உற் றிடுமில் வாறு மேருவரைச் சாரலிடை விரவு மன்றே.</p>	<p>aththagaiya keezththisaiyil arunam melpaal asithodham thendrisaimaa nadhame yallaa, uththaraththin maamaduneer nilaiyaa mevum vuyaanaj sayiththiradhang kunakku vaigum, vaiththaperu nandhanandhak kinaththil ongum vaippirasang gudakkamarum vadaadhu paangin, meththuthiru thaakkiyam ur tridumiv vaaru meruvarach saaralidai viravu mandre.</p>
<p>கடிகமமும் நாவலொன்று தென்பால் நின்ற காரணத்தால் பாரதன்றன் கண்ட முற்றும், இடனுடைய நாவலந்தீ வெனப்பேர் பெற்ற திருத்தருவின் தீங்கனிநீ ராறாய் மேருத், தடவரையைப் புடைசூழ்ந்து வடபாற் சென்று சாம்புநதப் பெயர்பெறும்ச் சலிலந் துய்த்தோர், உடல் முழுதும் பொன்மயமாய் அயுத மேலும் ஒருமுவா யிரமாண்டங் குறுவர் அன்றே. 33</p>	<p>kadikamazum naavalondru thenpaal nindra kaaranaththaal baaradhandran kanda mutrum, idanudaiya naavalandhee venapper petra thiruththaruvin neenganinee raaraai meruth, thadavaraiyaip pudaisoozndhu vadapaar sendru saambunadhap peyarperumach chalilan thuitthor, udal muzudhum ponmayamaai ayudha melum orumoovaa yiramaandang kuruvar andre. 33</p>
<p>நாற்றிசையில் வரைப்பரப்பு மேல்கீழ் தானும் நவின்றிடினமே ருவிற்பாதி அதற்குக் கீழ்பால், மாற்றரிய மாலியவான் மேல்பாற்கந்த மாதனந்தென் றிசைநிசதம் ஏம கூடம், ஏற்றஇமம் வடபால்நீ லம்சுவேதம் இயற்சிருங்கம் எட்டுவரை இவையாம் நீலம், மேற்றிகழ்பொன் மண கனகம் பனியே நீலம் வெண்மைமதி காந்தம்இவை மேனி தாமே.</p>	<p>naatrisaiyil varaipparappu melkeez thaanum navindridinme ruvirpaadhi adharkuk keezpaal, maatrariya maaliyavaan melpaarkandha maadhananthen drisainisadham yema koodam, yetra imam vadapaalneer lamsuvadhem iyarsirungam yettuvarai ivaiyaam neelam, metrikazpon mana kanagam paniye neelam venmairadhi kaandhamivai meni dhaame.</p>
<p>நிசதமொடு பொற்கூடம் இமையங் கீழ்மேல் நெடுங்கடலைத் தலைக்கூடி நிமிரும் சோமன், திசையுளபூ தரமூன்றும் அனைய எட்டுத் திண்கிரியும் இராயிரயோ சனைவான் செல்லும், வசையில்லந்த மாதனமா லியவான் என்னும் மால்வரைகள் தமதகலம் அயுதம் மற்றை, அசலமிரு மூன்றுமரா யிரம்இத் தீவுள் அமருநவ கண்டவெல்லை அறைவன் மாதோ. 35</p>	<p>nisadhamodu porkoodam imaiyan keezmel nedunkadalaith thalaikkoodi nimirum soman, dhisaiyulapoo tharamoondrum anaiya yettuth thinkiriyum irayirayo sanaivaan sellum, vasaiyilkandha maadhanamaa liyavaan ennum maalvaraigal thamadhagalam ayudham matrai, asalamiru moondrumaraa yiramith theevul amarunava kandavellai aravan maadho. 35</p>

<p>கோதில்வட கடல்முதலாச் சிருங்கங் காறுங் குருவருடம் சிருங்க முதற் சுவேத மட்டும், நீதிஇரணியவருடம் சுவேத நீல நெடுங்கிரியின் நடுவண்ணீர மியமாம் மேருப், பூதரஞ்சூழ் வருடம்இளா விருதமாகும் பொலிந்தகந்த மாதனமேற் புணரி நாப்பண், கேதுமால் வருடம்மா லியவான் தொட்டுக் கீழ்கடலின் இறுவாய்பத் திரம தாமே.</p>	<p>kodhivada kadalmudhalaach sirungang kaarung kuruvaram sirunga mudhar suvedha mattum, needhiira niyavarudam suvedha neela nedungiriyin naduvanira miyamaam merup, poodharajsooz varudamilaa virudhamaagum polindhagandha maadhanamer punari naappan, kedhumaal varudammaa liyavaan thottuk keezkadalin iruvaiipath thiramaa dhaame.</p>
<p>அம்புவியின் நிசதமுதல் ஏமங் காறும் அரிவருடம் ஏமமுதல் இமைய நாப்பண், கிம்புருடம் தென்கடற்கும் இமைய மென்னுங் கிரிக்குறடுப் பாரதமாம் கேது மாலோ, டிம்பர்புகழ் பத்திரமுப் பத்து நாலா யிரம்நின்ற தொன்பதினா யிரமா மெல்லை, உம்பர்தம துலகனைய பரத மென்னும் ஒன்றொழிந்த கண்டமெட்டும் உற்று னோர்க்கே.</p>	<p>ambuviyin nisadamudhal yemang kaarum arivarudam yemamudhal imaiya naappan, kimburudam thenkadarkum imaiya mennung kirikkunadup paaradhamaam kedhu maalo, dimbarpugaz paththiramum paththu naalaa yiramnindra thonbadhinaa yiramaa mellai, umbarthama thulaganaiya baradha mennum ondrozindha kandamettum utru lorkke.</p>
<p>ஆங்குருநாட் டுறைபவர்ஓர் பொழுதின் யாய்பால் ஆடுவு மகடுவு மாகத் தோன்றித், தாங்கள்விழை விற்புணர்வர் அவர்க்குத் தெய்வத் தருமலர்கள் உதவும்உணாக் கனியுங் காயும், ஓங்குபச்சை நிறம் ஆயுள் அயுத மேலும் ஓரமுவா யிரம்அதற்குள் வடபா கத்திற், பாங்கமர்வர் முனிவரசா ரணரே சித்தர் பதின்முவா யிரம்ஆயுள் படிகம் வண்ணம்.</p>	<p>aangurunaat turaibavaror pozudhin yaaipaal aadvu magadvu maagath thondrith, thaangalvizai virpunarar avaku heivath tharumalar udhavum unaak aniyung kaayum, ongupachchai niram aayul ayudha melum oramoovaa yiramadharkul vadabaa gaththir, paangamarvar munivararchaa ranare siththar padhinmoovaa yiramaayul padigam vannam.</p>
<p>பரவுபத்தி ராசுவத்தோர் கனிகாய் துய்ப்போர் பதின்முவா யிரம்ஆயுள் படைத்த சேயோர், இரணியத்தோர் பலநுகர்வோர் மதிநேர் மெய்யர் இராயிரமைஞ் சூறயுதம் ஆண்டு பெற்றோர், பொருவரிய இரமியத்தி னுள்ளோர் ஆலின் புன்கனிகள் மிசைசுவர்பூங் குவளை போல்வார், வருடமவர்க் கொருபதினா யிரமே யன்றி மற்றுமிரண்டாயிர மாச் சொற்ற தொன்னூல்.</p>	<p>paravupaththi raasuvaththor kanikaai thuippor padhinmoovaa yiramayul padaiththa seyor, iraniyaththor palanugarvor madhiner meiyar iraayiramaaj jorayudham aandu petror, poruvariya iramiyaththi nullor aalin punkanigal misaiguvarpoon guvalai polvaar, varudamavark korupadhinaa yirame yandri matrumirandaayira maach sotra thonnool.</p>

<p>விராவும்இளா விருத்தோர் வெளைய மெய்யர் மிசைவதுதீங் கரும்பிரதம் அயுத மேலும், இராயிரமாம் யுகம்கேது மாலத் தன்னில் இருப்பவர்பைங் குவளைநிறம் இனிதி னுண்டல், பராரையுள கண்டகியின் கனியே ஆயுள் பத்துளவா யிரம்அரிகண் டத்து வாழ்வோர், ஓராயிரமோ டொன்பதினா யிரம தெல்லை உணவுகனி காய்மதியம் ஓளைய தன்றே.</p>	<p>viraavumilaa virudhaththor veliya meiyar misaivadhutheeng karumbiradham ayudha melum, iraayiramaam yugamkedhu maalath thannil iruppavarpain guvalainiram inidhi nundal, paraarayula kandagiyin kaniye aayul paththulavaa yiramarikan daththu vaazvor, oraayiramo donbadhinaa yirama dhellai unavukani kaaimadhiyam olaya dhandre.</p>
<p>போற்றியகிம் புருடத்தோர் இறலித் தீய புன்கனியே மிசைவர் நிறம் பொன்மை ஆயுள், சாற்றியிடும் ஓரயுதம் ஏமகூடத் தடவரைத் தென் பால்இமைய வடபால் தன்னில், ஏற்றமிகுங் கயிலைநிற்கும் அதற்கு மீதே இமையாமுக் கட்பகவன் உமையா னோடும், வீற்றிருப்பன் ஊழிதனில் அண்டங் காறு மேலொடுகீழ் சென்றிடுமவ் வெற்பு மாதோ.</p>	<p>potriyagim purudatthor iralith theeya punkaniye misaivar niram ponmai aayul, saatriyidum orayudham yemakoodath thadavaraith then paalimaiya vadapaal thannil, yetramigung kayilainirkum adharku meedhe imaiyaamuk katbagavan umaiyaa lodum, veetiruppan oozidhanil andang kaaru melodukeez sendridumav verpu maadho.</p>
<p>இந்தவிரு நாற்கண்டத் துறையும் நீரார் இன்னல்பிணி நரை திரைமூப் பிறையுஞ் சேரார், முந்தையுகம் போலேனை மூன்றி னுள்ளும் மொய்ம்புநிறை அறிவுடலம் முயற்சி ஆயுள், அந்தமில்சீர் முதலெல்லாம் ஒருதன் மைத்தா அடைகுவர்முன் பாரதத்தில் அவதரித்து, வந்துபுரி வினைப்பயனை நுகர்வர் என்பர் வானமுகில் சென்று புனல் வழங்கா தங்ஙன்.</p>	<p>indhaviru naarkandath thuraiyum neeraar innalpini narai thiraimoop piraiyuj seraar, mundhaiyugam polenai moondri nullum moimbunirai arivudalam muyarchi aayul, andhamilseer mudhalellaam oruthan maitththaa adaiguvarmun baaradhaththil avadhariththu, vandhupuri vinaipayanai nugarvar enbar vaanamugil sendru punal vazngaa thangan.</p>
<p>பாரதத்துள் ளார்அவனி கிளைத்து மற்றும் பஹொழிலும் புரிந்து மறம் பாவம் ஈட்டிப், பேரருள்பெள திகமெழுவா யான மூன்றிற் பெறுபயன்கொண் டுவர்என்பர் பெருமை யாற்றல், சீரறிவு நிறை ஆயுள் உருவம் உண்டி செய்கையுகங் களுக்கியைந்த திறனே சேர்வர், தோரைமுதற் பலபைங்கூழ் வினையுள் ஆக்கந் துயகனி காய்கந்தம் பிறவுந் துய்ப்பார்.</p>	<p>baaradhaththul laaravani gilaitththu matrum parozilum purindhu maram paavam eettip, perarulpela dhigamezuvaava yaana moondrir peru payankon duivarenbar perumai yaatral, seerarivu nirai aayul uruvam undi seigaiyugan galukkiyaindha thirane servar, thoraimudhar palapaingkooz vilaiyul aakkan thooyakani kaaikandham puravun dhuippaar.</p>

<p>நாலிருகண் டத்தோரும் விண்ணு ளோரும் நரகினரும் அவ்விடத்தில் நண்ணி வைகி, மேலையிரு வினையாற்றி அவற்றிற் கேற்ற வியன்பயன்கள் தும்ப்பரென விளம்பு மாற்றால், சீலமிகு பாரதமாங் கண்டமொன்றே தீவினைநல் வினையாகுஞ் செயற்கைக் கெல்லாம், மூலமொரு குறைபெறினே வந்து தேவர் முனிவர்களுந் தவம்பூசை முயல்வர் அங்கண்.</p>	<p>naalirugan daththorum vinnu lorum naraginarum avvidaththil nanni vaigi, melaiyiru vinaiyaatri avatrir ketra viyanpayangal thuipparena vilambu maatraal, seelamigu baaradhamaan kandamondre theevinainal vinaiyaaguj seyarkaik kellaam, moolamoru kuraiperine vandhu dhevar munivargalun thavampoosai muyalvar angan.</p>
<p>கவிபுகழும் பரதனும்இந் திரனாம் பேரோன் கசேருகன்தா மிரபன்னன் கபத்தி நாகன், சவுமியனே கந்தருவன் வருணன் என்னுந் தனயருடன் குமரியெனும் வனிதை தன்னை, உவகைதனில் உதவிஅவர் தத்தம் பேரால் ஒன்றற்கோ ராயிரமீயோ சனைய தாகப், புவிபுகழ்பா ரதத்தை நவ கண்ட மாக்கிப் பொற்பினுடன் அனையவர்க்குப் புரிந்தான் அன்றே.</p>	<p>kavipugazum baradhanumin dhiranaam peron kaseruganthaa mira pannan kabaththi naagan, savumiyane kandharuvan varunan ennum thanayarudan kumariyenum vanidhai thannai, uvagaithanil udhaviavar thattham peraal ondrarko raayiramyo sanaiya dhaagap, puvipugazbaa radhaththai nava kanda maakkip porpinudan anaiyavarkup purindhaan andre.</p>
<p>கங்கைகவு தமிழமுனை கவுரி வாணி காவிரிநன் மதைபாலி கம்பை பம்பை, துங்கபத் திரைகுசைகோ மதிபாஞ் சாலி சூரிசிகி பாபகரை தூத பாபை, சங்கவா கினிசிகைபா ரத்து வாசி சார்வரிசந் திரபாகை சரயு வேணி, பிங்கலைகுண் டலைமுகரி பொருறை வெ•காப் பெண்ணை முதல் ஆறனந்தம் பெருகி நண்ணும்.</p>	<p>gangaikavu thamiyamunai kavuri vaani kaavirinan madhaipaali kambai pambai, thungabath thiraikusaiko madhipaaj chaali soorisigi paabakarai thoodha paabai, sangavaa ginisigaipaa ratththu vaasi saarvarisan dhirapaagai sarayu veni, pingalaik kun dalaimugari porunai vegaap pennai mudhal aaranandham perugi nannum.</p>
<p>மன்னுமகேந் திரமலயஞ் சையஞ் சத்தி மாநிருடம் பாரியாத் திரமே விந்தம், என்னுமலை ஓரேழுங் காஞ்சி யாதி எழுநகருந் தானமொரா யிரமேல் எட்டும், என்னும்அரு மறைமுதலோர் மேய தேயம் பற்பலவுஞ் சுருதிமுறை பயில்வு மேவி, மெய்ந்நெறிசேர் வதுகுமரி கண்டம் ஏனை மிலேச்சரிடம் ஓரெட்டும் வியப்பி லாவே.</p>	<p>mannumagen dhiramalayaj seiyaj saththi maanirudam paariyaath thirame vindham, ennumalai orezung kaajchi yaadhi yezunagarun thaanamora yiramel ettum, ennumaru maraimudhalor meya dheyam parpala vuj surudhimurai payilvu mevi, meinneriser vadhukumari kandam yenai milechcharidam orettum viyappi laave.</p>
<p>இங்கிவைசம் புத்தீவி னிடனே தண்பால் இருங்கடல்கூழ் சாகத்தின் எல்லை தன்னில், தங்கியகோ மேதாதி அவற்கு மைந்தர் சாந்தவயன் சிசிரன்கோ தயன்ஆ னந்தன், துங்கமிகு சிவனொடுகே மகன்சி றந்த</p>	<p>ingivaisam puththeevi nidane thanpaal irungadalsooz saagaththin ellai thannil, thangiyako medhaadhi avarku maindhar saandhavayan sisiranko dhayanaa nandhan,</p>

<p>துருவன்இவர் பேராலேழ் வருட மாக்கி, அங்கவருக் கருள்புரிந்தான் கடவுள் வாயு ஆரியர்விந் தகர்குகரர் ஆண்டு வாழ்வார்.</p>	<p>thungamigu sivanoduge magansi randha thuruvar ivar peraalez varuda maakk, aangavaruk karulpurindhaan kadavul vaayu aariyarvin dhagarkugarai aandu vaazvaar.</p>
<p>சோமகமே சுமனங்சந் திரமே முந்துந் துந்துபிவப் பிராசனநா ரதியந் தொல்சீர்க், கோமதமாம் எழுகிரியுஞ் சிவைவி பாபை குளிர் அமிர்தை சுகிர்தைமநு தத்தை சித்தி, மாமைதரு கிரமையெனும் ஆறங் கேழும் மருவியிடும் ததிக்கடல்தான் வளைய நின்ற, ஏமமுறு குசத்தீவில்வபுட்டு வென்னும் இறையவற்குஞ் சிறுவர்களாய் எழுவ ருண்டால்.</p>	<p>somagame sumanangsan dhirame mundhun thundhubivap piraasananaa radhiyan tholseerk, komadhamaam yezugiriyuj sivaivi baabai kulir amirdhai sugirthaimanu thaththai siththi, maamaitharu kiramaiyenum aaran kezum maruviyidum thadhikkadalthaan valaiya nindra, yemamuru kusaththeevilvaputtu vennum iraiyavarkuj sirivargalaa yezuva rundaal.</p>
<p>சுப்பிரதன் உரோகிதனே தீரன் மூகன் சுவேதகன்சித் தியன் வயித்தி தன்னென் றோதும், இப்புதல்வர் பேராலேழ் வருட மாக்கி ஈந்தனன்உன் னதங்குமுதங் குமாரம் மேகம், வைப்புறுசந் தகம்மகிட மேது ரோணம் மலையேழுஞ் சோனைவெளடளி மதியே தோமை, ஒப்புறுநேத் திரைவிமோ சனைவி ருத்தி ஓரேழு நதியுளவால் உலவை புத்தேள். 50</p>	<p>suppiradhan urogidhane theeran mugan suvedhansith thiyen vayiththi thannen drodhum, ippudhalvar peraalez varuda maakki eendhananun nadhangumudhan kumaaram megam, vaippurusu dhagammagida medhu ronam malaiyezuj sonaivelli madhiye thoomai, opparuneth thiraivimo sanaivi rutthi orezu nadiyahulavaal ulavai puththez. 50</p>
<p>தர்ப்பகரே கபிலர்சா ரணர்நீ லத்தர் தண்டர்விதண் டகராண்டைச் சனங்கள் ஆவார், அப்புற நெய்ப் புணரிகிர வஞ்ச தீபம் அதற்கு மன்னன் கோதிட்டாம் அவன்றன் மைந்தர், மெய்ப்படுசா ரணன் கபிலன் கிருதி கீர்த்தி வேணுமான் இலம்பகன்உந் பிதனே யென்னச், செப்புமெழு பேராலேழ் வருட மாக்கிச் சிறப்புடனே அவரரசு செய்தற் கீந்தான்.</p>	<p>tharppagare kabilsara ranarnee laththar thandarvidhan dagaraandaich sanangal aavaar appura neip punarigira vunjattheebam adharku mannan kodhittaam avandran maindhar, meippadusaa ranan kabilan kirudhi keertthi venumaan ilambaganur pidhane yennach, seppumezu peraalez varuda maakkich sirappudane avararasu seidhar keendhaan.</p>



<p>மன்னுகுசே சயம்அரிவித் துருமம் புட்பா வருத்தம்இமம் துதிமானே மந்த ரந்தான், என்னுமலை ஏழுசிவை விதூத பாபை இமை புனிதை பூரணையோ டகில பாபை, சென்னெறிசேர் தம்பைஎனு நதியோரேழு சேர்ந்துளது தபதர்சடா வகர்மந் தேகர், பன்னுபுகழ் அனேகர் அவர் சனங்க ளாவார் பங்கயனே அங்குடைய பகவன் அம்மா.</p>	<p>mannugese sayamarivith thurumam putpaa varuththamimam thudhimaane mandha randhaan, ennumalai yezusivai vidhoodha paabai imai punidhai pooranaiyo dagila paabai, senneriser thambaiyenu nadhiyorezu serndhuladhu thabadharsadaa vagarman dhegar, pannupugaz anegar avar sananga laavaar pangayane angudaiya bagavan ammaa.</p>
<p>மற்றதனுக் கப்பாலை அளக்கர் கன்னல் வளைந்துடைய தீபஞ்சான் மலியாம் அங்கட், கொற்றவனாந் துதிமானன் அவன்றன் மைந்தர் குசலன் வெய்யன் தேவன்முனி அந்த காரன், அற்றமிலா மனோரதந்துந் துபியாம் அன்னோர்க் களித்தனன்ஏழ் கூறாக்கி யசலம் ஏழுஞ், சொற்றிமிரம் சுரபிவா மனம்வி ருத்தம் துந்துபிசம் மியத்தடம்புண் டரீகம் நிற்கும்.</p>	<p>matradhanuk kappaalai alakkar kannal valandhudaiya theebajchaan maliyaam angat, kotravanaandhudhimaanan avandran maindhar kuselan veiyam dhevanmuni andha kaaran, atramilaa manoradhanthundhubiyaam annork kaliththanan yezkooaraakki yasalam yezuj, sotrimiram surabivaa manamvi ruththam thundhupisam miyaththadambun dareegam nirkum.</p>
<p>போதுகுமு தங்கவரி யாதி யாமை புண்டரிகை மனோபமைசந் தியையென் றோதுஞ், சீதநதி யேழுசெல்லும் புட்க லாதர் சிறந்திடுபுட் கர்த்தனியர் சிசிரர் என்போர், ஏதமிலா துறைசனங்கள் கடவுள் ஈசன் இதற்குமப்பால் மதுக்கடல்கூழ்ந் திருந்த தீபம், மேதகுகோ மேதகம்அவ் வியனே தொன்னாள் வேந்தன்அவற் கெழுமைந்தர் மேனாள் வந்தார்.</p>	<p>podhukumu thangavari yaadhi yaamai pundarigai manopamaisan dhiyaiyen drodhuj, seedhanadhi yezusellum putka laadhar sirandhiduput kararthaniyar sisirar enbor, yedhamilaa thuraisanangal kadavul eesan idharkumappaal madhukkadal soozndhirundha dheebam, medhaguko medhagam av viyane thonnaal vendhan avar kezumaindhar menaal vandhaar.</p>
<p>தூயவிமோ கனன்மோகன் சகலன் சோமன் சுகுமாரன் குமாரன்மரீ சகனாம் மைந்தர்க், காயதையேழு கூறுபுரிந் தளித்தான் சிங்கம் அத்தம்உத யம்சலகம் கிரவுஞ்சம் ஆம்பி, கேயம்இர மியங்கிரியேழ் அயாதி தேனுக் கிளர்கபத்தி சுகுமாரி குமாரி இக்கு, மாயைநதி ஏழுமந் தகர்ஆ மங்கர் மாகதர்மா னசர்மாக்கள் மதிமுன் தெய்வம்.</p>	<p>thooyavimo gananmogan sagalan soman sugumaaran kumaaranmaree saganaam maindhark, kaayadhaiyezu koorupurin dhaliththaan singam aththamudha yamsalagam kiravujcham aambi, keyamira miyangiriyez ayaadhi dhenuk kilargabaththi sugumaari kumaari ikku, maayainadhi yezulaman dhagaraa mangar maagadharmaa nasarmaakkal madhimun</p>

	dheivam.
<p>புடையினது தூயபுனர் கடலாந் தீபம் பட்஑ரமன்  என்஑வனன் புதல்வ ரானோர்,  அடல்கெழுவு தாதகிமா பீத னென்போர்க்  கதனையிரு கூறுபடுத் தளித்தான் என்ப,  இடபமகேந் திரம்வருணம் வராக நீலம்  இந்திரமந் திரியமெனும் ஏழு வெற்புக்,  குடிலைசிவை உமை தரணி஑ுமனை சிங்கை  குமரியெனும் ஏழுநதியுங் கொண்டு மேவும்.</p>	<p>pudaiyinadhu thooyapunar kadalaan dheebam  patkaraman nansavanan pudhalvaraanor,  adalkezuvu dhaadhakimaa poodha nenbork  kadhanaiyiru koorupaduth thaliththaan enba,  idabamagen dhiramvarunam varaaga neelam  indhiraman dhiriyaenum yezu verpuk,  kidilaisivai umai tharanisumanai singai  kumariyenum yezunadhiyung kondu mevum.</p>
<p>மேனிலா வியநகரர் நாகர் என்போர் மேவியமர்  பரி஑னம்வெய் யவனே புத்தேள்,  ஆனதோர் புட்கரத்தின் முடிவில் ஐம்ப  தாயிரம்யோ ஑னைதன்னில் அ஑ல மொன்று,  மான஑ோத் தரம்எனவே ஑கடக் கால் போல்  வட்டணைபெற் றிடுமதன்கண் மகவா னுக்கும்,  ஏனையோர் எழுவருக்குங் குணபா லாதி  எண்டி஑ையி னும்பதங்கள் எய்தும் அன்றே.</p>	<p>menilaa viyanagarar naagar enbor meviyamar  parisanamvei yavane putthel,  aanadhor putkaraththin mudivil aimba  dhaayiramyo sanaithannila asala mondu,  maanasoth tharamenave sagadak kaal pol  vattanai per tridumadhankan magavaa nukkum  yenaiyor yezuvarkkun kunabaa laadhi endisaiyi  numpadhangal eidhum andre.</p>
<p>பொங்குதிரைப் புணரிகளின் முடிவு தோறும்  புடையுறவே வளைந்தொவ்வோர் பொருப்பு  நிற்கும்,  இங்குளதோர் ஑ாகமுதல் தீப முற்றும்  இருக்குநர்க்கு நரைதிரைமூப் பின்னல் இல்லை,  அங்கவர்கள் கலியினுங்கிம் புருடர் தன்மை  யடைவர்பதி னாயிரமாண் டமர்வர் அப்பால்,  தங்கியது தபனியப்பார் அதனை஑் குழ்போய்த்  தடம்பெருநே மிப்பொருப்பு஑் ஑ார்வுற் றன்றே.</p>	<p>pongudhiraip punarigalin mudivu thoorum  pudaiyurave valandhovvor poruppu nirkum,  inguladhor saagamudhal theebea mutrum  irukkunarkku naraithiraimoop pinnal illai,  angavargal kaliyiningim purudar thanmai  yadaivarpadhi naayiramaan damarvar appaal,  thangiyadhu thabaniyappaar adhanaich  soozpoith thadamperu nemipporuppuch  saarvur trandre.</p>
<p>நேமிவரை அதற்கிப்பாற் ஑ுடரே அப்பால்  நி஑ிப்படலஞ் ஑ெய்ய மணி நிறனே மன்னர்,  காமரு஑ீர் இயக்கர்இராக் கதரே வெம்பேய்க்  கணங்கள் அமர்ந் திடுவர் தி஑ைக் கடவு னோருந்,  தாமுடைய மாதிரத்தின் மேரு வின்கண்  தங்குதல்போல் வைகுவர்அங் கதனுக் கப்பால்,  எமமுறு புறக்கடல்அங் கதனுக் கப்பால்  இருளாகும் அதற்கப்பால் எய்தும் அண்டம்.</p>	<p>nemivarai adharkippaar sudare appaal  nisippadalaj seiya mani nirane mannar,  kaamaruseer iyakkariraak kadhare vembeik  kanangal amarn dhiduvvar dhisaik kadavu lorum,  thaamudaiya maadhiraththin meru vinkan  thangudhalpol vaiguvaran gadhanuk kappaal,  yemamuru purakkadalan gadhanuk kappaal  irulaagum adharkappaal eidhum andam.</p>
<p>ஊழினெறி யால்தத்தம் உயிரைத் தாமே  ஒழிவு஑ெய்தோ ருந்தெருளு முணர்வி லோரும்,  ஆழிவரைப் புறஞ்஑ூழ்வர் அப்பா லாகும்</p>	<p>oozineri yaalthaththam uyiraith thaame  ozivuseido rundherulu munarvi lorum,</p>

<p>ஆரிருள்சேர் எல்லைதனில் அநாதி யீசர், வாழுமொரு பெருங்கயிலை யுண்டவ் வண்ட மருங்கதனிற் கணநிரைகள் வதிந்து மல்குஞ், சூழறுசம் புத்தீப முதலா அண்டச் சுவர்காறும் புவியென்பர் தொல்லை யோரே.</p>	<p>aazivaraip purajsoozvar appaa laagum aarirulser ellaidhanil anaadhi yeesar, marangadhanir kananiraigal vadhindhu malguj, soozurusam puththeeba madhalaa andach suvarkaarum puviyenbar thollai yore.</p>
<p>இப்புவிபின் மேற்கணத்தின் உலக மாகும் இதன்மிசைக்கும் யக லோகம் இதற்கு மீது, வைப்புடைய ஈரைங்கால் வயங்கு தேயம் மற்றதன்மேல் எழுபுயலும் வழங்கு மெல்லை, முப்பதினா யிரகோடி முகில்ஒவ் வொன்றை முறைசூழ்வுற் றிடும்அதற்கு முன்ன ராகச், செப்பரிய கிம்புருடர் கருட ரானோர் சித்தர்கள்விஞ் சையர்இயக்கர் செறியும் மூதூர்.</p>	<p>ippuviyin merkanaththin ulaga maagum idhanmisaikkui yaga logam idharku meedhu, vaippudaiya eeraingal vayangu theyam matradhanmel yezupuyalum vazangu mellai, muppadhinaa yirakodi mugilov vondrai miraisoozvr tridumadharku munna raagach, seppariya kimburudar karuda raanor siththargalvij jaiyariyakkar seriyum moodhoor.</p>
<p>இங்கிதன்மேற் சுரநதிசெல் லிடனே அப்பால் இரவிபதம் தரணிக்கோர் இலக்க மாகும், அங்கதனின் முப்பான்முக் கோடி தேவர் அருக்கனுடன் வழக்கொள்வர் அதற்கு மீதே திங்களஉல கோரிலக்கம் உம்பர் தன்னில் செறிதருதா ரகையுலம் இலக்கஞ் சேணிற், பொங்கொளிசேர் புதன்உலகீ ரிலக்கம் அப்பாற் புகர்உலகம் ஈரிலக்கம் பொருந்திற் றன்றே.</p>	<p>ingidhanmer suranadhisel lidane appaal iravipadham tharanikkor ilakka maagum, angadhanin muppaanmuk kodi dhevar arukkanudan vazakkolvar adharku meedhe, thingalula korilakkam umbar thannil seritharudhaa ragaiyulam ilakkaj senior, pongoliser pudhanulagee rilakkam appaar pugarulagam eerilakkam porundhir trandre.</p>
<p>அந்தரமேற் சேய்உலகீ ரிலக்கம் மேலே அரசன்உல கீரிலக்கம் அதற்கு மீதே, மந்தன்உல கீரிலக்கம் அதன்மேல் ஓரேழ் மாமுனிவர் உலகிலக்க மாகும் அப்பால், நந்துருவன் உலகிலக்கம் புவாலோ கத்தின் நலத்தகைய தொகைபதினைந் திலக்க மாகும், இந்தவுல கத்துமிசை யுடைய தேயம் எழுவகையா மருத்தினமுங் கெழுவு மெல்லை.</p>	<p>andaramer seiulagee rilakkam mele arasanula keerilakkam adharku meedhe, mandhanula geerilakkam adhanmel orez maamunivar ulagilakka maagum appaal, nandhuruvan ulagilakkam puvaalo gaththin nalaththagaiya thogaipadhinaindh dhilakka maagum, indhavula gaththumisai yudaiya dheyam yezuvagaiyaa maruththinamuv kezuvu mellai.</p>

<p>தொகலோடு சேர்தருமிப் பதத்தின் மீதிற் சுவர்லோகம் எண்பத்தஞ் சிலக்க மாங்கே, புகலோடு வானவரும் பிறரும் போற்றப் புரந் தரன்வீற் றிருந்தரசு புரிவன் அப்பால், மகலோகம் இருகோடி மார்க்கண்டாதி மாமுனிவர் பலர்செறிவர் மற்ற தன்மேல், இகலோகம் பரவுசன லோகம் எல்லை எண்கோடி பிதிர் தேவர் இருப்பர் அங்கண்.</p>	<p>thogalodu sertharumip padhaththin meedhir suvarlogam enbaththaj silakka maange, pugalodu vaanavarum pirarum potrap puran dharanveer trirundharasu purivan appaal, magalogam irukodi maarkkandaadhi maamunivar palarserivar matra dhanmel, igalogam paravusana logam ellai enkodi pidhirdhevar iruppar angan.</p>
<p>தவலோகம் உன்னதமீ ராறு கோடி சனகர்முத லாவுடைய வனகர் சேர்வர், அவண்மேற்சத் தியவுலகம் ஈரெண் கோடி அயன்இன்பத் தலமஉலக மளிக்குந் தானம், நவைதீரும் பிரமபதம் மூன்று கோடி நாரணன்வாழ் பேருலகம் ஓர்முக் கோடி, சிவலோகம் நாற்கோடி அதற்கு மீதே திகழண்ட கோளகையுங் கோடி யாமே.</p>	<p>thavalogam unnadhamee raaru kodisanagarmudha laavudaiya vanagar server, avanmersath thiyavulagam eeren kodi ayaninbath thalamaulaga malikkun dhaanam, navaitheerum piramapadham moondru kodi naarananvaaz perulagam ormuk kodi, sivalogam naarkodi adharku meedhe thigazanda kolagaiyung kodiyaame.</p>
<p>வேதமொடு தந்திரமும் அவற்றின் சார்பு மிருதிகளும் பிறநூலும் வேறு வேறா, ஓதிடுமண் டத்தியற்கை மலைவோ வென்றால் உண்மை தெரிந் திடிற்படைப்பும் உலப்பில் பேதம், ஆதலினால் அவ்வவற்றின் றிரிபு நாடி அறிந்தஉனக் கீண்டுண்மை யதுவே சொற்றாம் ஏதமில் இவ் வண்டத்தில் புவன நூற்றெட் டிறையருள்சேர் உருத்திரர்தம் மிருக்கை யாமே.</p>	<p>vedhamodu thandhiramum avatrin saarbu mirudhigalum piranoolum veru veraa, odhiduman daththiyarkai malaivo vendraal unmai therin dhirpadaippum ulappil pedham, aadhalinaal avvavatrin triribu naadi arindhaunak keendunmai yadhuve sotraam yedhamil iv vandaththil buvana noortret tiraiyarulser uriththirartham mirukkai yaame.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>இந்த அண்டத்தின் இயற்கைய முன்னுனக் கிறைவன் தந்த அண்டங்கள் ஆயிரத் தெட்டுமித் தகைமை மைந்த நீசென்று காணுதி யெனவகுத் துரைப்ப அந்த மில்லதோர் மகிழ்ச்சியின் உணர்ந்தனன் அவுணன். 67</p>	<p>indha andaththin iyarkaiya munnunak kiraivan thandha andangal aayirath thettumith thagaimai maindha neesendru kaanudhi yenavaguth thuraippa andha milladhor magizchchiyin unarndhanan avunan. 67</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 789</p>	<p>aagath thiruviruththam - 789</p>

12. தி க் கு வி ச ய ப் பட ல ம்	12. dhikku visayap padalam
குணங்கள் பற்பல உணர்த்திய குரவன்றன் கழல்கள் வணங்கி வாளரி முகனொடு விடைகொண்டு வயமான் அணங்கு வைகிய திறலுடைச் சூரர்கோன் அவுணர் இணங்கு தானையங் கடலிடைப் புக்கனன் இமைப்பில்.	gunangal parpala unarththiya kuravandran kazalgal vanangi vaalari muganodu vidaikondu vayamaan anangu vaigiya thiraludaich soorarkon avunar inangu thaanaian kadalidaip pukkanan imappil.
சேனை யின்றலை புகுதலுந் தாரகன் சென்று கோனை வந்தனை செய்துதன் முன்னவற் குறுகி ஆன பான்மையின் வணங்கிமுன் னின்றிட ஆசான் போன எல்லையிற் புகன்றன பரிசெலாம் புகன்றான்.	senai yindalai puguthalun thaaragan sendru konai vandhanai seidhuthan munnavar kurugi aana paanmaiyan vanangimun nindrida aasaan pona ellaiyir pugandrana pariselaam pugandraan.
ஆவ தாகிய பரிசெலாங் கேட்டுணர்ந் தவனுந் தாவி லாததன் மனங்கொடு நன்றிது தலைவ மேவ லார்களை யாமினி வென்றிட விரைவில் போவ தேகடன் என்றனன் அன்னதோர் பொழுதின்.	aava dhaagiya pariselaang kettunarn dhavanun thaavi laadhadhan managkodu nandridhu thalaiva meva laargalai yaamini vendrida viraivil pova dhegadan endranan annadhor puzudhin.
அந்தி வார்சடைக் கண்ணுதற் கடவுள்தன் அருளான் மைந்தர் மூவரும் பெற்றதொல் வரங்களும் வலியுஞ் சிந்தை யுள்ளுற நாடியே யளியொடுஞ் சேணில் வந்து தோன்றினள் தொல்லைநாள் நோற்றிடு மாயை.	andhi vaarsadaik kannudhar kadavulthan arulaan maindhar moovarum petradhol varangalum valiyuj sindhai yullura naadiye yaliyoduj senil vandhu thondrial thollainaal notridu maayai.
தோன்று மெலலையின் முந்துறக் கண்டுவெஞ் சூரன் ஆன்ற தம்பியர் தம்மொடும் அசமுகி யோடும் ஊன்றும் அன்பொடு பணிதலும் அன்னைதன் உள்ளம் ஈன்ற ஞான்றினும் உவந்தனள் ஆசிகள் இசைத்தாள்.	thondru mellaiyan mundhurak kanduvej sooran aandra thambiyar thammodum asamugi yodum oondrum anbodu panidhalum annaithan ullam eendra gnaandrinum vuvandhanal aasigal isaththaal.
ஆசி கூறியே வேள்வியிற் செய்கையும் அதனுக் கீசன் நல்கிய வரங்களுங் கேட்டனன் ஈண்டு நேச மோடுமைக் காணிய வந்தனன் நீவிர் வாச வன்முத லோர்தமை வெல்லுதி வலியால்.	aasi kooriye velviyir seigaiyum adhanuk keesan nalgiya varangalung kettanan eendu nesa modumaik kaaniya vandhanan neevir vaasa vanmudha lorthamai velludhi valiyaal.

<p>வென்ற பின்னர்எவ் வுலகமும் புரந்துமே தினியில் என்றும் வாழுதிர் மாயைகள் வேண்டிடிள் என்னை ஒன்றும் அன்புடன் உன்னுதிர் உன்னிய பொழுதே சென்று வெகிய தன்மைகள் செய்தியான் முடிப்பேன்.</p>	<p>vendra pinnarev vulagamum purandhume dhiniyil endrum vaazudhir maayaigal vendidin ennai ondrum anbudan unnudhir unniya pozudhe sendru vengiya thanmaigal seidhiyaan mudippen.</p>
<p>ஈத லால்உமைப் பிரியலன் பன்முறை யானே காத லோடுமைக் காணிய செல்குவன் கலந்து பேத நீரற இருத்திரால் ஈண்டெனப் பேசி மாதும் ஏகினள் மைந்தர்கள் மூவரும் வணங்க.</p>	<p>eedha laalumaip piriyalan panmurai yaane kaadha lodumaik kaaniya selguvan kalandhu pedha neerara iruththiraal eendenap pesi maadhum yeginan maindhargal moovarum vananga.</p>
<p>தோடு லாவிழிப் பொற்றொடி ஏகலுஞ் சூரன் கோடி தேருடன் தானவர் தங்களைக் கூவி நீடு நம்பெருந் தானைகள் நிதிபதிக் கேகப் பாடல் மாமுரசு சறைமினோ கடிதெனப் பணித்தான்.</p>	<p>thodu laavizip portrodu yegaluj sooran kodi therudan thaanavar thangalaik koovi needu namberun thaanaigal nidhibadhik kegap paadal maamura saraimino kadidhenap panindhaan.</p>
<p>அரசன் ஏவலும் அவுணர்கள் அன்னவா றறைந்து அரசம் ஏற்றினர் கேட்டலும் அத்திசை முன்னி உரைசெய் நான்முகன் உறங்குழிப் புகொள ஒருங்கே திரைசெய் வான்கடல் சென்றெனச் சென்றது சேனை.</p>	<p>arasan yevalum avunargal annavaa raraindhu arasam yerarinar kettalum aththisai munnai uraisei naanmugan uranguzip puvikola orange thiraisei vaankadal sendrenach sendradhu senai.</p>
<p>பத்து நூறுடன் ஆயிர மாதியாய்ப் பலவாங் கொத்து நீடிய சென்னியர் கொடுமைசேர் குணத்தோர் மெத்து பல்படை ஏந்திய கரத்தினர் விறலோர் கத்து வார்கடல் ஆர்ப்பினர் அவுணர்தங் கணத்தோர்.</p>	<p>paththu noorudan aayira maadhiyaaip palavaan koththu neediya senniyar kodumaiser gunaththor meththu palpadai yendhiya karaththinar viralor kaththu vaarkadal aarppinar avunarthan ganaththor.</p>
<p>விண்ணிற் பாய்வன இரவிதேர் பாய்வன வேலைக் கண்ணிற் பாய்வன திசைகளிற் பாய்வன கனல்மேற் பண்ணிற் பாய்வன வரைகளிற் பாய்வன பரவை மண்ணிற் பாய்வன புரவிகள் அளப்பில மாதோ.</p>	<p>vinnir paaivana iravither paaivana velaik kannir paaivana dhisaigalir paaivana kanalmer pannir paaivana varaigalir paaivana paravai mannir paaivana puravigal alappila maadhho.</p>

<p>பாறு சென்றிடக் கொடியினஞ் சென்றிடப் பலபேய் வேறு சென்றிடப் பாரிடஞ் சென்றிட விண்மேல் மாறு சென்றிடப் பிளிற்றொலி சென்றிட மதநீர் ஆறு சென்றிடச் சென்றன யானையின் அனிகம்.</p>	<p>paaru sendridak kodiyaanaj sendridap palapei veru sendridap paaridaj sendrida vinmel maaru sendridap piliroli sendrida madhaneer aaru sendridach sendrana yaanaiyin anigam.</p>
<p>மேருச் சையமுங் கயிலையும் அல்லது வேறு நேரற் கொத்திடு கிரிமிசைச் செல்வன நீலக் காரிற் செல்வன விண்மிசைச் செல்வன கடல்கூழ் பாரிற் செல்வன செல்வன ஆழியம் பூறேர்.</p>	<p>meruch seiyamun kayilayum alladhu veru nerar koththidu kirimisaich selvana neelak kaarir selvana vinmisaich selvana kadalsooz paarir selvana selvana aaziyam patrer.</p>
<p>மூன்று கோடியோ சனையதாய் நாற்றிசை முற்றும் ஆன்ற வெல்லையின் அவ்வகைத் தாகிய அனிகம் ஏன்று சென்றன சென்றதோர் அளவையின் இனன்போல் தோன்று பொன்சுடர் அளகையை அடைந்தன தூசி. 15</p>	<p>meendru kodiyo sanaiyadhaai naatrisai mutrum aandra vellaiyin avvagaith thaagiya anigam yendru sendrana sendradhor alavaiyin inanpol thondru ponsudar alagaiyai adaindhana thoosi. 15</p>
<p>பூதம் ஐந்தினும் மிகவலி யுடையது பொலன்சேர் ஆத வன்றனித் தேரினுஞ் சிறப்புற்ற தவனில் சோதி பெற்றது பேருணர் வுள்ளது தொல்சீர் மாதி ரங்களை அகற்சியான் மறைப்பது மன்னோ.</p>	<p>boodham aindhinum migtavali yudaiyadhu polanser aadha vandranith therinuj sirapputra thavanil sodhi petradhu perunar ulladhu tholseer maadhi rangalai agarsiyaan maraippadhu manno.</p>
<p>என்று மேயழி வில்லது மேருவோ டிகலுங் குன்று போலுவ தகிலமும் இமைப்பினிற் குறுகிச் சென்று மீள்வது குறப்பினிற் செல்வது சிதையா ஒன்று கோடிய வாய்பரி பூண்டுள தொருங்கே.</p>	<p>endru meyazi villadhu meruvo digalung kundru poluva thagilamum imappinir kurugich sendru meelvadhu kurappinir selvadhu sidhaiyaa ondru kodiya vaambari poondula thorunge.</p>
<p>அழிவி லாப்பல சாரதி உள்ளதங் களப்பில் விழுமி தாகிய படையெலாங் கொண்டது மேவார் ஒழிய அன்னவர் தேர்மிசைச் செல்வலுவ துருமேற் றெழிலி அச்சுறப் பன்மணி கறங்குவ தென்றும்.</p>	<p>azivi laappala saaradhi ulladhan kalappil vizumi dhaagiya padaiyelaang kondadhu mevaar oziya annavar thermisaich selvaluva dhurumer trezi achchurap panmani karanguva dhendrum.</p>
<p>பாரை நேர்தரு பரப்பின துலகெலாம் படைத்த நாரி பாதியன் அளித்தருள் இந்திர ஞாலத் தேரின் மால்வரை மிசையுறும் வயப்புலி செலல்போல் சூரன் ஏறியே போந்தனன் அவுணர்கள் தொழுவே.</p>	<p>paarai nertharu parappina thulagelaam padaiththa naari paadhiyan aliththarul indhira gnaalath therin maalvarai misaiyurum vayappuli selalpol sooran yeriye pondhanan avunargal thozave.</p>

<p>ஆண்டவ் வெல்லையில் ஆயிர மாயிரம் யானி தாண்டு வெம்பரி ஆயிர மாயிரந் தடந்தோள் நீண்ட பாரிடம் ஆயிர மாயிர நிரலே பூண்ட தேர்மிசை ஏறியே அரிமுகன் போந்தான்.</p>	<p>aandav vellaiyil aayira maayiram yaali thaandu vembari aayira maayiran thadandhol neenda paaridam aayira maayira nirale poonda nermisai yeriye arimugan pondhaan.</p>
<p>காலும் உள்ளமும் பின்னுற முன்னுறு கவனக் கோல மாப்பதி னாயிரம் பூண்டதோர் கொடிஞ்சிச் சால மார்தரு வையமேற் புகுந்துதா ரகனும் ஆல மென்பது சென்றென நடந்தனன் அன்றே.</p>	<p>kaalum ullamum pinnura munnuru gavanak kola maappadhi naayiram poondadhore kodijchich chala maartharu vaiyamer pugundhudhaa raganum aala menbadhu sendrena nadandhanan andre.</p>
<p>அன்ன தாரக வீரனும் அரிமுகத் தவனும் மன்ன னோர் இரு பாங்கரு மாயினர் வந்தார் துன்னு தானவத் தானையந் தலைவர்கள் தொலையாய் பொன்னின் மாமணித் தேரொடும் ஏகினர் புடையில்.</p>	<p>anna thaaraga veeranum arimugath thavanum manna noriru paangaru maayinar vandhaar thunnu thaavath thaaniyan thalaivargal tholaiyaai ponnin maamanith therodum yeginar pudaiyil.</p>
<p>விரவு கின்றதோர் ஏனையர் சேனையின் வீரர் கரியெ னுங்கடல் மீதினுங் கலினமார் கவனப் பரியெ னுங்கடல் மீதினும் முதல்வனைப் பரவி இரும் ருங்கினும் போயினர் கூற்றனும் இரங்க.</p>	<p>viravu gindradhor yenaiyar senaiyin veerar kariyenukadal meedhinung kalinamaar gavanap pariye nugaladal meedhinum mudhalvanaip paravi iruma runginum poyinar kootranum iranga.</p>
<p>அடல்செ றிந்திடும் ஒன்பதிற் றிருவகை யாகும் படைக ளேந்தியே அளவிலா அவுணர்கள் பரவிக் கடல்கி ளர்ந்தவண் சூழ்வன போன்றுகா வலர்தம் புடையில் வந்தனர் அசனியும் அச்சுறப் புகல்வார்.</p>	<p>adalserindhidum onbadhir triruvagai yaagum padaga lendhiye alavilaa avunargal paravik kadalgi larndhavan soozvana pondrugaa valartham pudaiyil vandhanar asaniyum achchurap pugalvaar.</p>
<p>இன்ன தன்மையி னாற்படை சூழ்தர இதன்பாற் துன்னு தேரென உள்ளவுந் துரகமுள் ளனவும் பன்னெ டுங்கரி உள்ளவும் அவுணர்கள் பலரும் மன்னி வந்திட நடுவுற ஏகினன் மன்னன்.</p>	<p>inna thanmaoyi naarpadaid soozthara idhanpaar thunnu therena ullavun dhuragamul lanavum pannedungari ullavum avunargal palarum manni vandhida naduvura yeginan mannan.</p>
<p>வயங்க ளார்த்திடு தானவ ரோதையும் மான்தேர் அயங்க ளார்த்திடு மோதையும் அன்னவை அணித்தாய்க் கயங்க ளார்த்திடு மோதையுங் கண்டையின் கலிப்பும் இயங்க ளார்த்திடு மோதையும் மிக்கன</p>	<p>vayanga laarththidu dhaanava rodhaiyum maandher ayanga laarththidu modhaiyum annavai anindhaaik</p>



வெங்கும்.	kayanga laarththidu modhaiyun kandaiyin kalippum iyanga laarththidu modhaiyum mikkana vengum.
அரியெ னுந்திறல் அவுணர்கள் அங்கையி லேந்தும் உரிய வெம்படை முழுவதும் ஒன்றொடொன் றுரிஞ்ச எரிபி றந்தன செறிந்தன எம்பிரான் முனிந்த புரமெ னும்படி யாகிய வரைகளும் புவியும்.	ariye nundhiral avunargal angaiyi lendhum uriya vembadai muzuvadhun ondrodon drurijja eribi randhana serindhana embiraan munindha purame numbadi yaagiya varaigalum buvium.
நிரந்த தானவர் எழுந்திடப் பூழிகள் நிலமேற் பரந்து வானகம் புகுதலும் அனையது பாரா விரிந்து போவதை நீங்கியே அவைதனை எய்தக் கரந்து வைகின்ன ஆழியந் தேருடைக் கதிரோன்.	nirandha dhaanavari yezundhidap poozigan nilamer parandhu vaanagam pugudhalum anaiyadhu paaraa virindhu povadhai neengiye avaidhanai eidhak karandhu vaiginan aaziyan therudaik kadhiron.
பூந டுங்கின பணிக்குலம் நடுங்கின புரைதீர் வான டுங்கின மாதிரம் நடுங்கின வரைகள் தாந டுங்கின புணரிகள் நடுங்கின தறுகட் டந டுங்கின நிருதர்கோன் பெரும்படை செல்ல.	poona dungina panikkumam nadungina puraitheer vaana dungina maadhiram nadungina varaigal thaana dungina punarigal nadungina tharukat teena dungina nirudharkon perumpadai sella.
இனைய தன்மையிற் சேனைகள் தம்மொடும் இறைவன் தனதன் மாநகர் வளைந்தனன் அன்னதோர் தன்மை வினவி யோடியே தூதுவர் இயக்கர்கோன் மேவுங் கனக மாமணிக் கோநகர் சென்றனர் கடிதின்.	inaiya thanmaiyr senaigal thammodum iravaan thanathan maanagar valaindhanan annadhor thanmai vinavi yodiye thoodhuvar iyakkarkon mevun kanaga maamanik konagar sendranar kadidhin.
வேறு	veru
சென்றிடும் ஒற்றர் தங்கோன் சேவடிக் கமலந் தாழ்ந்து வன்றிறற் சூர பன்மன் மாநகர் வளைந்து கொண்டான் இன்றினி யழியும் போலும் ஈண்டுநீ யிருத்தல் சால நன்றல அனிகத் தோடு நடத்தியால் அமருக் கென்றார்.	sendridumotrar thangon sevadik kamalan thaazndhu vandrirar soora panman maanagar valaindhu kondaan indrini yaziyumn polum eendunee yiruththal saala nandralla anigath thodu nadaththiyaal amaruk kendraar.

<p>தூதுவர் உரைத்தல் துன்புகூர் துளக்க மெய்தி கூதமில் அவுணர் யாம் வெலற் கரிது முக்கண் ஆதிதன் வரங்கொண் டுள்ளார் அவர்ப்புகழ்ந் தாசி செய்வான் போதுதல் கடனே யென்னாப் பொருக்கென எழுந்து போனான்.</p>	<p>thoodhuvar uraiththal thunbukoor thulakka meidhi koodhamil avunar yaam velar karidhu mukkan aadhidhan varankon dullaar avarppugazn dhaasi seivaan podhudhal kadane yennaap porukkena yezundhu ponaan.</p>
<p>போயினன் அளகை அண்ணல் புட்பக மீது சென்று தூயதோர் இயக்க ரோடுஞ் சூரனைத் தொழுது போற்றி ஏயின ஆசி கூறி யான்ருமக் கடிய நென்ன நீயினி திருத்தி யென்றே விடுத்தனன் நிருதர் போற்றி.</p>	<p>poyinan alagai annal putpaga meedhu sendru thooyadhor iyakka roduj sooranaith thozudhu potri yeyina aasi koori yaannumak kadiya nenna neeyini thuiruththi yendre viduththanan nirudhar potri.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>அன்னது கண்டுழி அவுணர் மாப்படை மின்னவிர் முகிலினம் வெரவ ஆர்த்தன துன்னுறும் இனையவ ரோடுஞ் சூரனும் மன்னவன் அவ்வழி மகிழ்ச்சி எய்தினான்.</p>	<p>annadhu kanduzu avunar maappadai minnavir mugilinam verava aarththana thunnurum inaiyava roduj sooranum mannavan avvazi magizchchi yeidhinaan.</p>
<p>அதுபொழு தவுணர்கள் அளவை யூடுபோய் நிதிகளும் மணிகளும் நீடு மானமுஞ் சிதைவறு படைகளுந் தேரும் மாக்களுங் கதிகெழு களிறுடன் கவர்ந்து மேவினார். 35</p>	<p>adhupozu dhavunargal alavai yoodupoi nidhigalum manigalum needu maanamuj sidhaivaru padaigalun therum maakkalun kadhigezu kalirudan kavarnidhu mevinaar. 35</p>
<p>மைம்மலி தானவர் வலிந்து வவ்வலாற் பொய்ம்மையில் பெருவளம் யாவும் போக்கிய செம்மையில் அந்நகர் திருவும் நீங்கிய கைம்மைதன் வடிவெனுங் காட்சித் தாயதே.</p>	<p>maimmali dhaanavar valindhu vavvalaar poimmaiyl peruvalam yaavum pokkiya semmaiyl annagar thiruvum neengiya maikmaidhan vadivenung kaatchith thaayadhe.</p>
<p>ஆறலை கள்வரின் அவுணர் யாவருஞ் சூறைகொண் டந்நகர் தொலைத்து போதலும் ஊறுகொள் நிதிபதி உள்ளம் நாணியே வீறகல் அளகையின் மீண்டும் ஏகினான்.</p>	<p>aaralai galvarin avunar yaavaruj sooraiyon dannagar tholaththu podhalum oorukol nidhibadhi ullam naaniye viragal alagaiyin meendum yeginaan.</p>
<p>ஆண்டுறு தனதனை அடித்தொண் டாற்றுவான் மாண்டனன் இவனென மனத்தி லுன்னியே ஈண்டிய தானையொ டிமைப்பிற் பாகரைத் தூண்டுதிர் தேரெனச் சூரன் போயினான்.</p>	<p>aanduru thanadhanai adiththon daatrivaan maandanan ivanena manaththi lunniye eendiya dhaanaiyo dimaippir paagaraith thoonduthir therenach sooran poyinaan.</p>

<p>அளகையை நீங்கியே ஆசைக் கீறதாய் உளநகர் எய்தினன் ஒளரு நீலமார் களனுரு வெய்திய கடவுள் வைகிய வளநகர் ஈதென மன்னன் உன்னினான்.</p>	<p>alagaiyai neengiye aasaik keeradhaai ulanagar eidhinaan olaru neelamaar kalanuru veidhiya kadavul vaigiya valanagar eedhena mannan unninaan.</p>
<p>அந்தமா நகரைவிட் டவுணர் கோமகன் முந்துதன் படையொடு முனிந்து கீழ்த்திசை இந்திரன் நகர்புக இதனை நாடியே வெந்துயர் அமரர்கோன் விண்ணிற் போயினான்.</p>	<p>andhamaa nagaraivit tavunar komagan mundhudhan padaiyodu munindhu keezththisai indhiran nagarpuga idhanai naadiye vendhuyar amararkon vinnir poiinaan.</p>
<p>போயதை நாடிஅப் புரத்தை முற்றவுங் காயெரி கைக்கொளக் கடிதின் நல்கியே ஆயிடை அனிகமோ டகன்று வெய்யசெந் தியுறு நகரிடைச் சேறல் மேயினான்.</p>	<p>poyadhai naadiap puraththai mutravung kaayeri kaikkolak kadidhin nalgiye aayidai anigamo dagandru veiyasen theyyuru nagaridaich seral meyinaan.</p>
<p>சேறலும் நாடியத் தீயின் பேரினான் ஈறகல் வெஞ்சினம் எய்தி ஆயிர நூறெனுங் கோடியர் நொய்திற் சூழ்தர மாறிகல் புரிந்திட வந்து நேர்ந்தனன்.</p>	<p>seralum naadiyath theyyin perinaan eeragal venjinam eidhi aayira noorenung kodiyar noidhir soozthara maarigal purindhida vandhu nerndhanan.</p>
<p>நேர்தலும் அங்கிதன் நீடு தானையுஞ் சார்தரும் அவுணர்தம் படையுந் தாமுறாப் போர்தலை மயக்குறப் பொருத எல்லையிற் சூர்தரு கனல்படை தொலைந்து போயதே.</p>	<p>nerdhalum angidhan needu thaaniyuj chaartharum avunartham padaiyun thaamuraap porthalai mayakkurap porudha ellaiyir soortharu kanalpadai tholaindhu poyadhe.</p>
<p>தன்படை உடைதலுந் தழலின் பண்ணவன் துன்படை மனத்தனாய்த் தொல்லை ஊழிநா ளின்படை உலகெலாம் ஈறு செய்திடு வன்படை பேருரு வல்லை தாங்கினான்.</p>	<p>thanpadai udaitalun thazalin pannavan thunpadai manaththanaaith thollai oozinaa linpadai ulagelaam eeru seidhidu vanpadai peruru vallai thaanginaan.</p>
<p>சிறந்திடும் அவுணர்கோன் சேனை மாக்கடல் வறந்திட இப்பகல் மாய்ப்பன் யானெனா நிறைந்திடும் அவுணமா நீத்தம் எங்கணுஞ் செறிந்தனன் வளைந்தனன் சிதைத்தல் மேயினான்.</p>	<p>sirandhidum avunarkon senai maakkadal varandhida ippagal maaippan yaanenea niraindhidum avunamaa neeththam enganuj serindhanan valaindhanan sidhaitththal meyinaan.</p>
<p>கடல்கெழு சேனையைக் கலந்து பாவகன் சடசட முதிரொலி தழங்கப் புக்குலாய் அடலுறு மெல்லையில் அதுகண் டாழிவாய் விடமென உருத்தனன் வீரன் தாரகன்.</p>	<p>kadalkezu senaiyaik kalandhu paavagan sadasada mudhiroli thazangap pukkulaai adaluru mellaiyil adhukan daazivaai vidamena uruththanan veeran thaaragan.</p>

உருத்திடு தாரகன் ஒருதன் தேரொடு மருத்தினும் விசையுற வந்து தானையை எரித்திடும் அங்கியை எதிர்ந்து செங்கையில் தரித்திடு கார்முகந் தன்னை வாங்கினான்.	uruththidu thaaragan oruthan therodu maruththinum visaiyura vandhu thanaiyai eriththidum angiyai edhirndhu sengaiyil thariththidu kaarmugan dhannai vaanginaan.
வானவர் தமையும்இவ் வன்னி தன்னையும் ஏனையர் தம்மையும் முடிப்பன் இன்றெனாத் தேனிவர் இதழியந் தேவன் மாப்படை ஆனதை எடுத்தனன் அருச்சித் தேத்தியே.	vaanavar thamaiyumiv vanni thannaiyum yenaiyar thammaiyum mudippan indrenaath thenivar idhaziyar dhevan maappadai aanadhai eduththanar aruchchith theththiye.
எடுத்திடு மெல்லையில் எரிகண் டிங்கிது தொடுத்திடின் உலகெலாந் தொலைக்கும் என்னையும் முடித்திடும் நான்முகன் முதலி னோரையும் படுத்திடும் இன்றெனப் பையுள் எய்தினான்.	eduththidu mellaiyil yerikan dingidhu thoduththidin ulagelaan tholakkum ennaiyum mudiththidum naanmugan mudhali noraiyum paduththidum indrenap paiyul eidhinaan.
சுடுங்கனற் கடவுளுஞ் சுருக்கித் தன்னுரு ஒடுங்கினன் ஆகுலம் உற்றுச் சிந்தையும் நடுங்கினன் தாரகன் முன்னர் நண்ணினான் கடுங்கதி அதனொடுங் கரங்கள் கூப்பியே. 50	sudunganar kadavuluj surukkith thannuru odunginan aagulam utruch sindhaiyum nadunginan thaaragan munnar nanninaan kadungadhi adhanodung karangal kooppiye.50
தோற்றுவித் துலகெலாந் தொலைக்கும் எம்பிரான் மாற்றரும் படைக்கலம் மற்றென் மேவிடப் போற்றினை எடுத்திடிப் புவனத் துள்ளவர் ஆற்றலும் உயிர்களும் அதன்முன் நிற்குமோ.	thotruvith thulagelaan tholaikkum embiraan maatararum padaikkalam matren mevidap potrinai eduththiep buvanath thullavar aatralum uyirgalum adhanmun nirkumo.
கழிதரு சினங்கொளல் கடவுள் மாப்படை விழுமிய தன்னதை விடுத்து ளாயெனின் அழிதரும் உலகெலாம் அதுவும் அன்றியே பழிபெறும் அன்னதோர் படையின் வேந்துமே.	kazitharu sinangolal kadavul maappadai vizumiya thannadhai viduththu laayenin azitharum ulagelaam adhuvum andriye paziperum annadhor padaiyin vendhume.
பொறுத்தியென் பிழையெனப் போற்றி நிற்றலும் கறுத்திடு மிடறுடைக் கடவுள் மாப்படை செறுத்தவன் மீமிசைச் செல்ல விட்டிலன் மறுத்தனன் சினத்தினை மகிழ்ச்சி எய்தினான்.	poruththiyen pazaiyenap potri nitalum karuththidu midarudaik kadavul maappadai seruththavan meemisaich sella vittilan maruththanar sinaththinai magizchchi eidhinaan.
எற்றிடும் எற்றிடும் இவனை வல்லையிற் செற்றிடுஞ் செற்றிடுந் தீயன் சாலவுங் குற்றிடுங் குற்றிடு மென்று கூறியே சுற்றினர் அவுணர்கள் தீயைச் சூழவே.	yetridum yetridum ivanai vallaiyir setriduj setridun theeyan saalavung kutridun kutridu mendru kooriye sutrinar avunargal theeyaich soozave.

<p>தானவர் யாரையும் விலக்கித் தாரகன் நீநம தேவலின் நிற்பி நின்னுயிர் போனதை உதவினம் போதி போதிநின் மாநக ரிடையென வல்லை கூறினான்.</p>	<p>dhaanavar yaarayum vilakkith thaaragan neenama dhevalin nitri ninnuyir ponadhai udhavinam podhi podhinin maanaga ridaiyena vallai koorinaan.</p>
<p>விடுத்தனன் அங்கியை விடுக்கு முன்னரே அடுத்திடு தானவர் அவன்றன் ஊர்புகா மடுத்திடு வளனெலாம் வாரி வாரிமீன் படுத்திடு கொலைஞர்தம் பரிசின் மீண்டனர்.</p>	<p>viduththanan angiyai vidukku munnare aduththidu thaanavar avandran oorpugaa maduththidu valanelaam vaari vaarimeen paduththidu kolaijartham parisin meendanar.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>மீண்டனர் அவுணர் அங்கி வெள்கியே தன்னூர் புக்கான் ஆண்டவண் அகன்று போனான் தாரகன் அவ்வா றெல்லாங் காண்டலுஞ் சூர னென்போன் கலினமான் தேரைப் பாக தூண்டுதி நடுவன் மேவுந் தொல்லைமா நகரத் தென்றான்.</p>	<p>meendanar avunar angi velagiye thannoor pukkaan aandavan agandru ponaan thaaragan avvaa rellaang kaandaluj soora nenbon kalinamaan theraip paaga thoondudhi naduvan mevun thollaimaa nagarath thendraan.</p>
<p>கடவுதி தேரை என்னக் கைதொழு தைய நொய்தின் அடுதொழில் அவன்பால் உய்ப்பன் அன்னது காண்டி யென்னாப் படர்தரும் வலவ ரோடும் பலிங்கன்என் றுரைக்கு மேலோன் சுடர்மலி கதிரும் நாணத் தண்ணெனத் தூண்டி ஆர்த்தான்.</p>	<p>kadavudhi therai ennak kaithozu dhaiya noidhin aduthozil avanpaal uippan annadhu kaandiyennaap padartharum valava rodum palingan en druraikku melon sudarmali kadhirim naanath thannenath thoondi aarthhaan.</p>
<p>ஆர்த்தன படருஞ் சேனை அதிர்ந்தன முரசு மெங்கும் போர்த்தன கரிதேர் வாசி புகுந்தன பூழி வேலை தூர்த்தன துவசம் விண்ணைத் தொடர்ந்தன தூசி யென்னுந் தார்த்தொகை முன்ன மேகித் தண்டனூர் உடைந்த வன்றே.</p>	<p>aarththana padaruj senai adhirndhana murasa mengum porththana karidher vaasi pugundhana poozi valai thoorththana thuvasam vinnai thodarndhana thoosi yennun tharththogai munna megith thandanoor udaindha vandre.</p>

<p>அடைதலும் நடுவன் தன்பால் ஆங்கொர்தூ தெய்தி நந்தங் கடிநகர் கலந்த அந்தக் காசிப முனிவன் மைந்தர் கொடியவெஞ் சேனை யென்னக் கூற்றெனுங் கடவுள் கேளா இடியுறும் அரவம் என்ன ஏங்கினன் இரங்கு கின்றான்.</p>	<p>adaithalum naduvan thanpaal aangorthoo dheidhi nandhang kadinagar kalandha andhak kaasiba munivan maindhar kodiyavej senai yennak kootrenung kadavul kelaa idiyurum aravan enna yenginan irangu gindraan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>முன்னுறு தனதனும் முளரித் தேவனும் மன்னனை யெதிர்கொளா வழத்திப் போயினார் அன்னது புரிவதே அழகி தாமென உன்னினன் நடுவனும் உணர்வி னும்பரான்.</p>	<p>munuru thanadhanum mularith dhevanum mannanai yedhirkolaa vazuththip poyinaar annadhu purivadhe azagi thaamena unninan naduvanum unarvi numbaraan.</p>
<p>தேற்றமொ டெழுந்துதன் மகிடஞ் சேர்ந்தனன் ஏற்றமில் படைஞரும் ஈண்ட ஏகியே கூற்றுவன் இமைப்பினிற் குறுகிச் சூரனைப் போற்றினன் தொழுதனன் புகலும் ஆசியான்.</p>	<p>thetramo dezundhuthan magidaj serndhanan yetramil padaignarum eenda yegiye kootruvan imappinir kurugich sooranaip potrinan thozudhanan pugalum aasiyaan.</p>
<p>திருத்தகு மறலிதன் செய்கை நோக்கியே அருத்தியின் மகிழ்வுறும் அவுணன் நம்பணி பரித்தனை யீண்டுநின் பரிசு னத்தொடும் இருத்தியென் றனையனை ஏவிப் போயினான்.</p>	<p>thiruththagu maralidhan seigai nokkiye aruththiyin magizvurum avunan nampani pariththanai yeendunin parisa naththodum iruththiyen dranaiyanai yevip poiinaan.</p>
<p>இறுதியை இயற்றுவான் இருக்கை யென்பதோர் மறிகடல் அதனிடை வளங்கொள் வாரியைத் திறலுறும் அவுணர்தஞ் சேனை சென்றரோ முறைமுறை கவர்ந்தன முகிலின் தன்மைபோல்.</p>	<p>irudhiyai iyatruvaan irukkai yenbadhor marikadal adhanidai valangol vaariyaith thiralurum avunarthaj senai sendraro muraimurai kavarnhdhana mugilin thanmaipol.</p>
<p>கூற்றுவன் பெருவலி குறைந்த வண்ணமும் போற்றினன் போயதும் புந்தி உன்னியே ஆற்றவும் மகிழ்வுறீஇ அனிக மோடுதென் மேற்றிசை நிருதிமேல் விரைவின் ஏகினான்.</p>	<p>kootruvan peruvali kuraindha vannamum potrinan poyadhun pundhi unniye aatravum magizvureeie aniga moduthen metrisai nirudhimel viraivin yeginaan.</p>
<p>நிருதியும் இ*தெலாம் நேடி யாமிவர்ப் பொருவதும் அரியதாற் போரி யற்றினும் வருதிறல் இல்லையால் வசைய தேயெனாக் கருதினன் அவரொடு கலத்தற் குன்னினான்.</p>	<p>nirudhiyum igudhelaam nedi yaamivarp poruvadhum ariyadhaar pori yatrinum varudhiral illaiyaal vasaiya dheyenaak karudhinan avarodu kalaththar kunninaan.</p>

<p>உன்னினன் தானையோ டொருங்கு மேவியே மன்னவன் எதிர்புகா வழுத்தி மற்றவன் தன்னடி வணங்கியுன் தமரி யானெனாப் பன்னினன் தாரகன் பாங்கர் ஏகினான்.</p>	<p>unninan dhaanaiyo dorungu meviya mannavan edhirpugaa vazuththi matravan thannadi vanangiyun thamari yaanenaap panninan thaaragan paangar yeginaan.</p>
<p>அருகுற வருதலும் அவுணர் கோமகன் நிருதியின் நகரினை நீங்கி யேகலும் வருணனும் மருத்துவும் வாரி தன்னினும் இருவ்செறி உலகினும் இமைப்பிற் போயினார்.</p>	<p>arukura varudhalum avunar komagan nirudhiyin nagarinai neengi yegalum varunanum maruththuvum vaari thanninum iruvseri ulaginum imaippir poienaar.</p>
<p>போதலும் அவரவர் புரத்தைச் சூறைகொண் டேதம தியற்றுவித் தெழுவ கைத்தெனும் பாதல வுலகினிற் படர்ந்து தானவ ராதியர் போற்றிட அருள்செய் தேகினான்.</p>	<p>podhalum avaravar puraththaich sooraikon dedhama thiyatruvith thezuva gaitthenum paadhala vulaginin padarndhu dhaanava raadhiyar potrida arulsei dheginnaan.</p>
<p>உற்றனன் நாகர்கோன் உலகில் அன்னவன் செற்றமொ டேசெருச் செய்யத் தானையால் வெற்றிகொண் டேயவன் வியந்து போற்றிட மற்றவன் இருக்கையோர் வைகல் வைகினான்.</p>	<p>utranan naagarkon ulagil annavan setramo deseruch seiyath thaanaiaal vetrikon deyavan viyandhu potrida matravan irukkaiyor vaigal vaiginaan.</p>
<p>அத்தலை உரகர்கோன் அமரர் தந்திட வைத்திடும் அமுதினை வலிதின் வாங்கியே மெய்த்தகு தம்பிய ரோடு மேன்மையால் துய்த்தனன் அகன்றனன் சூர பன்மனே.</p>	<p>aththalai uragarkon amaran thandhida vaiththidum amudhinai validhin vaangiye meiththagu thambiya rodu menmaiyaal thuiththanan agandranan soora panmane.</p>
<p>ஏனைய பிலந்தொறும் ஏகி அவ்வயின் மேனதோர் விருந்தினை வியப்பின் நாடியே மானவர் படையொடும் வல்லை மீண்டனன் போனதோர் நிலைதொறும் புகழை நாட்டினான்.</p>	<p>yenaiya piraldhorum yegi avvayin menadhor viruththinai viyappin naadiye maanavar padaiyodum vallai meendanan ponadhor nilaidhorum pugazai naattinaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>பூவுல கிடையே போந்து புணரியொன் றகன்று மற்றைத் தீவினை யொருவிச் சூரன் சேனைமா நீத்தஞ் சூழ் மாவொடு புவனி போற்ற வரியரா அணையின் நேமிக் காவலன் துயில்கூர் பாலின் கடலிடைக் கடிது புக்கான்</p>	<p>poovula gidaiye pondhu punariyon dragandru matraith theevinai yoruvich sooran senaimaa theeththaj sooza maavodu buvani potra variyaraa anaiyin nemik kaavalan thuyilkoor paalin kadalidaik kadidhu pukkaan.</p>

<p>புக்கதோர் வேலை யன்னான் போர்ப்படை அவுணர் யாரும் மைக்கடன் மேனி மாயோன் மன்னினன் ஈண்டை யென்னா அக்கடல் அதனைத் தொன்னாள் அமரர்கள் கடைந்த தேபோல் மிக்கதோர் ஆர்ப்பி னோடும் விரைவுடன் கலக்க லுற்றார்.</p>	<p>pukkadhori valai yannaan porppadai avunar yaarum maikkadan meni maayon mannan eendaiyennaa akkadal adhanaith thonnaal amarargal kadayndha dhepol mikkadhori aarppi nodum viravudan kalakka lutraar.</p>
<p>ஆர்த்திடு முழக்கங் கேளா அம்புயத் திருவும் பாரும் வேர்த்துடல் பதைப்ப அஞ்சி வெருக்கொடு கரிய மேனித் தீர்த்தன தகலத் தூடு சேர்ந்தனர் தழுவ அன்னோன் பார்த்தனன் அஞ்சல் என்று பகர்ந்தனன் துயிலை நீங்கி.</p>	<p>aarththidu muzakkang kelaa ambuyath thiruvum paarum verththudal padhaippa anji verukkodu kariya menith theerthhana thagalath thoodu serndhanar thazuva annon paarththanan ajjal endru pagandhanan thuyilai neengi.</p>
<p>இம்மெனப் பணியின் மீதும் எழுந்தனன் இறுதி செய்யும் வெம்மைகொள் கடவுட் டியும் வெருவர உருத்துச் சீறி நம்மையும் பொரவுந் தீயோர் நண்ணினர் போலும் அன்னார் தம்வலி காண்டும் என்னாத் தடக்கைகள் புடைத்து நக்கான்.</p>	<p>immenap paniyin meedhum yezundhanan irudhi seiyum vemmakol kadavut teeyum veruvara uriththuch seeri nammayum poravun theyor nanninar polum annaar thamvali kaandum ennaath thadakkaigal pudaitthi nakaan.</p>
<p>சிந்தையில் உன்னும் முன்னந் திறல்மிகும் உவணர்கோமான் வந்தனன் அவன்பொற் றோள்மேல் மடங்கலே றென்னப் புக்குச் சந்திரன் அனைய சங்கஞ் சக்கரங் கதைவாள் சாபம் ஐந்தெனும் படையும் ஏந்தி அவுணர்தம் படைமுற் சென்றான்.</p>	<p>sindhayil unnum munnan thiralmigum uvanarkomaan vandhanan avanpor trolmel madangale rennap pukkuch chandhiran anaiya sangaj sakkarang kadhaivaal saabam aindhenum padaiyum yendhi avunaratham padaimur sendraan.</p>



<p>கோட்டினன் சார்ங்க மென்னுங் குனிசிலை யினைநான் ஓதை காட்டினன் அவுணர் உள்ளங் கலக்கினன் கொண்ட செற்றம் வீட்டினன் தானை யாவும் விலக்கினன் பகழி மேன்மேற் பூட்டினன் சோனைக் கொண்மு வாமெனப் பொழித லுற்றான்.</p>	<p>kottinan saarnga mennug gunisilai yinainaan odhai kaattinan avunar ullang kalakkinan konda setram veettinan thaanaai yaavum vilakkinan pagazi menmer poottinan sonaik konmoo vaamenap pozidha lutraan.</p>
<p>பொழிந்திடு கின்ற காலைப் போர்கெழும் அவுணர் தானை அழிந்தன தேரும் மாவும் ஆடலங் கரிகள் தாமும் ஒழிந்தன விறலும் போரின் ஊக்கமும் படையு மெல்லாங் கழிந்தன சூறை யுற்ற காரெனல் ஆய வன்றே.</p>	<p>pozindhidu gindra kaalaip porkezum avunar thaanaai azindhana therum maavum aadalan garigal thaamum ozindhana viralum porin ookkamum padaiyu mellaang kazindhana soorai yutra kaarenal aaya vandre.</p>
<p>சூழ்ந்திடும் அவுணர் சென்னி துணிந்தன தோளுந் தானும் வீழ்ந்தன கரங்கள் சிந்தி விரவின குருதி நீத்தம் ஆழ்ந்திடு புணரி யெல்லாம் ஆயின அவனி தானுந் தாழ்ந்தன பிணத்தின் குன்றந் தகைந்தன தபனன் தேரை. 80</p>	<p>soozndhidum avunar senni thunindhana tholon thaalum veezndhana karangal sindhi viravina kurudhi neeththam aazndhidu punari yellaam aayina avani thaanun thaazndhana pinaththin kundran thagaindhana thabanan therai. 80</p>
<p>ஒடிந்தன இரதம் ஆழி உருண்டன கவனப் பாய்மா மடிந்தன களிறு நொந்து மாண்டன வயவர் பல்லோர் முடிந்தனர் குருதி நீத்தம் மூடின அதனுள் மூழ்கிப் படிந்தன அலகை ஈட்டம் பாரிடம் பரந்த வன்றே.</p>	<p>odindhana iradham aazi urundana gavanap paaimaa madindhana kaliru nondhu maandana vayavar pallor mudindhanar kurudhi neeththam moodina adhanul moozgip padindhana alagai eettam paaridam parandha vandre.</p>

<p>சுடர்கெழு நேமி அண்ணல் துயிலுறு பாலின் வேலை இடையொரு சிறிது மின்றி எங்கணும் எருவையாகி அடைவது கடவு ளாடும் ஆரழல் அதனை உண்ணக் கடையுகம் விரவு கின்ற காட்சியைப் போன்ற தம்மா.</p>	<p>sudarkezu nemi annal thuyiluru paalin velai idaiyuru siridhu mindri enganum eruvai yaagi adaivadhu kadavu laadum aarazal adhanai unnak kadaiyugam viravu gindra kaatchiyaip pondra dhammaa.</p>
<p>விண்ணுலாம் படிவ மாயோன் மேதகும் உவணத் தோடு மண்ணுலாம் கடலா மென்ன அவுணரை வளைந்து சுற்றி எண்ணிலா உருவங் காட்டி யாவரும் போகா வண்ணம் அண்ணல்வாப் பகழி சிந்தி அமர்செய்தான் அமரர் ஆர்ப்பு.</p>	<p>vinnulaam padiva maayon medhagum uvanath thodu mannulaam kadalaa menna avunarai valandhu sutru ennilaa uruvang kaatti yaavarum pogaa vannam annalvaam pagazi sindhi amarseidhaan amarar aarppu.</p>
<p>அடுசமர் புரியும் எல்லை ஆங்கவை உருத்து நோக்கி உடைவதோர் அனிகந் தன்னை யொன்றுநீர் அஞ்ச லென்னா வடவரை யனைய ஆற்றல் மாபெருந் தனுவொன் றேந்தி இடியுறழ் கலிமான் தேர்மேல் தாரகன் இமைப்பின் வந்தான்.</p>	<p>adusamar puriyum ellai aangavai uruththu nokki udaivadhur anigan thannai yondroneer anjcha lennaa vadavarai yanaiya aatral maaperun thanuvon drendhi idiyuraz kalimaan tharmel thaaragan imappin vandhaan.</p>
<p>வானில மளவு செய்த மலர்ப்பதத் தண்ணல் முன்னந் தானெதிர் புகுந்து வெய்யோன் தன்பெருந் தனுவை வாங்கி மேனகு சரங்கள் கண்ணன் மிசையுற வேலை மீதில் சோனைவின் பொழிவ தென்னத் துண்ணெனத் தூவி ஆர்த்தான்.</p>	<p>vaanila malavu seidha malarppadhath thannal munmandh thaanedhir pugundhu veiyon thanperun thanuvai vaangi menagu sarangal kannan misaiyura velai meedhil sonaivin poziva thannath thunnenath thoovi aarthhaan.</p>

<p>ஆர்த்திடும் அளவை தன்னில் அச்சுதன் அயில்வே லென்னக் கூர்த்திடும் உலப்பில் வாளி கொடியதா ரகன்றன் மேனி தூர்த்தனன் தேரும் பாகுந் தொலைத்தலுஞ் சோர்வி லாதான் பேர்த்தொரு தடந்தேர் உற்றுப் பெருஞ்சிலை வாங்கி னானால்.</p>	<p>aarththidum alavai thannil achchudhan ayilve lennak koorththidum ulappil vaali kodiyaadhaa ragandran meni thoorththanan therum paagun tholaitththaluj sorvi laadhaan perththoru thadandher utrup perujchilai vaangi naanaal.</p>
<p>உற்றிடும் அவுணன் மால்மேல் ஓராயிரம் பகழி ஓச்சி அற்றமில் கருடன் மீதும் ஆயிரம் விசிக முய்ப்ப மற்றவை அவன்பால் தீய மாசுணம் பலவுந் தங்கள் பற்றலன் தன்னை வவ்வும் பரிசெனச் செறிந்த வன்றே.</p>	<p>utridum avunan maalmel oraayiram pagazi ochchi artramil garudan meedhum aayiram visiga muippa matravai avanpaal theeya maasunam palavun thangal patralan thannai vavvum parisenach serindha vandre.</p>
<p>ஆயிடை உவணர் கோமான் அலக்கணுற் றதனை நோக்கி மாயவன் உலப்பி லாத வடிவினை யெய்தி அந்தத் தீயவற் சூழ்ந்து வெம்போர் செய்துழி அவனுந் தங்கள் தாயருள் மனுவை உன்னித் தானுமந் நிலைய னானான்.</p>	<p>aayidai vuvanar komaan alakkanur tradhanai nokki maayavan ulappi laadha vadivinai yeidhi andhath theyavar soozndhu vembor seidhuzi avanun thangl thaayarul manuvai unnith thaanuman nilaiya naanaan.</p>
<p>தாரக வசுரன் தானுந் தணப்பில்பல் லுருவங் கொள்ளா ஈரிரு வைகல் காறும் இந்திரை கேள்வ னோடு பேரமர் புரிந்த வெல்லைப் பிதாமகன் இதனை நோக்கி யாரிவன் எதிர்நிற் பாரென் றதிசய நீர னானான்.</p>	<p>thaaraga vasuran thaanun thanappilpal luruvan kollaa eeriru vaigal kaarum indhirai kelva nodu peramar purindha vellaip pidhaa magan idhanai nokki yaarivan yedhirmir paaren dradhisaya neera naanaan.</p>

<p>எல்லையங் கதனின் மாயோன் ஏறுழ்வலி அவுணன் ஏறுஞ் சில்லியந் தேரும் மாவுந் திறன்மிகு வலவன் தானும் வில்லொடு துணிந்துவீழ விசிகமோர் கோடி உய்த்தான் ஒல்லையின் அதனை நாடி உம்பர்கோன் உவகை பூத்தான்.</p>	<p>ellaiyan gadhanin maayor eruzvali avunan yeruj silliyam therum maavun thiranmigu valavan thaanum villodu thunindhuvēza visigamor kodi uiththaan ollaiyin adhanainaadi umbarkon uvagai pooththaan.</p>
<p>திண்டிறற் பரியுந் சிலையொடு வலவன் தானுந் துண்டம தடைத லோடுஞ் சூரனுக் கிளைய தோன்றல் தண்டமொன் றெடுத்துக் கீழ்போய்த் தலைபனித் தமரர் அஞ்ச அண்டமுங் குலுங்க ஆர்த்தங் கரிதனை யெதிர்ந்து சென்றான்.</p>	<p>thindirar pariyun silaiyodu valavan thaanun thundama thadaidha loduj sooranuk kilaiya thondral thandamon dreduththuk keezpoith thalaipanith thamarar anja andamung kulunga aarththang karidhanai yedhirndhu sendraan.</p>
<p>எதிர்வரும் அவுணன் தன்மேல் எண்ணிலாப் பகழி மாரி விதியினை அளித்த மாயன் வீசலும் அவற்றை யெல்லாங் கதைகொடு விலக்கிச் சிந்திக் கனன்றுமுற் கடிதிற் செல்ல அதுதனை நோக்கி மாலும் ஆழியம் படையை உய்த்தான்.</p>	<p>yedhirvarum avunan thanmel ennilaap pagazi maari vidhiyinai aliththa maayan veesalum avatrai yellaang kadhaikodu vilakkich sindhik kanandrumur kadidhir sella adhuthanai nokki maalum aaziyam padaiyai uiththaan.</p>
<p>ஓரிமை யொடுங்கு முன்னர் உலகெலாந் தொலைக்குந் தன்மைப் போரயில் நேமி தானும் புராரிதன் வரத்தாற் சென்று தாரக வசுரன் கண்டந் தன்னைவந் தணுகிச் செம்பொன் ஆரம தாயிற் றம்மா தவத்தினும் ஆக்க முண்டோ.</p>	<p>oorimai yodungu munnar ulagelaan tholaikkun thanmaip porayil nemi thaanum puraarithan varaththaar sendru thaaraga vasuran kandan thannaivan thanugich sembon aarama dhaayir trammaa thavaththinum aakka mundo.</p>

<p>பணியுறு கடவுள் நேமிப் படையுமாங் கவுணன் கண்டத் தணியதா யிருத்த லோடும் அரனருள் வரத்தை யுன்னித் தணிவிலற் புத்தத் தனாகித் தாரகன் வலிய னென்னா மணிகிளர் மேனி மாயோன் மற்றிது புகலல் உற்றான்.</p>	<p>pankiyuru kadavul nemip padaiyumaan gavunan kandath thaniyadhaa yiruththa lodum aranarul varaththai yunnith thanivilar pudhaththa naagith thaaragan valiya nennaa manikilar meni maayon matridhu pugalal utraan.</p>
<p>அயனொடு ததீசி யென்னும் அருந்தவத் தோனும் வெம்போர் முயலுறும் அவுணர் யாரும் மொழிந்திடின் உனக்கொப் பல்லார் செயலுரை யின்றி உண்டாற் சிறுவிதி மகத்தைச் செற்ற வயமிகு கழற்கால் வீரன் மற்றுனக் கிணையா மென்றான்.</p>	<p>ayanodu thadheesi yennum aruththavath thonum vembor muyalurum avunar jaarum mozindhidin unakkop pallaar seyalurai yindri undaar siruvidhi magaththaich setra vayamigu kazarkaal veeran matrunak kinaiyaa mendraan.</p>
<p>வன்றிறற் கடவு ளாழி மணிப்பணி யாயிற் றென்றால் வென்றியும் உனதே யன்றோ வேறினிப் போரும் உண்டோ உன்றிறம் இதுவே என்னின் உனக்குமுன் னவராய் அங்கண் நின்றவர் பெருமை தன்னை யாவர்கொல் நிகழ்த்தற் பாலார்.</p>	<p>vandrirar kadavu laazi manippani yaayir trendraal vendriyum vunadho yandro verinip porum undo undriram idhuve ennin unakkumun navaraai angan nindravar perumai thannai yaavarkol nigazaththar paalaar.</p>
<p>சங்கரன் மகிழும் ஆற்றல் தழல்மகம் பன்னாள் ஆற்றி உங்களின் வலிபெற் றுள்ளார் அவுணரில் ஒருவர் இல்லை இங்குமை வெல்வார் யாரே எமக்குநீர் தமரே யென்னா மங்கல மரபின் ஆசி வரம்பில புகன்று போனான்.</p>	<p>sankaran magizum aatral thazalmagam pannaal aatri ungalin valiper trullaar avunaril oruvar illai ingumai velvaar yaare emakkuneer thamare yennaa mangala marabin aasi varambila pugandru ponaan.</p>

<p>பார்த்தனர் அனைய தெல்லாம் பாயிருள் கான்ற மேனி நீர்த்திரை அனைய செங்கை நிருதராம் புணரி யாயோர் ஆர்த்தனர் அமரர் யாரும் அகன்றனர் அஞ்சி அங்கம் வேர்த்தனர் விளிவோ ரென்ன மெலிந்தனர் விழுமத் துள்ளார்.</p>	<p>paarththanar anaiya dhellaam paayirul kaandra meni neerththirai ananya sengai nirudharaam punari yaayor aarththanar amaras yaarum agandranar anji angam verththanar vilivo renna melindhanar vizumath thullaar.</p>
<p>மாதவன் அகன்ற காலை மற்றுமோர் வையத் தேறித் தாதவிழ் தொடையல் வாகைத் தாரகன் தம்முன் நேராய்ப் போதலும் அவனு மீண்டு புகுந்தவா றுணர்ந்து புல்லி ஆதர மகிழ்ச்சி எய்தி அனிகமோ டகன்றான் அப்பால்.</p>	<p>maadhavan agandra kaalai matrumor vaiyath therith thaadhaviz thodaiyal vaagaith thaaragan thammun neraaip podhalum avanu meendu pugundhavaa runarndhu pulli aadhara magizchchi eidhi anigamo dagandraan appaal.</p>
<p>ஆழியங் கிரியின் காறும் அகலிட வரைப்பு முற்றச் சூழற நாடிப் போந்து தொல்லிரு விசும்பின் ஏகித் தாமூறு நிலையிற் செல்லுந் தபனனே முதலோர் யாரும் வாழியென் றாசி கூற வானுயர் துறக்கம் புக்கான். 100</p>	<p>aaziyang giriyin kaarum agalida varaippu mutrach soozura naadip pondhu tholliru visumbin yegith thaazuru nilaiyir sellun thabanane mudhalor yaarum vaaziyen draasi kooru vaanuyar thurakkam pukkaan. 100</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>இந்தவா றவுணர்கோன் துறக்கத் தேகலும் முந்திய ஒற்றரில் சிலவ ரோடியே வந்தனன் சூரனாம் வலியன் தானெனா அந்தர நாயகன் அறியக் கூறவே.</p>	<p>indhavaa ravunarkon thurakkath thegalum mundhiya otraril silava rodiye vandhanan sooranaam valiyan thaanenea andhara naayagan ariyak koorave.</p>
<p>அஞ்சினன் உயிர்த்தனன் அலந்து தேம்பினன் துஞ்சின னேயென உணர்வு சோர்ந்துளான் எஞ்சலில் வன்மைய திகந்து தன்னுடை நெஞ்சினில் இனையன நினைத்தல் மேயினான்.</p>	<p>anjinan uyirththanan alandhu thembinan thunjina neyena unarvu sorndhulaan enjalil vanmaiya thigandhu thannudai nenjinil inaiyana ninaththal meyinaan.</p>
<p>அவ்வயிற் போந்திடும் அவுணர் தன்னெதிர் செவ்விதிற் சென்றியான் செருவில் நேர்வனேல் இவ்வயிர்க் கிறுதியாம் இருப்ப னேல்இடர்ப் பவ்வமுற் றிறந்திடப் பழியில் மூழ்குவேன்.</p>	<p>avvayir pondhidum avunar thannedhir sividhir sendriyaan seruvil nervanel ivvuyirk kirudhiyaam iruppa nelidarp pavvamur trirandhhhidap paziyil moozguven.</p>

<p>புன்செய லாய்இவட் புகுந் திடுஞ்செயல் என்செய லால்வரும் இயற்கை யல்லது பின்செயல் ஒன்றிலை பிறர்செய் கின்றதுந் தன்செயல் என்பரால் சார்பின் மேலையோர்.</p>	<p>punseya laaiivat pugun dhidujseyal enseya laalvarum iyarkai yalladhu pinseyaaal ondriilai pirrarssseiii giiindradhun thanseyal enbaraal saarbin melaiyor.</p>
<p>திருவுறு கின்றுழி மகிழ்ந்துந் தீர்வுழிப் பருவரல் எய்தியும் பாசந் தன்னிடை அரிதுணர் கேள்வியர் அழுங்கு வார்கொலோ வருவது வரும்அது மறுக்க லாகுமோ.</p>	<p>thiruvuru gindruzi magizndhun theervuzip paruvaryl eidhiyum paasan thannidai aridhunar kelviyar azungu vaarkolo varuvadhu varumadhu marukka laagumo.</p>
<p>ஆதலின் அமர்இழைத் தாவி நீங்கலன் பேதுறு கின்றிலன் பீழை யுற்றுளோர் ஓதரு மகிழ்ச்சியும் உறுவர் ஆங்கது தீதுசெய் அவுணர்தந் திறத்துக் காண்பனால்.</p>	<p>aadhalin amarizaith thaavi neengalan pedhuru gindrilan peezai yutrulor odharu magizchchiyum uruvar aangadhu theedhusei avunarthan thiraththuk kaanbanaal</p>
<p>நானொடும் ஒன்னலர் நகையுங் கொள்ளலன் தூணம துறழ்புயச் சூர பன்மனைக் காணுவன் என்னினுங் கறுவு சிந்தையான் எணுறு தளையிடும் எனையென் றெண்ணினான்.</p>	<p>naanodum onnalar nagaiyuk kollalan thoonamadhurazpuyach soora panmanaik kaanuvan enninuk karuvu sindhaiyaan yenuru thalaiyidum yenaiyen drenninaan.</p>
<p>இம்முறை வாசன் எண்ணி யேயெழீஇக் கொம்மென மனையுடன் குயிலு ருக்கொடே விம்முறு பீழையன் விண்ணிற் போயினான் தெம்முனை அவுணர்கள் தேடிக் காண்கிலார்.</p>	<p>immurai vaasan enniyeyezii ik kommena manaiyudan kuyilu rukkode vimmuru poozaiyan vinnir poiinaan thammunai avunargal thedik kaangilaar.</p>
<p>ஒன்னலர் நாடுவ துணர்ந்து வானவர் மன்னவன் ஆக்கமும் மாயும் போலுமால் என்னினிச் செய்வதென் றிரக்க மெய்தியே பொன்னகர் எங்கணும் பொலிவு மாய்ந்ததே.</p>	<p>onnalar naaduva thunardhu vaanavar mannavan aakkamum maayum polumaal enninich seivadhen drirakka meidhiye ponnagar enganum polivu maaindhadhe.</p>
<p>பிடித்தனர் அமரரை அவுணர் பேதுற அடித்தனாடி குற்றினர் அனையர் தானையால் தடித்திடுந் தோள்களைத் தமது கைகளால் ஓடித்தன ராமென ஒல்லை வீக்கினார்.</p>	<p>pidiththanar amararai avunar pedhura adiththanaar kutrinar anaiyar thaanaiaal thadiththidun tholgalai thamadhu kaigalaal odiththana raamena ollai veekkinaar.</p>
<p>தண்ணளி யாவுமின் றாய தானவர் விண்ணவர் தங்களை விழுமஞ் செய்திடா அண்ணலந் திருவுறும் அரசன் முன்னுறத் துண்ணென உய்த்தலுந் தொழுது போற்றுவார்.</p>	<p>thannali yaavumin draaya thaanavar vinnavar thangalai vizumaj seidhidaa annalan thiruvurum arasan munnurath thunnene uiththalun thozudhu potruvaar.</p>
<p>அவுணரில் உதித்தனை ஆற்று நோன்புறீஇச் சிவனருள் பெற்றனை திசையி னோர்முதல் எவரையும் வென்றனை என்னின் இங்கெமை நவைபடச் செய்வதே நன்று போலுமால்.</p>	<p>avunaril udhiththanai aatru nonpureeich sivanarul petranai dhisiayi normudhal evaraiyum vendranai ennin ingemai navaipadach seivadhe nandru polumaal.</p>

<p>மறலியும் இருக்குமோ மற்றை மாதிரத் திறைவரும் இமையவர் யாரும் உய்வரோ இறுதியின் றாகுமே உலகம் ஈங்கொரு சிறிதுநீ வெஞ்சினஞ் சிந்தை செய்யினே.</p>	<p>maliyum irukkumo matrai maadhirath thiravarum imaiyavar yaarum uivaro irudhiyin draagume ulagam eengoru siridhune vejchinaj sindhai seiyine.</p>
<p>இற்றையிப் பகல்முதல் என்றும் எங்களுக் குற்றதோர் கடவுள்நீ ஓம்பும் வேந்துநீ பற்றுள தமரும்நீ பலரும் யாம்இனி மற்றுள தேவலை மரபிற் செய்துமால்.</p>	<p>irtraiyip pagalmudhal endrum engaluk kutradhor kadavulnee ombum vendhune patrula thamarumnee palarum yaamini matruna thevalai marabir seidhumaal.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>என்றிவை புகன்று போற்றும் இமையவர் தம்மை நோக்கி நன்றுநுஞ் செய்கை யென்னா நகைசெய்து யாப்பு நீக்கி மன்றநம் பணிமேல் கொண்டு வைகுதிர் இனிநீ ரென்னா அன்றவர் தம்மை விட்டான் அழல்மகத் தாவி விட்டான்.</p>	<p>endriva pugandru potrum imaiyavar thammai nokki nandrunuj seigai yennaa nagai seidhu yaappu neekki mandranam panimel konduvaigudhir ininee rennaa andravar thammai vittaaz azalmagath thaavi vittaaz.</p>
<p>வாசவன் வளத்தை யெல்லாம் அவுணர்கள் வவ்விச் செல்லப் பேசரு மகிழ்ச்சி கொண்டு பின்னவர் பாங்கர் ஏகக் காசிபன் அளித்த மேன்மைக் காதலன் அனிகஞ் சூழ ஓசைகொள் மறைகள் ஆர்க்கும் உயர்மக லோகம் புக்கான்.</p>	<p>vaasavan valaththai yellaam avunargal vavvich sellapp pesaru magizhchi kondu pinnavar paangar yegak kaasiban aliththa menmaik kaadhalaan anigaj soola osaikol maraigal aarkkum uyarmaga logam pukkaan.</p>
<p>கற்றுணர் கேள்வி யான்மாக்க கண்டேய னாதி வானோர் உற்றிடும் பதமாந் தொல்பேர் உலகமே முதல மூன்றும் மற்றவர் பரவ நீங்கி மலரயன் பதத்திற் போகத் தெற்றென அதனைத் தேர்ந்து திசைமுகன் துணுக்கமுற்றான்.</p>	<p>katrunar kelvi yaanmaak kandeya naadhi vaanor utridum padhamaan tholper ulagame mudhala moondrum matravar parava neengi malarayan padhaththir pogath thetrena adhanaith therndhu dhisaimugan thunukkamutraan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>



வசையில் நோன்புடை வாலறி வுள்ளோர் இசைகொள் வேதம் இயம்பினர் சூழ நசையி னீரொடு நான்முக வேதா அசுரர் கோணைய டைந்தன னன்றே.	vasaiyil nonbudai vaalari ullor isaikol vedham iyambinar sooza nasaiyi neerodu naanmuga vedhaa asurar konaiya daindhana nandre.
ஆழி மால்கடல் அன்னதொர் சேனை சூழ வேவரு சூரனை யெய்தி வாழி வாழிய வைகலும் என்னாக் கேழி லாசி கிளத்திய பின்னர்.	aazi maalkadal annadhor senai sooza vevaru sooranai yeidhi vaazi vaaziya vaigalum ennaak kezi laasi kilaththiya pinnar.
மன்ன நீயிவண் வந்திட மேனாள் என்ன நோன்பை இயற்றின னோயான் அன்ன வாறுண ரேன்சிவன் அல்லால் அன்னி நாடி யுணர்ந்துளர் யாரே. 120	manna neeyivan vandhida menaal enna nonbai iyatrina noyaan anna varuna rensivan allaal anni naadi ynarndhular yaare. 120
கற்றை வாரசடை யான்கழல் பேணி அற்றம் நீங்கி அருந்தவம் ஆற்றி மற்றிவ் வாறு வளத்தியல் யாவும் பெற்று ளாய்பெரு வன்மை பிடித்தாய்.	katrai vaarsadai yaankazal peni atram neengi arundhavam aatri matriv vaaru valaththiyal yaavum petru laaiperu vanmai pidiththai.
பொன்னை மேவு பொலன்கெழு மார்பன் தன்னை வானவர் தங்களை யெல்லாம் இன்ன நாள்இளை யோற்கொடு வென்றாய் உன்னை நேருள ரோவுல கத்தில்.	ponnaimevu polankezu maarban thannai vaanavar thangalai yellaam inna naalilai yorkodu vendraai unnai nerula rovula gaththil.
காத லான்மிகு காசிபன் மைந்தன் ஆத லால்அவு ணர்க்கிறை நின்மு தாதை யான்சர தம்மிது நின்சீர் ஏதும் என்புகழ் யான்பிறன் அன்றே.	kaadha laanmigu kaasiban maindhan aadha laalavu narkkirai ninmoo thaadhai yaansara thammidhu ninseer yedhum enpugaz yaanpiran andre.
என்று பன்முக மன்கள் இசைத்தே நின்று தம்பியர் தங்களை நேர்ந்து பொன்றி டாதபொ லஞ்சிலை திண்டேர் ஒன்று தன்படை யும்முத வுற்றான்.	endru panmuga mangal isaththe nindru thambiyar thangalai nerndhu pondri daadhapo lajsilai thinder ondru thanpadaiyummudha vutraan.
வெருவ ரச்சுரர் வீற்றுறு பான்மை இருவ ருக்கும் அளித்தலும் யாரும் பரவு கொற்றவன் அன்னது பாராப் பெரும் கிழ்ச்சிகொள் பெற்றியன் ஆனான்.	veruva rachchurar veetruru paanmai iruva rukkum aliththalum yaarum paravu kotravan annadhu paaraap perumagizchchikol petriyan aanaan.
அருத்தி யெய்தி அயன்றனை யங்கண் இருத்தி மாயைமுன் ஈந்தருள் மைந்தன் மருத்து ழாய்முடி மன்னவன் வைகுந் திருத்த கும்முல கத்திடை சென்றான்.	aruththi yeidhi ayandranai yangan iruththi maayaimun eendharul maindhan marundhu zaaimudi mannavan vaigun dhiruththa kummula kaththidai sendraan.

அந்த வேலையில் ஆண்டுறும் மாலோன் வந்து சூரபன் மாவினை யெய்தி நந்தல் இல்லதொர் நாளடு வாழ்கென் றந்த மில்பல ஆசி புகன்றான்.	andha velaiyil aandurum maalon vandhu sooraban maavinai yeidhi nandhal illadhor naaladu vaazgen randha milpala aasi pugandraan.
ஆசி கூறினன் ஆற்றவும் இன்சொற் பேச வேபெரு மாமகிழ வெய்தி மாசில் அவ்வுல கெங்கணும் வல்லே பாச னத்தொடு பார்த்தனன் அன்றே.	aasikurinan aatravum insor pesa veperu maamagiza veidhi maasil avvula genganum valle paasa naththodu paarththanan andre.
பார்த்த பின்பணி யின்மிசை வைகுந் தீர்த்தன் ஆண்டு திகழந்துற நல்கிக் கார்த்தி லங்குறு கந்தர முக்கண் மூர்த்த வைகிய மூதுல குற்றான்.	paarththa pinpani yinmisai vaigun theerththan aandu thigazandhura nalgik kaarththi languru kandhara mukkan moorththa vaigiya moodhula gutraan.
வேறு	veru
அரியயன் முதலா வுள்ள அமரர்கள் யார்க்குந் தத்தம் உரியதோ ராணை யெல்லாம் உலப்புறா துதவி வைகும் பரமன துலகம் நண்ணிப் பரிசனம் யாவும் நீங்கிச் சுரர்புகழ சூர பன்மன் துணைவாக னோடு போனான்.	ariyayan mudhalaa vulla amarargal yaarkkun thattham uriyatho raanai yellaam ulappuraa thudhavi vaigum paramana thulagam nannip parisanam yaavum neengich surarpugaza soora panman thunaivaaga lodu ponaan.
போந்தனன் அமலன் கோயிற் புறங்கடை வாயில் நின்றே ஆய்ந்திடு நந்தி யெந்தை அருள்முறை உய்ப்பச் சென்று காந்தனை யனைய செங்கைக் கவரியோ டுறையும் முக்கண் ஏந்தல்முன் அணுகி ஆர்வத் திறைஞ்சியே ஏத்தி நின்றான்.	pondhanan amalan koyir purankadai vaayil nindre aaindhidu nandhi yendhai arulmurai uippach sendru kaandhalai yanaiya sengaik kavuriyo duraiyum mukkan yendhalmun anugi aarvath thirajjiye yetthhi nindraan.
கண்டநஞ் சுடைய அண்ணல் கருணைசெய் தினிநீ யேனை அண்டமுஞ் சென்று நாடி ஆணையால் அகிலம் யாவும் எண்டிசை புகழும் ஆற்றால் இறைபுரிந் திருத்தி யென்னப் புண்டரீ கத்தாள் போற்றி விடைகொண்டு புறத்து வந்தான்.	kandanaj sudaiya annal karunaisei dhinee yenai andamuj sendru naadi aanaiyaal agilam yaavum endisai pugazum aatraal iraipurin dhiruththi yennap pundaree gaththaal potri vidaikondur puraththi

	vandhaan.
<p>புறந்தனில் வந்து சூரன் பொம்மெனத் தானை யெய்திச்  சிறந்திடு கின்ற அண்ட கோளகை சேர்த லோடு  மறந்தரு ஞமலி மேலோர் உருத்திரர் வரம்பி லோர்கள்  உறைந்தனர் அனைய ரெல்லாம் உமாபதி யருளுட் கொண்டார்.</p>	<p>purandhanil vandhu sooran pommenath  thaanai yeidhich  sirandhidu gindra anda kolagai serdha lodu  marandharu gnamali melor uriththirar varambi  lorgal  uraindhanar anaiya rellaam umaabadhi yarulut  kondaar.</p>
<p>பாங்குறும் அண்டஞ் செல்லும் பான்மையில் வாயில் காட்டி  ஆங்கவர் விடுப்ப மற்றை அண்டத்துச் சூர பன்மன்  ஓங்கிய தானை யோடும் ஒல்லையிற் போகி யாண்டும்  ஈங்கிது போல நாடி யாரையும் வென்று போனான்.</p>	<p>paangurum andaj sellum paanmaiyl vaayil  kaatti  aangavar viduppa matrai andaththuch soora  panman  oongiya thaana yodum ollaiyir pogi yaandum  eengidhu pola naadi yaarayum vendru ponaan</p>
<p>ஏனையண் டங்க ளெல்லாம் எம்பிரான் கணமாயுள்ளோ  ரானவர் அருளிற் போகி அகிலமும் நாடி அங்கண்  வானவர் தம்மை வென்று வளமெலாங் கவர்ந்து தன்பால்  தானவர் பலரை அங்கண் தன்னர சளிப்ப உய்த்தான்.</p>	<p>yenaiyan danga lellaam embiraan kanamaa  ullo  raanavar arulir pogi agilamum naadi angan  vaanavar thammai vendru valamelaang  kavarndhu thanpaal  thaanavar palarai angan thannara salippa  uiththaan.</p>
<p>இத்திறம் வீற்று வீற்றா எல்லையில் அண்டந் தோறும்  மெய்த்தம ராகி யுள்ள அவுணரை வேந்த ராக வைத்தனன் துணைவ ரோடு மீண்டனன்  மற்றிவ் வண்டப் பித்திகை அதனுட் சென்று பெறலருந் துறக்க முற்றான்.</p>	<p>iththiram veetru veetraa ellaiyil andan dhorum  meiththama raagi yulla avunarai vendha raaga  vaiththanan thunaiva rodu meendanan matriv  vandap  piththigai adhanut sendru peralarun thurakka  mutraan.</p>
ஆகத் திருவிருத்தம் - 925	aagath thiruviruththam - 925